



BILINGUAL FORTNIGHTLY

ஒரு பேப்பர்



ORU PAPER

FREE

PAPER - 12 ◆ ISSUE - 254 ◆ FRIDAY 20 NOVEMBER 2015

"Amusing, energetic... charged with feel-good moments"
The Hollywood Reporter

The Crow's Egg

OPENS FRIDAY 20TH NOVEMBER

cineworld ILFORD FELTHAM STAPLES CORNER
WEMBLEY BIRMINGHAM WANDSWORTH

உங்கள் வாழ்க்கைத் துணையை இணையத்தில் தேடுங்கள் WWW.ORUMANAM.COM



**நாங்கள் விடும் மூச்சு நீங்கள் தந்தது,
நாளாவரும் வாழ்வு உங்கள் உயிர்ப்பில் மலர்ந்தது..**

SKY WINGS LTD
TRAVEL & TOURS
"WHERE THE SUN NEVER SETS"

Cheapest Worldwide Fares with the Best Service
We are authorised main agents for Srilankan, Jet Airways, Qatar, Kuwait, Oman...

Reservation:
Mob: 07850876921
02086729111

Colombo £170 + Taxes

We accept all major credit cards

Visa Service to Srilanka, Australia, India & USA

119, Tooting High street, London, SW17 0SY

• விசா முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள்,
• புதிதாக அகதி அந்தஸ்து கோருபவர்கள்,
• ஏற்கனவே அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆலோசனை மற்றும் விண்ணப்பம் செய்து தரப்படும்
• கைது செய்தல் தடுத்தது வைத்தல் மற்றும் உயர் நீதிமன்ற விண்ணப்பம்
• ஜனாதிபதி சட்டத்தின் கீழ் உறவினர்கள் மற்றும் துணைகளை Sponsor செய்தல்
• மனிதாபிமானம் மற்றும் Fresh Application விண்ணப்பம் அனுப்பதல் போன்றவை தொடர்பில் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகள் குழு தமிழ் மக்களுக்கான இலவச ஆலோசனை வழங்கி வருகிறனர்.

M&S Solicitors
1A Beaconsfield Road Southall Middlesex UB1 1BA
(Southall Stationக்கு அருகாமையில்)
Mob: 078 7076 3570, 075 0874 4038
Tel: 020 8571 7760
Email: fahmy@mandssolicitors.com

குழந்தைப் பாக்டீரியம் கிடைக்காமல் என்ற கவலையை உபாக்க 20 வருட சிறுவருள்ள திறமையான வைத்தியர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

HSFC offers comprehensive services in the areas of assisted reproduction (including IVF, ICSI, egg donation and egg sharing), gynaecology, and male infertility.

We have a flexible schedule, including appointments in the evenings and weekends.

தமிழில் தொடர்புகொள்ள அறியுங்கள்

HSFC Director: Dr Geetha Venkat MD, FRCOG
134, Harley Street, London, W1G 7JY
Phone: +44 (0)20 7436 6838
Mail: info@hsfc.org.uk | Web: www.hsfc.org.uk

LONDON ACCIDENT CLAIMS LIMITED
70 Windmill Road, Croydon, CR0 2XP

வாகன விபத்தா? உங்கள் தவறில்லையா?

Driver / Passenger within last 3 years

3 வருட வாகனத்திற்குள் சந்திரித அனைத்து வாகன விபத்துக்களிலும் ஐப்பட்

• Personal injury (Neck, Back & Shoulder Pain)
• Replacement Vehicle (Terms & Conditions Apply)

Mini cab ஓட்டுனர்களுக்கு "PCO" உடன் வாகனம் வழங்கப்படும் * Other Insurance charges may apply

Call Free: 0800 032 6798 | Tel: 020 8665 7667
Web: www.lacl.co.uk | Mail: info@lacl.co.uk

A CAMBRIDGE TUTOR
CHEMISTRY & BIOLOGY
KS3, GCSE, A/S & A LEVELS
(All Exam Boards) 121 and Small Group

Contact:
Dr. K. Tharani (BmedSci, MBBS, MRCP)
Dr. K. Pragash (BA Cambridge, MBBS) } (Ex. Tiffinians)

Tel: 07940499852
Email: pragash.cambridge@gmail.com
New Malden & Surrey Areas

Upon request can also provide medical school interview preparation

சென்னையிலிருந்து UK விசா

▶▶ தொழிலாளர் விசா
▶▶ தங்கியிருக்கும் விசா
▶▶ மாணவர் விசா
▶▶ சுற்றுலா விசா

இந்தியாவிலிருந்து சென்னை UK-ஊர் சென்று தரப்படும்

UK Immigration Specialist
Poul & Minnaa 044 4261 3698
New No. 88, Old No. 150, 1st Floor, Dharma Towers
Nelson Manickam Road, Cheolaimedu, Chennai 94

நீங்கள் லண்டனில் நீண்ட காலம் இருக்கின்றீர்களா? அல்லது உங்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு விட்டதா? நீண்ட காலமாக விசா முடிந்த பின்னர் இந்த நாட்டில் இருந்துள்ளீர்களா? கவலையை விடுங்கள். மனித உரிமை சட்டத்தின் கீழ் விசாவை விண்ணப்பிக்கலாம்

Contact - Immigration Law Expert - Paul John & Co. Solicitors
020 8215 1205

இந்த விளம்பரம் கொண்டு வருபவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும்
எந்த விதமான UK விசா பிரச்சனைகளையும் உங்களுக்குச் செய்து தருவோம்.

Paul John & Co. Solicitors 115a, The Grove, Stratford, E15 1EN
website - www.pauljohnandco.co.uk

R & C PROPERTY LAWYERS LLP & NOTARY PUBLIC

CONVEYANCING SERVICES:

- Residential and Commercial Conveyancing
- Last will

NOTARIAL SERVICES:

- Power of Attorneys, Notarisation of documents
- Affidavits, Oaths/ Statutory Declarations / Affirmations

Contact: **SEN THAVARAJA LLB (Hons)**
Solicitor & Notary Public
Consultant: **RAJA THAVARAJA LLB Solicitor**
Telephone: 020 8772 4920
10a Upper Tooting Road, London SW17 7PG

நாசியாய் வாசிக்க ஒரு பேப்பர்

New and used shop shelving

For all your shop shelving and refrigeration needs please call or visit our show room for a free quote and see how we can help

Gondola shelving
Wall shelving
Magazine shelving
Veg displays
Shopping baskets

Shelving4Shops.co.uk

01455 221512

New and refurbished refrigeration

Cold freeze specialise in the installation of new and refurbished refrigeration

Bottle fridges Dairy cabinets
Multideck chillers

coldfreeze.co.uk
refrigeration

with lots to choose from our Hinckley site or visit our web site
Unit A1, Asfare Business Park, Hinckley Road, Wolvey, Leicestershire LE10 3JG

herbalAid

ஆண்களுக்கான மசாஜ் எண்ணெய்
பார்மசிகளில் பெற்றுக் கொள்ளலாம்

பாலியல் பிரச்சினை உங்களுக்கு ஏதாவது இருந்தால் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.



Massage oil for Men to increase strength & vitality
100% safe herbal formulation

Premium SAANDHHA OIL

AN ORIGINAL PRODUCT REGISTERED IN UK

Note: Please beware of counterfeit products for safety reasons.

For more information or buy online

Visit : www.herbalaid.co.uk

Email : herbalaid@hotmail.co.uk

Phone : 020-8843-0330



Meera Arnold & Co.

for all your accounting needs...

- Accountancy Auditing
- Company Information
- Payroll
- Book Keeping

45, Chandos Ave, N14 7ES. Tel: 0208 882 2333

MERLYN M KUDOS

hansgrohe

Hudson Reed



JSN HEAT SUPPLIES LTD

WIDE RANGE OF BATHROOMS, SHOWERS & KITCHENS

Ideal Standard

GROHE

Armitage Shanks



COMPACT RADIATOR PANELS

Genuine **80% DISCOUNT** to trade customers



BEST PRICES AROUND ON VARIOUS DIFFERENT BOILERS AND MEGAFLOW



FLEXIBLE TILE ADHESIVE

with Life time guarantee

£14 inc. VAT



550 CABINET WITH BASIN + FREE MIXER TAP

£85 inc. VAT

450 CABINET WITH BASIN + FREE MIXER TAP

£75 inc. VAT



FREE

GROHE

G1000 COSMO BSM WITH NEW TEMPESTA

£201.00 inc. VAT



FREE

BATHROOM SET with 550 Cabinet with basin + **FREE MIXER TAP**

£260 inc. VAT



SPECIAL OFFER

Thermostatic 2 way outlet

LIMITED OFFER

£149 inc. VAT

£129 inc. VAT

WC INC. SOFT CLOSE SEAT

£65 inc. VAT



LED LAMP BULB WITH FITTING FIRE-RATE DOWN LIGHT

Starts from **£10** inc. VAT



2 YEAR Guarantee

BATHROOMS • SHOWERS • GRANITE TILES • MARBLE TILES • PORCELAIN TILES ALL AT DISCOUNT PRICES

162 PINNER ROAD, HARROW HA1 4JJ TEL: 020 8427 0553



புச்சொரிந்து அவர் பாதம் பூசிப்போம்..
வல்லமை தாருங்கள் என்று வரம் கேட்போம்..

குரல்



பூனாபிக்கு போட்டிருக்கலாம்

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் பிறகு நாம் எம் உரிமைகளை பெறலாம் நாம் வழிகாட்டுகிறம் என்று தமிழ்மக்களுக்கு சம்பந்தம், சுமந்திரன், மாணவ, போன்றோர் வாக்குப் போட வழிகாட்டிவிட்டு, பாராளுமன்றத்தேர்தலிலும் சம்பந்தம் எங்கடகட்சிக்கு அவர் கட்டாயம் வேணும் என்று மக்களை ஏமாற்றிய ிஎன்ற முட்டாள்களுடன் பயணிப்பதை விட இனி மாற்றுஅர்ப்பணிப்புள்ள தீர்க்கமான அரசியல்தலமையை தீர்மானிப்பதன் மூலம் தமிழ்மக்கள் தீர்வுகளை எட்ட முயற்சிப்பதே சிறந்தது. இப்போது தமிழ் மக்கள் ிஎன்ற யினருக்கு வாக்குப்போட்டதை விட தேசியக் கட்சி ஒன்றிற்காவது வாக்குப்போட்டிருக்கலாம் என்று கருதுகின்றார்கள். தமிழ்மக்கள் அரசியல் கட்சிகளால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவது இது முதல்முறையல்ல.. வாக்களித்த மக்கள் சிந்திக்கவேண்டியகாலமிது

- சுதாஸ்கரன்

காத்திகை பூக்களாகிய

மாவிர்களுக்கு சமர்ப்பணம்

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு காத்திகை மாதம் 27ஆம் திகதி மாவிர் வணக்க நிகழ்வு ஒன்றின்பின் என்னுடன் இன்னும் சிலருக்கு யாழ்.கைதடி நவீல்ட் பாடசாலையில் இரவு உணவு தலைவர் மேதகு பிரபாகரனால் பரிமாறப்பட்டு உண்ணக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இவ்வேளை தலைவர் கூறிய சில வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலிப்பதுபோல உணர்கிறேன். அந்நாட்களில் சில ஆயிரம் மாவிர்களை நினைவு கூர்ந்தோம். 1990களில் இருந்த பல போராளிகளுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பும் கிட்டியிருந்தது.

இந்தவருடம் மாவிர்களுக்காக எம் தமிழ் உறவுகளிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். கடந்த 1980களில் பின் புலம்பெயர்ந்தோர் (என்

னையும்சேர்த்துத்தான்)தயவுசெய்து மனச்சாட்சியுள்ள யாவரும் சுய பரிசோதனை செய்தால் நிச்சயம் எமக்கு குற்ற உணர்வுதான் ஏற்படும். காரணம் எம்மிடில் பலர், எமக்காக எமது இனவிடுதலைக்காக உயிர் ஈகம் செய்த மறவர்களுக்காக அதிகமாக எதுவும் செய்யவில்லை. இதுதான் நிதர்சனம். இனிமேலாவது நாம் ஒற்றுமைபட்டு துரோகிகளையும் எட்டப்பர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் இனம் காணுங்கள். உண்மையான இன உணர்வு உள்ளவர்களை புரிந்து கொள்ளுங்கள். சேர்ந்து செயற்படுங்கள்.

சம்பந்தம், சுமந்திரன், சுரேன், இம்மானுவேல் போன்ற கைக்கூலிகளை தூக்கி எறியுங்கள். நடப்பவை, நடந்தவைகளை பார்த்தாவது சிந்தியுங்கள் எம் உறவுகளை!

- நாதன், தென் கென்சிங்டன்

இன்னமுது இழப்புகள் ?

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறியதால் தான் இலங்கையில் இனப்பிரச்சினை இன்னமும் இழுத்தடிக்கப்படுகிறது. இதுவரை கண்ட இழப்புகள் போதாதா? இன்னமும் வேண்டுமா? இலங்கைக்குப் பிறகு எத்தனையோ ஆண்டுகள் பிந்தி சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் எங்கே? புத்த பெருமானின் தந்தம் பெற்ற புனித பூமி எங்கே? நித்திரையில் தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

- உமா மகாலிங்கம்

செருப்படி வாங்கினாலும்

திருந்தாது

என்ன எம்.கே.நாராயணன் என்ற செருப்பை செருப்பால் அடித்த விட்டார்களா? பாவம் அடித்த செருப்பு. இந்து பாவச் சின்னத்தின் மேல் பட்டதால் அந்தச் செருப்பும் பாவச் சின்னமாகி விட்டதே...

திலகன்

Political Novice

Justice Wigneswaran has given his former student, Sumanthiran, a fitting reply for his persistence in wanting his mentor sacked from ITAK. Both Sumanthiran and Sampanthan promised the prisoners, while they were engaged in the first hunger strike, that if the prisoners were not released by November 7, they would join then in the next strike.

Today is November 18, none of the Duo has visited the prisoners, leave

alone they joining the prisoners in their hunger strike., Sumanthiran, while enjoying the hospitality of the Australian Tamil Congress, had thought it fit to release a statement in Australia, that his former mentor must be investigated and sacked from ITAK, placing the sacking of Wigneswaran as a higher priority than saving the hunger strikers from death. This is the political novice Sampanthan inducted into TNA to keep him company in continuing the Tamil suffering. On the other hand, Wigneswaran continued negotiating with the prisoners and got them to give up the hunger strike.

- Visvanathan

எனக்குத் தொடர்பில்லை

நொவெம்பர் 21ம் திகதி ஈஸ்ஹாம் பகுதியில் ஒரு பொதுக் கூட்டம் நடக்கவிருப்பதாகவும். இக்கூட்டத்தில் சோபித தேரின் மரணத்திற்கு அஞ்சலிசெலுத்துவதற்காகநடாத்தப்படும் இந்தக் கூட்டத்தில் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைப்பற்றியும் பேசப்படவிருப்பதாகவும் மேலதிக விபரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கிறேன். இக்கூட்டத்திற்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை என்பதனை இத்தால் அறியத்தருகிறேன். என்னுடைய அனுமதியில்லாமல் என்னைத் தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ள மையை கண்டிப்பதுடன், மாவிர் வாரத்தில் வேறு நிகழ்ச்சிகள் நடாத்துவதனை நான் ஒருபோது ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இ. முருகானந்தன், ஈஸ்ஹாம்

இவர் சின்னக்கதிர்காமரல் ..

சுமந்திரனை சின்னக்கதிர்காமர் என்று அழைக்கிறார்கள். அவரை கதிர்காமருடன் ஒப்பிடுவது சரியல்ல. கதிர்காமர் என்றைக்கும் தமிழ்த் தேசியம் பேசியதில்லை. தமிழ்மக்களிடம் சென்ற வாக்குக் கேட்கவுமில்லை. தன்னை ஒரு தமிழன் என்றும் அவர் கூறியதில்லை. தேசியப் பட்டியல் மூலம் தன்னை அமைச்சராகக்கிய சந்திரிகா அரசாங்கத்திற்கு விசுவாசமாக அவர் செயற்பட்டார். ஆனால் சுமந்திரன் அப்படியில்லையே. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, தேசியமும் பேசிக் கொண்டுரணிலின் ஏஜன்ராக அல்லவா செயற்படுகிறார்.

- கௌரி

உங்கள் கருத்துக்களுக்கு.....
Tel : 020 7043 4314

முதலமைச்சருக்கும்

சுமந்திரனுக்கும் இடையிலான மோதல்

உண்மையில் இப்பிரச்சனை இரண்டு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனை அல்ல. மாறாக இருவேறு கொள்கை நிலைப்பாடுகளுக்கிடையிலான முரண்பாடு. ஈழத்தமிழ்மக்களில் ஒருசாரார், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வினை மேற்குலகம் (அமெரிக்கா) இந்தியாவின் உடன்பாட்டுடன் பெற்றுத்தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்காக இத்தர்ப்புகளின் விருப்பிற்கேற்ப, அவர்களது மனங்கோணாமல் காரியமாற்ற சித்தமாக இருக்கிறார்கள். இந்த நாடுகளிற்கு புவிசார் நலன்கள் இல்லை என்பது இவர்களது கருத்தல்ல. ஆனால், இதைவிட்டால் வேறு வழிவகைகள் இல்லை என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. ஏறத்தாள ஒரு காலனித்துவகாலத்து பேரரசுகளின் விசுவாசிகள் போன்றுதான் இவர்கள் செயற்படுகிறார்கள்.

இன்னொருசாரார், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மையப்படுத்தியே தமது அரசியல்நகர்வுகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள். இந்த நிலைப்பாட்டுக்கு ஒவ்வாத எந்த நகர்வையும் அவர்கள் ஏற்பதில்லை. மேற்குலகத்தையோ இந்தியாவையோ எதிர்ப்பது இவர்களது நோக்கமல்ல என்றாலும், தமிழ்மக்களின் நலன்களுக்கு பாதகமான செயற்பாட்டினை யார் செய்தாலும் அவர்களை விமர்சிக்கவும், முரண்படவும் இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மூன்றாவது சாராரும் இருக்கிறார்கள், இவர்களுக்கு அரசியல் விளக்கம் பெரிதாக இல்லை ஆனால் எது எப்படியிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவவேண்டும் என விரும்புவவர்கள் இவர்கள்.

முதலமைச்சர் விக்கிளேஸ்வரனுக்கும் - சுமந்திரனுக்கும் இடையிலான மோதல் இதனடிப்படையிலேயே நடைபெறுகிறது. விக்கிளேஸ்வரன் மீது மேற்குலக சக்திகள் (குறிப்பாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த ஒருசாரார்), இந்தியா ஆகியவை மிகுந்த அதிருப்தியுடன் இருப்பது ஒன்றும் இரகசியமில்லை. மாகாணசபையில் இனப்படுகொலைத் தீர்மானம் கொண்டு வந்ததிலிருந்துதான் இந்நிலை ஏற்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்தான். இந்தப்பின்னணியை வைத்துக்கொண்டு, ஏதோ தமிழரசுக் கட்சியிலும், கூட்டமைப்பின் மற்றைய கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் கொடிகட்டிப் பறப்பதுபோன்றுபாவனைசெய்துகொண்டு, ஒழுக்காற்று நடவடிக்கை, கட்சியின் கட்டுப்பாடு எனக் கூறுவது உண்மையை மறைக்கும் செயற்பாடாகும்.

- இரவிசங்கர்

லண்டன் அனார்க்கலி பாபா

லண்டன் பாபா என அன்பாக அழைக்கப்படும் திரு சுரேஸ் கிருஸ்ணா அவர்களைப் பிரதம விருந்தினராக அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்காத லண்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் இல்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் இவ்வருடம் தொடக்கம் மேற்குலக லண்டனில் பகுதியில் உள்ள London Borough of Harrow வின் Mayor ஆகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு இலங்கைத் தமிழர். இவர் தமிழீழத்துக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுக்கக் கூடியவர் மட்டும் அல்ல இவர் ஒரு சிறந்த நடிகரும் ஆவர். இவருடைய பாரியார் சசிகலா அவர்களும் Harrow Council லில் ஒரு Councillor ஆவர்.

7.11.2015 சனிக்கிழமை லண்டன் திடீர் நாடக மன்றம் அவர்களது 10ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி மேற்படி தம்பதியினரை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்திருந்தனர். சிறப்பு விருந்தினர் உரை ஆற்றிய Mayor சுரேஸ் அவர்கள் தனது நடப்புத்திறனைக் காட்டும் பொருட்டு அனார்கலி படத்தில் சிவாஜி கணேசன் பேசிய அதேவசனத்தை 2 நிமிடத்துக்கு மேலாகப் பேசியபையோரை அசத்தி விட்டார். இவரை இனிமேல் 'லண்டன் அனார்கலி பாபா' என்று அழைத்தால் என்ன என்று தோன்றுகின்றது.

மண்டபம் நிறைந்த இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கனடாவில் இருந்து வருகை தந்த முன்னைய பொப் இசைச்சக்கரவர்த்தி திரு அமுதன் தனது 75வது வயதிலும் இனிய குரலில் பாடி சபையோரை மகிழ்வித்தார். இவரை லண்டன் அனார்கலி பாபா அவர்கள் பொன்னாடை போர்த்து கௌரவித்தார். இந்நிகழ்வில் பலகலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வின் கதாநாயகனான திரு அருள்சதீஸ் அவர்கள் தனது நடப்புத்திறனுடன் ஒரு சிறந்த நிகழ்வு அமைப்பாளர் என்றும் நிரூபித்துள்ளார்.

- த செல்வரத்தினம்

Emirates

Generous Baggage Allowance

40 KG

Great Value Fares

CARLTON LEISURE

Worldwide Travel & Tours

COLOMBO

£426

from INCLUDING TAXES

FREE STOPOVER in DUBAI PERMITTED

Low season fare is from, include taxes, subject to availability & conditions apply.

IATA

WORLDWIDE TRAVEL & TOURS

இலங்கைக்கு விமானச்சீட்டுக்கள் விற்பதில் முதல் இடத்தில் இருக்கும் பிரயாண முகவர்

Book online@

www.carltonleisure.com

RAVENS LANE
020 8426 1266

ILFORD
020 8554 4200

EAST HAM
020 8552 6125

TOOTING
020 8672 5757



ஒரு பேப்பர் ORU PAPER

FRIDAY, NOVEMBER 20, 2015, ISSUE 254

பொய் கூறுவது யார்?

இலங்கைத் தீவில் பல இடங்களிலும் விசாரணைகளை நடாத்திய பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக்குழு திரு கோணமலை கடற்படைத்தளத்தில் இரகசிய சித்திரவதைக் கூடம் ஒன்று இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான வதை முகாம்கள் ஏனைய இடங்களிலும் இருக்கக்கூடும் என்ற ஐயத்தினையும் வெளியிட்டுள்ளது. தற்போது ஐ.நா. போன்ற சர்வதேச தரப்பினால் இவ்விபரங்கள் வெளியிடப்பட்டாலும் சிறிலங்கா அரசாங்கமால் இரகசிய இடங்களில் தமிழ் அரசினர்களைத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது பற்றி ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன.

சிறிசேன அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், இவ்வருடம் மார்ச் மாதம், இவ்வாறான இரகசிய முகாம்கள் முல்லைத்தீவு இராணுவமுகாம், மற்றும் கேப்பாப்பிலவு ஆகிய இடங்களில் இயங்குவதாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய சில தகவல்களைக் குறிப்பிட்டு, சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் திருமலையில் இயங்கும் முகாம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தார். ஆனால் இவை பற்றி திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சம்பந்தன் உட்பட இதர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்துவந்தனர்.

மார்ச் 27ம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த இரணில் விக்கிரமசிங்கவிடம் இவ் விடயம்பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தாம் பதவிக்கு வந்த பின்னர் இதுபற்றி விசாரணைகளை மேற்கொண்டதாகவும் இரகசிய வதைமுகாம்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை என மறுத்திருந்தார். இவ்வாறும் ஐ.நா. விசாரணைக்குழுவின் தாம் கண்டறிந்தவற்றை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். இவை சிறிலங்கா அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதுடன், இவ்வரசாங்கத்தினால் உருவாக்கப்படும் ஒரு உள்ளகப்பொறிமுறை மூலம் உண்மைகளைக் கண்டறிய முடியாது என்ற தீர்க்கமான முடிவிற்கு இட்டுச் செல்கிறது. இம்முடிவினை மேலும் வலுப்படுத்துவதுபோல் சிறிலங்காவில் உள்ள தற்போதைய சட்டங்களின் அடிப்படையிலேயே உள்ளகப் பொறிமுறையின் விசாரணைகள் அமையும் என சிறிலங்கா அதிபர் சிறிசேன கூறியிருக்கிறார்.

சிறிலங்கா அரசாங்கம் இவ்விதமாக நடந்துவருகிறபோதிலும், பொய்யான இரணில் விக்கிரமசிங்கவிடமான உறவைப் பேணுவதிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுவருவது தமிழ்மக்களது விடயங்களில் அவர்களது அக்கறையற்ற தன்மையையே வெளிக்காட்டுகிறது.

ஒரு பேப்பர்

வணக்கம்!

தாயக விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய வீரவேங்கைகளை நினைவுகொள்ளும் வாரத்தில் உங்களைச் சந்திக்கிறோம். இந்தப் பேப்பர் மாவீரர் சிறப்பினைக் காவிவரும் ஒரு பேப்பர் ராக உங்களிடம் வருகிறது.

கடந்த ஒரு பேப்பர் ல் வெளியான "Political Participation Of Oppressed Castes & The Need For A Progressive Political Tamil Nationalism" கட்டுரை தொடர்பாக சில

விமர்சனங்கள் எங்களுக்கு கிடைத்தன. இந்த கட்டுரை வெளியிட்டுக்கொள் எடுக்கப்பட்டபோது எங்கட ஆசிரியர் குழுவிலிருந்தும் ஓரிருவர் இப்படியான கட்டுரையை பிரசுரிக்கிறது அவசியமா என்று கேட்டார்கள். இங்கு வளர்கிற எங்கடை இளம்தலைமுறைப் பிள்ளைகள் சாதிப்பாகுபாடு எதுவும் தெரியாமல் வளருதுகள், நீங்கள் ஏன் இதுகளை ஞாபகப்படுத்தி குட்டையை குழப்பியீர்கள் என்பதுதான் இவர்களின்ரை வாதம். இந்தக்கட்டுரை புலம்பெயர்ந்த நாடுகளைப்பற்றியது அல்ல. அதுக்காக இங்கை இந்தப்பாகுபாடுகள் இல்லை என்றில்லை. ஆனால் தாயகத்தில் நிலைமை மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதனை காட்டவே இக்கட்டுரையை பிரசுரித்தாம்.

விடுதலைப்போராட்டம் எவ்வாறு சமூக வேறுபாடுகளை நீக்குவதற்கு முற்பட்டது என்பது எல்லாரும் அறிஞ்சதுதான். விடுதலைப்புலிகள் ஒரு நிகழ்வுபூர்வமான அரசாங்கத்தை வைத்திருந்தபோது இதில் கணிசமானளவு முன்னேற்றத்தையும் கண்டார்கள்.

ஆனால் அந்த முன்னேற்றங்களை பின்னோக்கி நகர்த்துதான் தங்களின்ரை வேலை என்றதுமாதிரி இப்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் நடப்பதனை வெளிக்கொணரவேண்டிய தேவை சமூகப்பொறுப்புள்ள ஊடகங்களுக்கு இருக்கிறது. அதனையே ஒரு பேப்பர் செய்ய முனைகிறது. புனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கிறது மாதிரி நாங்கள் இருக்கேலாது. ஆகவே சமூக ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை வாசகர்களது கவனத்திற்குகொண்டுவருவது எங்களின் பணி என்றே நாம் நம்புகிறோம். இதுபோன்ற விடயங்கள் தொடர்ந்தும் பிரசுரிக்கப்படும். அதே நேரம் இதுவிசயத்திலை முழுமையான கருத்துப் பரிமாற்றத்திற்கும் இடமளிப்போம்.

தெற்கு லண்டனில் விநியோகிக்கப்படுகிற பேப்பர் போதாது என்ற முறைப்பாடுகள் தொடர்ந்து வாரதாலை அங்கை இன்னும் கொஞ்சம் பேப்பர் வைக்கிறேது ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த முறை வருகிற பேப்பரை லண்டனில் மாவீரர்நாள் நடைபெறும் வெம்பிளி அரினா மண்டபத்திலும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளைச் செய்துள்ளோம்.

மாவீரர்நாள் தொடர்பான விடயங்களுக்கு முக்கியம் கொடுக்கப்பட்டதால் இந்தப் பேப்பருக்கு என அனுப்பப்பட்ட சில ஆக்கங்களைப் பிரசுரிக்க முடியவில்லை. அவை அடுத்த பேப்பரில் பிரசுரிக்கப்படும்.

வேறை என்ன?

அடுத்த பேப்பரில் சந்திப்பம்

ஒரு பேப்பர் காரண்கள் + காரிகள்

UN Expert Group Urges Sri Lanka to Seize the Moment to Fulfil the Rights of the Families of the Disappeared

By OHCHR

"The widespread use of enforced disappearances for many decades has left profound wounds in the society and a deep sense of mistrust among the relatives," stressed the Group's Vice-Chair Bernard Duhaime, Tae-Ung Baik, and Ariel Dulitzky at the end of an official visit to the country.

The experts noted an almost complete lack of accountability and decisive and sustained efforts to search for the truth – in particular the determination of the fate or whereabouts of those who disappeared – as well as the absence of a comprehensive and effective reparation program and social, psychological and economic support for the relatives.

"We welcome, however, the commitments made by the new Government of Sri Lanka to embark on comprehensive measures to ensure truth, justice and reparation for victims, as well as prevent any recurrence of disappearances in the future," they indicated.

"Finally there is a positive environment to seriously address these

issues," the experts said. "We note encouraging steps such as the official invitation for the Working Group to visit the country, the excellent cooperation received during the visit and the Government's increasing openness." The Working Group also highlighted the commitments expressed by various authorities they met, including to establish a dedicated Office for Missing Persons and to carry out broad consultations on future measures to be taken.

"These promises and commitments must now be followed by concrete efforts and tangible results," they emphasized. "This is the only way to regain the trust of victims for past failures to address their rights. The Government will need to adopt bold steps to reach out to and create confidence in the victims."

"Sri Lanka must seize this historic opportunity and adopt urgent and profound measures to satisfy the rights of the victims as a fundamental step which will help lay the ground for a sincere reconciliation process," they said. "Reconciliation, however – while extremely necessary in Sri Lanka – cannot be achieved at the expense of the rights of the victims."

"The Working Group also supports the establishment of the Office for Missing Persons dedicated to the humanitarian task of searching for the thousands of disappeared in the country," stated the experts. The Working Group noted that this body should act in a non-discriminatory, impartial, independent and professional manner, adopting a victim-centred approach.

"This Office should look at all enforced disappearances, regardless of the time and place of their occurrence, and regardless of the perpetrator," the experts said. "The same principles should guide the activities of the proposed Truth Commission".

"The design and implementation of all these measures – which should be parallel and go hand in hand – call for truly inclusive, good faith, consultative, gender-sensitive and participatory methods," the experts noted. "It is of utmost importance to genuinely include families of disappeared and the organizations representing them in the consultation process."

As one first measure, the experts urge the authorities to give clear

instructions at all level of the military, security and law-enforcement forces that all type of threats, harassment and intimidation towards families searching for their loved ones must immediately cease, will not be tolerated and will be severely sanctioned.

"Some of the persons with whom we met have been questioned in relation to our visit. This is absolutely unacceptable in a democratic society," they said "Building trust and confidence among the victims will not be possible without seriously addressing this crucial issue."

The experts also called for the creation of an adequate legal and institutional framework to prevent enforced disappearances to occur again in the future, and ensure its adequate implementation.

"Some of these measures can be taken swiftly, among which: the ratification of the International Convention on the Protection of All Persons from Enforced Disappearance; the introduction of an autonomous crime of enforced disappearance in the penal code; the repeal of the Prevention of Terrorism Act – which contains provisions

that can facilitate the occurrence of enforced disappearances; and a thorough and independent investigation into all allegations of instances of secret detention," noted the experts.

During the ten-day visit, the Working Group's delegation visited – in addition to Colombo – Batticaloa, Galle, Jaffna, Kilinochchi, Mannar, Matale, Mullaitivu and Trincomalee. They met with the President, the Prime Minister and the Minister of Foreign Affairs as well as other high-level State authorities as well as civil society organizations.

"We also met with hundreds of relatives of disappeared and missing throughout the country, hearing many tragic and deeply saddening stories. The Working Group reaffirms its solidarity with all the victims and their relatives who come from all communities. Their continued suffering is living proof that enforced disappearance is a continuous offence and a permanent violation of their human rights until the fate or whereabouts of the victim is clarified," the experts concluded.



புச்சொரிந்து அவர் பாதம் புகிப்போம்..
வல்லமை தாருங்கள் என்று வரம் கேட்போம்..

மாணாள் நூள்
5
2015

'How I Became a Freedom Fighter'



In an interview given to 'Velicham', a Tamil language literary magazine published in Jaffna, the National Leader of Tamil Eelam Mr. Velupillai Pirabakaran, reflected on the events and circumstances during his early life that inspired him to take up arms and join the liberation struggle.

Following are excerpts from the interview which was taken in 1994.

Q. From your boyhood you have been an voracious reader. Can you tell us something about the books which instilled Tamil nationalism in you and impelled you to take up arms against oppression?

A. From my young days, I have been a lover of books. A good part of my youth I spent reading worthwhile books. I was especially keen on reading historical novels, works of history, and biographies of heroes. The pocket money that my parents gave me I spent on books. I got a lot of satisfaction and pleasure in reading new books. There was a bookshop in my village. It became my habit somehow or the other to buy all those valuable books there and read them.

It is through books that I learnt of the heroic exploits of Alexander and Napoleon. It is through my habit of reading that I developed a deep attachment to the Indian Freedom struggle and martyrs like Subhash Chandra Bose, Subhash Chandra Bose Bagat Singh and Balagendhara Tilak. It was the reading of such books that laid the foundation for my life as a revolutionary. The Indian Freedom struggle stirred the depths of my being and roused in me a feeling of indignation against foreign oppression and domination.

The racial riots which erupted in Sri Lanka in 1958 and the agonies that the Tamils had to endure as a result were the factors that impelled me to militancy. The reports that appeared in the dailies unleashed a hurricane of fury in me. When I read the novels of Tamil Nadu writers like Kausiyan (Paminip Pavai), Sandilyan (Kadat Pura) and Kalki (Ponniyin Selvan), I learned how our forefathers had established and ruled over great, flourishing empires.

These novels aroused in me the

desire to see our nation rise again from servitude and that our people should live a life of dignity and freedom in their liberated homeland. Why shouldn't we take up arms to fight those who have enslaved us: this was the idea that these novels implanted in my mind. In my boyhood I avidly read epics like the Mahabharata and the Ramayana; they too sparked off thoughts in me.

'Perform your duty without regard to the fruits of action', says the Bhagavad Gita. I grasped this profound truth when I read the Mahabharata. When I read the great didactic works, they impressed on me the need to lead a good, disciplined life and roused in me the desire to be of service to the community.

Above all, Subhash Chandra Bose's life was a beacon to me, lighting up the path I should follow. His disciplined life and his total commitment and dedication to the cause of his country's freedom deeply impressed me and served as my guiding light. I was never in the habit of reading cursorily, skimming through a book. I cultivated myself in the habit of immersing myself totally in the book I was reading and becoming one with it.

After I had finished reading a book, the questions 'Why?' 'What for?', 'How did this happen this way?', used to rise in my mind. I would try to connect the narrative and the characters with our life and the life of our people. At all such times, the thought that I should fight for the liberation of my people would dominate my mind.

Apart from historical novels and works of history, I also loved to read science-oriented books and magazines like 'Kalaikathir'. I deeply desired that my people should develop scientifically and intellectually. Reading widened my horizons. I wanted to achieve something through action rather than waste time in idle fancies. I believed that what our people needed in future was action. The books that I read dealing with national liberation struggles conveyed one clear message to me: 'A freedom fighter should be pure, selfless and ready to sacrifice himself for the people'. So I would say that the various books I

read impelled me to struggle for the freedom of my people.

Q. Your childhood must have been totally different from that of today's generation. Can you describe your childhood?

A. As a child, I was the pet and the darling of the family. Therefore I was hedged in by a lot of restrictions at home. My play-mates were the neighbours' children. My 'world' was confined to my house and the neighbours' houses. My childhood was spent in the small circle of a lonely, quiet house. When I was studying in the 8th standard, there was an institution called the 'Valvai Educational Institute' functioning in my village, Valvettiturai. Some youngsters who had a higher education, wanted to develop my village; inspired by this ideal, they were running this Institute at Sivaguru Vidyasalai (also known as Aladi School) close to my home. One of the services rendered by this institute was the provision of tuition at nights to students studying in the lower classes.

Above all, Subhash Chandra Bose's life was a beacon to me, lighting up the path I should follow. His disciplined life and his total commitment and dedication to the cause of his country's freedom deeply impressed me and served as my guiding light. I was never in the habit of reading cursorily, skimming through a book. I cultivated myself in the habit of immersing myself totally in the book I was reading and becoming one with it.

Mr. Venugopal, a Tamil teacher from my village, used to din into our years that the Tamils should take up arms. He was an ardent supporter of the Federal Party's Youth Front; later, feeling that the party was not militant enough, He teamed up with Mr. V. Navaratnam and was one of the founders of the 'Suyadchi Kazham' (Self-Rule Party). It is he who impressed on me the need for armed struggle and persuaded me to put my trust in it. My village used to face military repression daily.

Hence even as a child I grew to detest the Army. This hatred of military repression, combined with

Mr. Venugopal's persuasive stress on armed struggle and the thirst for liberation generated an inner dynamism within me and friends of my age flocked behind Mr. Venugopal. The swelling thirst for freedom led me, when I was a fourteen year school boy and seven like minded youngsters at our school, to form a movement with no name.

Our aim was to struggle for freedom and to attack the army. I was the leader of the movement. At the time the idea that dominated our minds was somehow to buy a weapon and to make a bomb. Every week the others would give me 25 cents they had saved from their pocket money.

I maintained this pool of savings till we had accumulated Rs.40/-. At this time we learned that a 'Chandiyan' (thug) in the neighbouring village had a revolver which he was prepared to sell for Rs.150/-. Determined to buy this revolver somehow, I sold a ring which had been presented to me during my sister's wedding. It fetched Rs.70/-. Altogether we now had Rs.110/-. We had then to abandon our plan to buy this revolver as we couldn't find the balance money.

This is how I spent my youth, filled with thoughts about struggle, freedom and the urge to do something for our people such a life of struggle; they should bear witness to the deep scars born of this life of struggle and convey the various currents of emotion generated in the course of the struggle. At the same time art and literature attain heights of excellence when they give birth to a consciousness of freedom, that priceless thing.

Only those creations which emphasise human values and have the uplifting of humanity as their goal can be considered as great art. I firmly believe that the literary resurgence emerging from the Tamil Eelam liberation struggle will produce great works which touch the summits of excellence in the future.

Q. One can observe our young fighters turning into creative writers. They write about today's struggle and life on the battle-front. What is your opinion of this new trend which is enriching the literature of struggle and war?

A. Literature depicting our struggle is developing in Tamil Eelam, several of our young militants show a keen interest in creative literature. One can observe that some of these writings and works of art are of high quality. This is a good sign. With the passage of time, the accumulation of experience and the growth of maturity, one can look forward to excellent literary and artistic work being produced by our freedom fighters.

Our fighters have today become historic personages and are impelling history forward. When such people come to record the history of their time, it is bound to be authentic and sublime. In the history of the Tamils, our era is a significant one. I consider it a very important duty of today's creative writers to bring forth in art and literature the liberation struggle

that is unfolding before our eyes today so that the next generation may be aware of this momentous freedom struggle.

Our aim was to struggle for freedom and to attack the army. I was the leader of the movement. At the time the idea that dominated our minds was somehow to buy a weapon and to make a bomb. Every week the others would give me 25 cents they had saved from their pocket money.

Our militant cadres, I am confident, will turn out to be excellent creative artists in the course of time as they are growing up with a profound awareness of what struggle is like, and the realities of life in the war front; this will certainly enrich their experience and hone their insights into life. That's why I keep on encouraging budding writers, artists and art lovers in our movement.

Q. You are taking a very keen interest in the welfare of small children whose lives have been adversely affected by the ethnic war and are formulating and implementing several schemes for their welfare. What is the reason for your taking a special interest in the future of these children.

A. I'm all afire to build up a nation; that is the life-ideal I have set for myself. The future generation is the foundation for the nation we hope to build. Therefore I consider bringing up the future generation and moulding its character and ideals as important as building up the nation. That is why I take so much interest in the future generation. My ambition is to mould a new generation of youth who will be the architects of our country's future.

This new generation will be scientific-minded, patriotic, honest, decent, heroic, and possessed of a sense of honour, self-respect and dignity. We have taken the small boys and girls who have been affected by the war into our fond embrace and are nurturing them. I do not consider them orphans or children bereft of kith and kin. They are the children of our mother land and they are flowers which have bloomed on our soil.

Just as we envisage our language and our soil as our Mother, I consider these as the children of the nation which is the mother of us all. I consider it our paramount duty to educate these children and bring them up on the correct lines as the architects of the future of our nation. That is why I pay very special attention to them.

(VELICHAM, April/May 1994)



ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:

பிரித்தானியா

அ.இரவி - மணி - அகிலன்
மாதவன்

கனடா

தயா - அரவிந்தன் - சிந்து

பொறுப்பாசிரியர்

- கோபி -

விளம்பரம்

அஜந்தா

அச்சு

தர்சினி (கனடா) - சுகன்யா

வடிவமைப்பு

மபூரன் - யுகன்

முகப்பு வடிவமைப்பு

seven zero graphics

விளம்பர வடிவமைப்பு

ரஜீவன் - மாயா - சாரங்கன்

தமிழ் எழுத்துரு உதவி

சுரதா யாழ்வாணன்

வழங்கல்

உதயகுமார்-ரூபன்-பிரகாஸ்

உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)

லண்டன் 020 7043 4310

கனடா 416 613 2850

தொலைநகல் (Fax)

லண்டன் 020 7043 4312

கனடா 416 438 7855

ஆக்கங்கள் மற்றும்

அஞ்சல்வழித்தொடர்புகளுக்கு:

பணிமனை முகவரி

ORU PAPER

G11 LOMBARD HOUSE

2 PURLEY WAY

CROYDON, CRO 3JP

மின்னஞ்சல்:

info@orupaper.com

இணையம்:

www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Oru Paper Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

விக்னேஸ்வரன் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் !

கஜேந்திரகுமார்

வட மாகாண முதலமைச்சர் விக்கிளேஸ்வரன் கூறிவருகின்ற கொள்கையை முன்னெடுக்கின்ற ஒரு தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே. எனவே அவருடைய கருத்துக்களை நாம் முழுமையாக ஏற்கத் தயார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், முதலமைச்சர் விக்கிளேஸ்வரன் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் தலைமையை அவர் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியில் வந்து தலைமைத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் அவ்வாறு அவர் முன் வருவாராயின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழு ஒத்துழைப்பையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியல் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். இச்செவ்வியானது முதலமைச்சர் அவர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு முன்பு பிரசுரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அச்செவ்வியல் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“தேர்தல் மேடைகளில் அரசு வாக்குறுதியளித்ததற்கு அப்பால் கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் தீர்மான மொன்றிற்கு இணங்கி அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அமுலில்லிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்து சட்டப்படுத்தக்கூடாது என்று வற்புறுத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியிருக்கிறது. இது வழமையாக தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்ற வாக்குறுதியல்ல. பயங்கரவாதத்தடைச்சட்டம் பிழையானதொன்று என எண்ணி அதனை நீக்குவோம் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் கூறிய ஒரு விடயம். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழே தான் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருக்கிறார்கள்.

சர்வதேசத்துக்குப் பிழையான ஒரு சட்டத்தை நீக்குவதாக இணங்கி விட்டு அந்தப் பிழையான சட்டத்துக்கு கீழ் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் எந்தவித நியாயமும் கிடையாது.

தேசியத் தலைவரின்

சிந்தனைகள் சில..

- எமது போராட்டத்தின் வலிமை எமது போராடிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
- நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.
- ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவறுதியும், வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.
- எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக்கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அரசு பலங்கொண்ட 'கோலியாத'தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.
- போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
- அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளைத் தாண்டி முழு உலகிற்கும் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை மீறுகின்ற வகையில்தான் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை எக்காரணம் கொண்டும் அவர்களால் நியாயப்படுத்த முடியாது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெயரளவில் எதிர்க்கட்சியாக இருக்கிறதே தவிர, அவர்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகத்தான் செயற்பட்டு வருகிறார்கள். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழ் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி அதிகாரத்தில் ஏறியுள்ள அரசு அதன் பின்னர் அவ்வாக்குறுதிகளை மறந்து தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாது பயணித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்ற வகையில் எந்தவிதமான செயற்பாட்டையும் கூட்டமைப்புக் கொடுக்கவில்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது கூட்டமைப்பு அரசின் பங்காளிக் கட்சியாகச் செயற்படுகிறதே தவிர, எதிர்க்கட்சியல்ல என்பது நிரூபணமாகிறது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிளேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்களுக்குமிடையே முறுகல் நிலைமை பற்றிக் கேட்கப்பட்டபோது அதற்குப்பதிலளித்த கஜேந்திரகுமார், “வட மாகாண முதலமைச்சர் அண்மைக் காலமாகக் கூறிவருகின்ற விசேடமாக இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலப்பகுதியிலிருந்து அவர் தலைமையில் எடுக்கப்படுகின்ற ஒரு சில செயற்பாடுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் எங்களுடைய கட்சி எடுத்து வந்த நிலைப்பாடுகளுடன் ஒத்தவையாக இருக்கின்றன. இனப்படுகொலை தொடர்பாக மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திலுள்ளவற்றை நாங்கள் 2010 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அதே போன்று, இரு தேசம் ஒரு நாடு என்ற விடயத்தை நாங்கள் தான் பகிரங்கமாகக் கூறி வருகின்றோம். அதனால் தான் நாம் கூட்டமைப்பிலிருந்தும் விலகி வந்தோம். 2010 இல் இடம்பெற்ற தேர்தலிலேயே இரு தேசம் ஒரு நாடு என்பதை நாம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம்.

நாம் கடந்த ஐந்து வருடங்களாகக் கூறிவருகின்ற மேற்கூறிய விடயங்களைத்தான் முதலமைச்சர் இன்று மிகத் தெளிவாக-ஆணித்தரமாக ஏற்று முன்வைத்து வருகிறார். எனவே முதல

மைச்சர் முன் வைக்கின்ற கருத்துக்களை முழுமையாக ஏற்க நாம் தயார். ஆனால் முதலமைச்சர் கூறுகின்ற கருத்துக்களுக்கு அவர் சார்ந்த கட்சிநேர் எதிராகச் செயற்பட்டுவருகிறது. எனவே முதலமைச்சர் விக்கிளேஸ்வரன் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை எடுக்க வேண்டும். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் அந்தத் தலைமையை எடுத்து தற்பொழுது எடுத்து வருகின்ற நிலைப்பாடுகளை நேர்மையாக முன்னெடுப்பதற்கு செயற்பட்டால் நாங்கள் அவருக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம். அவ்வாறு இல்லாது அத்தலைமையை கூட்டமைப்பிடமிருந்து எடுக்க முடியாவிட்டால் அதிலிருந்து வெளியில் வந்து தலைமைத்துவம் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு அவர் செய்யா விட்டால் அது தவறான தலைமைக்கு வாக்குகளைச் சேர்த்துக் கொடுப்பதாக சென்று விடுமே தவிர, உண்மையான-நேர்மையான அரசியலை நோக்கி செல்வதற்கு அவருடைய செயற்பாடுகள் வழிவகுக்காது.

எனவே அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கூட்டமைப்பில் இருப்பது பயனற்றது. எனவே, ஒன்று கூட்டமைப்பின் தலைமையை அவர் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வெளியில் வந்து தலைமையை எடுத்தால் தான் அது தமிழ் மக்களுக்கும் அவருடைய நிலைப்பாட்டுக்கும் விமோசனமாக அமையும். அதற்கு எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.” எனக் பதிலளித்தார்.

ஐநாபரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசின் நிலைப்பாடு பற்றி தனது கருத்தை வெளியிட்ட கஜேந்திரகுமார், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினுடைய தீர்மானங்களில் எமக்குக் கரும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அதாவது பொறுப்புக் கூறலுக்கு அப்பால் சில விடயங்கள் முன்னேற்றமான விடயங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற ஒரு சில விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எனவே ஆகக் குறைந்தது இந்த விடயங்களையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு ஏற்கனவே சர்வதேச சமூகத்தின் மத்தியில் இணங்கியிருக்கிறது. எனவே பொறுப்புக் கூறலையும் செய்யாது தொடர்ந்தும் அரசு காலம் தாழ்த்தினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இந்த அரசை ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்காக தமிழ் மக்களுடைய ஆதரவைக் கோரிய தமிழ்த் தலைவர்களே? எனத் தெரிவித்தார்.

- மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
- சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.
- நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.
- இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
- மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.
- சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.
- இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.
- இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதியுண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.
- கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்.
- விடுதலைப்போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்
- சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.
- விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.
- விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் பட.
- அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்.
- விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.
- உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலே தான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.
- விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியம் அதுவே.
- உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே.



'சுண்டிருக்க இனி விரும்போம்'

என நீண்ட காலத்தின் பின் நிறுவிய நாள்..

மாவீரர் நாள்

2015

7

யோராட்ட வடிவத்தை தீர்மானியது யார் ?



அறந்தாங்கி பிரபாகரன்

கோபி

ஒரு பேப்பர்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிரையீர்ந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில், விடுதலைப்போராட்டத்தையும் எம்மாவீரர்கள் ஏற்று நடந்த வழிமுறைகளையும் விமர்சனம் செய்வவர்களின் பக்கமும் சற்று கவனத்தைத் திருப்ப வேண்டியுள்ளது. இயங்கும் எல்லாவிடயங்களை யிடும் மனிதர்கள் குறை நிறை காண்பது இயற்கையே. ஆனால் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவோரின் இலக்கு பொதுவான விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. போராட்டத்தின் விளைவாகப் உருப்பெற்ற தேசக்கட்டுமானங்களை தகர்க்கும் உள்நோக்கம் கொண்டது. இங்கு கட்டுமானங்கள் எனக் கூறும்போது அவை வெறுமனே பெளதீக கட்டுமானங்களாக இல்லாமல் சமூக, அரசியல் தளத்தில் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக வரையறைசெய்வதற்கான தகமைகள் எனக் கொள்ளப்படல் வேண்டும். பெளதீக கட்டுமானங்களை சிதைத்த எதிரிகளால் தமிழ் மக்களின் கூட்டுமனவுணர்வில் நிலைப்பெற்றுள்ள இக்கட்டுமானங்களை இலகுவில் சிதைக்க முடியாதுள்ளது. அதனால் அகத்தில் இச்சிதைவை முன்னெடுத்துச்செல்லக் கூடிய முகவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். துரதிர்ஸ்ட வசமாக இத்தகைய மனிதர்களுக்கு தமிழ்ச் சமூகத்தில் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை.

சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவராகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற சம்பந்தன், சென்ற பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றுகையில் "வன்முறையின் காரணமாகவே தமிழினத்துக்குப் பெரும் அழிவு ஏற்பட்டது. நாங்கள் ஏன் வன்முறையைப் பின்பற்றினோம் என்ற பெரும் கேள்வி இன்று வரைக்கும் இருந்து கொண்டதான் இருக்கின்றது. வன்முறையைக் கையாண்டதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். அதில் சில வற்றை நியாயப்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனாலும் வன் முறையை நாம் ஏன் தேர்ந்தெடுத்தோம் என்ற கேள்வி இன்ன மும் உள்ளது." எனக்குறிப்பிட்டிருந்தார். ஏதோ தமது அரசியல் உரிமைகளை அடைவதற்கு தமிழ்மக்களின் முன்னால் பல தெரிவுகள் இருந்தன போலவும், அவற்றுள் மாணிட அவலத்தை ஏற்படுத்தக் கூடிய ஆயுதவன்முறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது போலவும் சம்பந்தனின் உரை அமைந்திருந்தது.

உண்மையில், இவ்விடயத்தில் சம்பந்தனுக்கு ஜயப்பாடு எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் தன்னை ஒரு அகிம்சாவாதியாகக் காட்டிக்கொள்ளவே அவர் இக்கருத்தினை தெரிவித்திருந்தார், சம்பந்தன் குறிப்பிட்டதுபோன்று யாருக்காவது ஐயமிருந்தால் அதற்கு தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்த விளக்கம் போதுமானதாகவிருக்கும். விடுதலைப்புலிகள் முன்னெடுத்துவந்த வன்முறை தழுவிய போராட்டம் பற்றி விளக்கிய தலைவர் அவர்கள், "நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ

கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசியமக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழ விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை வேறுவழி முறைகளில் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமை வக்கற்றிருந்த நிலையில், எல்லா வழி முறைகளும் தோற்றுப்போனதன் பின்னரே தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கவேண்டியிருந்தது என்பது தமிழ் அரசியல்வாதிகள் அறியாததொன்றல்ல. ஆனால் தமிழ் பாராளுமன்றத் தலைமையோ அவ்வப்போது அகிம்சைப்போராட்டம் பற்றிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இப்போதும் மக்களைத் திரட்டி வீதிக்கிறங்கிப் போராடப்போவதாக அடிக்கடி வாய்ச்சவடால் விடுவது தொடர்ந்துகொண்டதான் இருக்கிறது. நொடெம்பர் 7ம் திகதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடில், உண்ணா விரதம் இருக்கப்போவதாகவும், மக்களுடன் இணைந்து போராடப்போவதாகவும் அறிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் வெளிநாடுகளுக்கு ஓடி ஒளிந்தார்கள்.

தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், சமீபகாலமாக புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்த சிலரும் அகிம்சை வழி பற்றியும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் ஏன் அதிகமாகக் கதைக்கிறார்கள் என்பதையறிய நாம் அதிகம் போகத்தேவையில்லை. அவ்வாறான ஆலோசனைகள் வெளித்தர்ப்புகளாலேயே வழங்கப்படுகின்றன. வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது 'இனச்சத்திகரிப்பு' என்று இவர்கள் அடம்பிடிப்பதும் வல்லாதிக்க ஜனமனர்களைத் திருப்பதிப்படுத்துவதற்காவே என்பது தமிழ்மக்கள் அறியாததொன்றல்ல. அண்மையில் லண்டனில் நடைபெற்றதொரு நூல் வெளியீட்டுவிழாவில் உரையாற்றிய நோர்வேயின் முன்னாள் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், சிங்கள அரசாங்கங்கள் தமிழ்மக்களது அரசியல் உரிமைகளை பரிசாக வழங்கப்போவதில்லை எனவும், அவற்றை போராடியே பெறவேண்டும் எனவும் கூறியதுடன், வன்முறையற்ற வகையில் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற 'அறிவுரையையும்' கூறியிருந்தார். ஆகவே தமிழ்மக்கள் எவ்வாறு போராட வேண்டும் என்றும், அதன் விதிமுறைகளையும் வெளித்தர்ப்பினர்தான் தீர்மானிக்கிற நிலைக்கு தமிழ் அரசியல் தேய்வடைந்துள்ளமை தெளிவாகிறது.

இந்த இடத்தில்தான் அண்மையில் நடைபெற்ற இரண்டு போராட்டங்களையிட்டு நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒன்று, சென்னை யில் 'தி ஹிந்து' நாளிதழின் ஆய்வு அமைப்பான அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையத்தின் ஏற்பாட்டில் 'இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனை அறந்தாங்கி பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்

தமை. மற்றையது அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் உரையாற்றவிருந்த கூட்டங்களில் அவரை உரையாற்றவிடாமல் அங்கு வாழும் தமிழ் மக்களால் தடுக்கப்பட்டமை. நாம் ஒருநாகரீகமான சமூகமாக ஜனநாயக விதிமுறைகளை ஒழுக்கி நடப்பதனால், முதலாவது ஆயுதம் தாங்காத சிவில் தரப்பும்து நடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல் என்ற வகையிலும் மற்றையது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மறுதலிக்கும் செயற்பாடு என்ற வகையிலும் இவற்றைக் கண்டிக்க வேண்டியது அவசியமானது. ஆனால் இங்கு மறைத்திருக்கும் ஜனநாயகத்திரையை விலக்கிவிட்டு உட்புதைத்திருக்கும் விடயங்களை மீட்டும் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

எம். கே. நாராயணன் என அறியப்படும் மாயன் கோட்டை கேலத் நாராயணன் என்பவர் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு உச்சம் பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். இவ்வினப்படுகொலையில் இந்தியாவிற்கும் பங்கு இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற நிலையில், எழுபது மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் இனப்படுகொலையில் பங்குதாரியான ஒருவருக்கு செங்கம் பளம் விரிப்பார்கள் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயமிருக்கிறது?

மற்றைய சம்பவத்தில் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிற சுமந்திரன் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்க மறுப்பவர். சர்வதேச தரப்புகளின் முன், தமிழ்மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை இல்லை என வாதிடுபவர். யூதமக்கள் நாசிகளினால் இனப்படுகொலைக்கு (The Holocaust) உள்ளாக் கப்பட்டமையை மறுத்துக் கருத்து வெளியிடுவது ஜரோப்பிய நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்விடயத்தில் கருத்துச்சுதந்திரம் பறிபோகிறது என்று யாரும் வாதிடுவதில்லை. அண்மையில், 1915-17 ஆண்டுகளில் துருக்கியில் நடைபெற்ற ஆர்மேனியமக்களின் இனப்படுகொலையை மறுத்து கருத்து வெளியிட ஒருவருக்கு எதிராக ஜரோப்பிய நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு கருத்து வெளியிடுவது குற்றமானதாக நிரூபிக்கப்பட்டது. இத்தனைக்கும் ஆர்மேனிய இனப்படுகொலையை கடந்த ஆண்டுதான் ஐக்கிய அமெரிக்க ஏற்றுக்கொண்டது.

இத்தகைய குழுவில் 'கருத்துச்சுதந்திரம்' பற்றி தமிழ்மக்களுக்கு யாரும் வகுப்பெடுக்க முடியாது. அவர்களது எதிர்ப்புகளை எந்தவழியில் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை செய்ய முடியாது. ஏனெனில் பாதிக்கப்பட்ட தரப்புகள் தமது உணர்வுகளை எவ்விதத்தில் வெளியிடுவது என்று முன் கூட்டியே திட்டமிட்டு முடிவெடுப்பதில்லை.

இவ்விடயத்தில் கருத்துக்கூறுகிற சில போலி அகிம்சாவாதிகளை பார்க்கையில், காலனித்துவ காலத்தில், 1835ம் ஆண்டு இந்தியாவின் கல்விக் கொள்கையை வகுத்த ஆங்கிலேயரான லோர்ட் மக்கியுலே (Lord Macaulay) என்பவர் கூறிய கருத்து தான் நினைவுக்கு வருகிறது. "ஆள்பவர்களான எங்களுக்கும் எம்மால் ஆளப்படுகிற மக்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களாக (interpreters) இருப்பவர்களை உருவாக்கும் கல்வி முறையை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். இவர்கள் இரத்தத்தால், சரும நிறத்தால் இந்தியர்களாக இருந்தாலும் அவர்களது எண்ணங்களில், விருப்புகளில், உள்பாங்கில் ஆங்கிலேயர்களாக தம்மை வைத்திருக்க வேண்டும்." என அவர் கூறியிருந்தார்.

இவ்வாறான கோடிக்கணக்கானவர்களின் உருவாக்கமே இந்திய உபகண்டத்தை இன்றும் மேற்கின் அடிமைகளாக வைத்திருக்கிறது. இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்விதம் விதிவிலக்காக இருக்க முடியும்?

"நாம் எந்த வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எமது எதிரியே தீர்மானிக்கின்றான்" என்பது இன்று பெரும்பொருண்மிய வல்லரசாக உருவாகிவரும் சீனாவின் சிற்பிமாவோ வெளியிட்ட புகழ்மிக்க கருத்து. அதனுடைய அர்த்தம் எதிரியே எங்களுக்கான போராட்ட முறைகளை பரிந்துரை செய்வது என்பதல்ல. மாறாக, எதிரிக்கு எது வலிக்கும் என்பதனையறிந்து அந்த வழிமுறையில் போராடுவது என்பதனை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்களா ?

ஒரு பேப்பர் உங்கள் கைகளில் தவழுவுதற்கு உறுதியையாய் நிற்பவர்கள் . . .

BBK Partnership
Croydon..... 020 8150 9950

Meera Arnold & Co
Southgate..... 020 8882 2333

- Aanathi Acca [Rayners Park]
- Dr. Ratneswaran [Bromley]
- R. Ganeshalingam [Purley]
- Subramaniam [Eastham]
- Sinnakutty [Walthamstow]
- Babu [Thornton Heath]
- Sriskanthan [Kensal Rise]
- Vithuran [Croydon]
- Bobby [Sutton]
- P. Pathmanathan [Wembley]
- Peter Jesudasan [Rayners Park]
- T.Selvaratnam [Wembley]
- K.Durairajah [Greenford]

இந்த வெற்றிடத்தை நிரப்புவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

ஒரு பேப்பர் தொடர்ந்து வெளிவர உங்கள் தயவை நாடி நிற்கிறது. உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை தந்துதவமாறு அன்புடன் கேட்கின்றோம். நன்றி.

Name: **ORU PAPER Ltd**
Bank: **HSBC**
A/C: **02211556**
S/C: **40-07-04**

கருத்துக்களுக்கு -
facebook.com/orupaper @orupaper

உ
ஓம் சக்தி



ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் (லண்டன்) மீள் குடியேற்ற திட்டம்



SHRI KANAGA THURRKAI AMMAN TEMPLE TRUST (LONDON) RESETTLEMENT PROJECT

5, Chapel Road, London. W13 9AE (Founded 10-08-1991 Charity Number: 1014409)

Tel: 0208 810 0835 Email : info@ammanealing.com

BANK DETAILS NAME : SKTA TEMPLE TRUST | LLOYDS BANK | SORT CODE: 30-98-91 | ACCOUNT NO: 02717646

ஈழ மக்களின் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப உங்கள் ஆதரவை அள்ளி வழங்குங்கள்



சம்பூர் மக்கள் பல காலமாக இடம்பெயர்ந்திருந்த நிலையில் ஒரு பகுதியினர் மட்டுமே தற்போது குடியேற அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் இடங்களில் தங்க வைப்பதற்காக தற்காலிக வீட்டில் குடியேற வேண்டியுள்ளது. இந்த தற்காலிக முழுமையான வீட்டை மலசல கூடத்துடன் கட்டிக் கொடுப்பதற்கு மொத்தம் £725 செலவாகிறது. (ஒரு வீட்டிற்கு £525, மலசல கூடத்திற்கு £200) எனது ஆலய அடியார்களின் தாராளமான மனப்பான்மையில் வழங்கப்பட்ட பணத்தில் ஆலயம் உடனடியாக 20 வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளனர். இன்னும் 200 குடும்பங்கள் குடியேற வேண்டியுள்ளனர். இந்த மீள்குடியேற்றத்திட்டத்தை மேற்கொள்ள புலம்பெயர் அடியார்களின் ஆதரவை நாடி நிற்கின்றோம்.

உங்கள் சார்பில் வழங்கிய பெரும் தொகை அன்பளிப்புகள்

பெண்கள் முன்னேறிச் செல்லும் குடும்பத்திட்டத்தின் சார்பில் எனது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில், ஆலயத் தலைவர் R.D. ரத்னசிங்கம், திரு.என்.பாலசுப்ரமணியம் அவர்களும் முன்னின்று **£ 17,260** வழங்கினார்கள்.



பெண்கள்
முன்னேறிச்
செல்லும்
குடும்பத்திட்டம்

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று எனது ஆலய இலங்கைப் பொறுப்பாளர் திரு. எஸ்.சந்திரகுமார் நேரடிப் பார்வையில் அவர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம் அமைப்பதற்கு மொத்தம் **£ 6000** ஒதுக்கப்பட்டுள்ளது



ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மாங்குள அலுவலகத்தில் நடைபெற்ற அறக்கட்டளை பரிசளிப்பு விழா 17-09-2015





தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா ?



கலாநிதி

சர்வேந்திரா தர்மலிங்கம்

ஈழத்தமிழர் தேசம் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களைக் கொண்ட தொரு நாடு கடந்த தேசமாக பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அரசியல் அமைப்புகள் தமக்கிடையே போதிய புரிந்துணர்வைக் கொண்டுள்ளனவா? இவ் அமைப்புகள் தமக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏதும் உண்டா?

மே 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் ஒரே அமைப்பின் கையில் இல்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பே இரு தளங்களிலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக விளங்கியது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட தமிழர் தலைமையாக உள்ளது. நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் ஆதரவைப் பெற்ற அமைப்பாகத் தன்னை நிலைநிறுத்த முடிந்த காரணத்தாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தாயகத்தில் தமிழர் தலைமையாக தன்னை நிலைநிறுத்த முடிந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதமிழர் தேசம் சார்ந்து காத்திரமான அரசியல் நிலைப்பாட்டைக் கெண்டிருந்தாலும் போதிய மக்கள் ஆதரவை தேர்தல்களில் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தம்மை நிலை நிறுத்துவதில் இதுவரை வெற்றியடையவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியத்தின் பாற்பட்ட
மிகக் குறைந்தபட்ச
நிலைப்பாட்டினை எடுத்துக்
கொள்கிறது. இதனால்
இவ் விடயங்களில்
கூட்டமைப்பு உண்மையுடன்
செயற்படுமா என்ற
கேள்வியும் எழுகிறது.

இருந்தபோதும் தாயகத்தைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியநிலைப்பாட்டைக் கொண்ட இரு முக்கிய அரசியல் அமைப்புகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் நாம் அடையாளம் காண முடியும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்தாலும் தமது நிலைப்

பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியான செயற்பாடுகளைத் மேற்கொண்டு வருகிறது. அனைத்துலக நீதி விசாரணை கோரி முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தினை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஏறத்தாழ 200,000 மக்கள் இக்கையெழுத்துப் போராட்டத்தில் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

இவ் இரண்டு அமைப்புகளுக்குள்ளும் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் நிலவுகின்றன. இவ் இரண்டு அமைப்புகளும் தமிழீழம் பற்றித் தற்போது பேசுவதில்லை. அதற்குரிய சூழலும் அங்குகிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழம் எனும் அரசியல் நிலைப்பாட்டைத் தாம் கைவிட்டு விட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத்தனைய அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை. எந்த ஒரு அரசியல் தீர்வு முயற்சியும் 'ஒரு நாடு - இரு தேசங்கள்' என்ற நிலையில் இருந்தே அணுகப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைத்து அதற்கு ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஒரு தேசம் அல்லது அவர்கள் கூறுவது போன்று தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உண்மையாக நின்று சுயநிர்ணயப்பாதையில் பயணிக்க வில்லை - தம்மை ஆதரித்து நிற்கும் மக்களுக்கு பொய்குறி ஏமாற்றுகிறது என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் குற்றச் சாட்டாகும். இது ஒரு வகையில் மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதும் முன்னணியின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம் எனவும் அனைத்துலக அரசுகளுடன் அந்நியப்படும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்காமல் அவர்களின் ஆதரவுடன் உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகள் அமைந்து வருகிறது என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கிறது. இதற்கு எதிர்வினையாக ஈழத் தமிழர் தேசத்துக்கு அனைத்துலக ஆதரவு தேவைப்படுவதுபோல அனைத்துலக சமூகத்துக்கும் தமது நலன்களை எட்டிக் கொள்வதற்கு ஈழத் தமிழர் தேசத்தின் ஆதரவு தேவைப்படுகிறது - இதனால் தேசம் - சுயநிர்ணய உரிமை விடயங்களில் விட்டுக் கொடுப்பற்ற நிலையைப் பேணி இந் நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைப் பெற்றுக் கொள்ளல் அவசியம் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவைகள், பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் அரசியல் இராஜதந்திர வழிமுறைச் செயற்பாடுகளில் உள்ளன. பிரித்தானியத் தமிழர் பேரவை முன்னர் உலகத் தமிழர் பேரவையில் அங்கம் வகித்து முன்பாடுகள் காரணமாக தற்போது தனித்து இயங்க

குகிறது. இங்கு புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் குறிப்பிடப்படவில்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து நின்று தற்போது வெவ்வேறு அரசியல் அமைப்புகளாக இயங்கும் முதன்மை அமைப்புகள் பற்றியே குறிப்பிடப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்பதனை தனது அரசியல் அமைப்பில் பிரகடனப்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தேசம் சிங்கள அரசால் இனஅழிப்புக்கு (Genocide) உள்ளாக்கப்படுகிறது என்ற நிலைப்பாட்டை முன்வைத்துச் செயற்படுகிறது. ஒரு தேசம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் இனப்படுகொலைக்குள்ளாகும் மக்கள் என்ற வகையில் அதற்குப் பரிசாரம் தேடும் ஏற்பாடு என்ற வகையிலும் தமிழீழத் தனியரசுதான் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் எனும் நிலைப்பாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாக முன்வைக்கிறது. மக்கள் அவைகளும் தமிழீழம், இனஅழிப்பு என்ற நிலைப்பாடுகளைத் தமது யாப்பில் பிரகடனப்படுத்தி அதே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றன.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை போன்றவை தமிழீழம் என்ற நிலைப்பாட்டை தனது யாப்பில் உள்ளடக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்து பேசும் போது சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட நிலைப்பாட்டை இவை எடுக்கின்றன. இது உள்ளக சுயநிர்ணய உரிமையா அல்லது வெளியக சுயநிர்ணய உரிமையா என்பது குறித்தும் கருத்து வெளியிடுவதில்லை. தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டை முன்வைத்தும் செயற்படுவதில்லை. சிறிலங்காவில் இவ் வருடம் ஜனவரியில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பங்காளியாக உலகத் தமிழர் பேரவையும் தன்னை இணைத்து கூட்டமைப்பின் சுமந்திரனுடன் இணைந்து தற்போது செயற்பட்டு வருகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழர் அரசியல் அமைப்புகள் தமக்கிடையே தொரு புரிந்துணர்வை ஏற்படுத்துவது சாத்தியம்தானா? அப்படியாயின் எத்தகைய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும்? இவ் விடயத்தை நோக்கும் முன்னர் இன்று ஈழத் தமிழர் தேசம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில விடயங்களை குறித்துக் கொள்வோம்.

- தமிழ் மக்கள் ஒரு தேசம் (அல்லது தேசிய இனம்) என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காண்தல்.
- தமிழ் மக்கள் ஒரு தேசம் (அல்லது தேசிய இனம்) என்ற நிலையினைத் தக்கவைத்துக் கொள்ளல். அதற்கு தமிழர் நிலங்கள் சிங்கள அரசால் பறித்தெடுக்காமல் பாதுகாப்பதும் வடக்கு கிழக்குப் பிரதேச இணைவும் அடிப்படையானது.
- தாயக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்

தல். இதற்கு சிங்கள இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து வெளியேறுதலும், தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ் மக்களாலேயே தீர்மானிக்கப்படுதலும் அவசியம்.

- ஈழத் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் சிங்கள அரசால் இனஅழிப்புக்குள்ளாக கப்பட்டு வருவதனை அனைத்துலக அரசு கில் உரிய முறையில் வெளிப்படுத்தி பரிசாரம் தேடல். சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கோரல்
- தமிழர் தாயகப் பகுதிகளை மேம்பாடு அடையச் செய்வதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், போராளிகள், மாவீரர்குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்கு வழிவகை செய்தல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்கள் ஒரு தேசம் அல்லது

அவர்கள் கூறுவது போன்று

தேசிய இனம் என்ற

நிலைப்பாட்டில் உண்மையாக

நின்று சுயநிர்ணயப்பாதையில்

பயணிக்கவில்லை - தம்மை

ஆதரித்து நிற்கும் மக்களுக்கு

பொய்குறி ஏமாற்றுகிறது என்பதே

தமிழ்த் தேசிய மக்கள்

முன்னணியின் குற்றச்சாட்டாகும்.

இது ஒரு வகையில் மக்களுக்குச்

செய்யும் துரோகம் என்பதும்

முன்னணியின் நிலைப்பாடு.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களில் தமிழர் அமைப்புகள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் பாற்பட்ட மிகக் குறைந்தபட்ச நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்கிறது. இதனால் இவ் விடயங்களில் கூட்டமைப்பு உண்மையுடன் செயற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மக்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கைக்கு உண்மையாக கூட்டமைப்பு நடந்து கொள்ளும் பட்சத்தில் இத்தகைய புரிந்துணர்வுக்கு வாய்ப்புகள் உண்டு.

- நன்றி : பொங்குதமிழ் இணையம்



- ✓ Accounting & Auditing
- ✓ Business Start up Advice
- ✓ Business Plans & Cash Flow Forecasts
- ✓ Personal tax Affairs & Self Assessment
- ✓ Company Tax Affairs & Company Tax Return (CT 600)
- ✓ Preparing VAT, Payroll for the Sole Trader, Partnership & Limited Companies
- ✓ Company Formation

- ✓ Attending VAT & PAYE visits
- ✓ Tax Investigations
- ✓ Solicitors Accounts & Accounts Reports

TAMSONS

Accounting & Tax Consultancy Ltd.
65 Southlands Road, Bromley, Kent, BR2 9QR

Tel: 020 8313 0800



மரபுரையும், அரசியல் தரகர்களும் (Lobby VS Lobbyist)

சுகி

(ஒரு பேப்பருக்காக)

எமது பிரச்சனைகளை பரப்புரை செய்ய வேண்டியது மிகமுக்கியமானதொன்று. அதிலும் எமது பிரச்சனையை தெரியாதவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியது அவசியமானதொன்று. இங்கு யார் பார்வையாளர் என்பது முக்கியமானதொன்று. முன்பொருமுறை நல்லன் புரி அமைப்பொன்று எயிட்ஸ் நோய் பற்றிய தமிழர்களுக்கான கூட்டம் ஒன்று நடாத்தியது. அக்கூட்டத்தில் மிகவும் அக்கறையோடு அந் நோய்பற்றி விளங்கப்படுத்திக் கொண்டிருந்த தாரர்கள். ஆனால் பார்வையாளர்களில் 80 விகிதமானோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், மற்றையவர்கள் வைத்தியத்துறை சார்ந்தவர்களாகவும், வைத்தியர்களாகவும் இருந்தார்கள். சில விடயங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ கொல்லர் தெருவில் ஊசிவிப்பது போல, செய்ய வேண்டும் என்பதற்காக செய்வது போலச் செய்து வருகின்றோம். இதனால் யாருக்கும் பிரயோசனம் இல்லை. இதைச் செய்தோம், இன்னார் செய்தார்கள் என்று பதிவு செய்யப்படுவதைத் தவிர. மனிதவலுவும், பொருளாதாரவலுவும் குன்றியுள்ள இக்காலப்பகுதியில் மிக கவனமாக குறைந்த வளத்தைக் கொண்டு கூடியபலன் பெறுவது இன்றியமையாதது.

இதைவிடக் கொடுமையானதொன்று, அதை பாலா அண்ணாவும் நகைச்சுவை கலந்த மன வருத்தத்தோடு ஒருமுறை குறிப்பிட்டார். அதாவது 'இவங்களை லொபிபண்ண என்று விட்டால் இவங்கள் கொஞ்சம் தலையெடுத்தவுடன்,

அவங்களுடைய சொல்லக் கேட்டுக்கொண்டு வந்து, எங்களை லொபி பண்ண வெளிக்கிடுகிறார்கள்' இப்பிடி தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பவர்கள் எத்தனை பேர்!

எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தொடர்ந்து செய்வது முக்கியமானது. தொடர் போராட்டங்கள்தான் அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கும், நிரந்த தீர்வை நோக்கி பயணிக்க வழிவகுக்கும்.

இப்பொழுது கூட 'நாங்கள் சர்வதேசத்தை பரப்புரை செய்து, மிகவும் கடினமாக உழைத்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம், அதில் பல குறைகள் இருந்தாலும் 'do not rock the boat' என்ற பாங்கில் மக்களை அமைதியாக இருக்கும் படி, எமக்கு அவர்கள் சொன்னதை அப்படியே உள்வாங்கி வந்து, இங்கு ஒப்புவிக்கிறார்கள். எம்மவர்கள் எங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பரப்புரை செய்கிறார்கள்? அல்லது அவர்களின் முன்வைக்கும் தீர்வை எம்மை ஏற்கும் படி, எம்மவர்களே எமக்கே பரப்புரை செய்கிறார்களா? நாங்கள் எவ்வளவோ இழந்து விட்டோம், இனி இழப்பதற்கென்று ஒன்றுமே பெரிதாக இல்லை. இழந்ததை மீட்பதைத் தவிர.

வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தை அகற்றுகிறார்களா, இல்லை. சரி குறைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இராணுவம் ஒரு புறம், சி.ஐ.டிகள் எல்லாப்புறமும் என அங்குள்ள மக்கள் நித்திய சோதனைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிலமீள் கையளிப்பு, கைதிகள் விடுதலை எல்லாம் மிகவும் மந்த கதியிலேயே நடக்கின்றது. ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள், இன்னும் சிலர் 15,20 வருடங்கள் என சிறை கம்பிகளுக்கு பின்னால் நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இலவுகாத்த கிளி போல அவர் வந்து பிரச்சனையைத் தீர்ப்பார், இவர் எங்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

காலத்திற்கு காலம் தமிழ் பிரதேசங்களில் மனிதப்புதைகுழிகளையும், பாழடைந்த கிணறுகளில் உடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டதான் இருக்கின்றன. உலகத்திலே காணாமல் போனவர்கள் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் முதலாது இடத்தை பிடித்து விடும் சாத்தியமும் உள்ளது. குடும்ப உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்று எதுவித முடிவும் இல்லாத நிலையில், எதிர்பார்ப்புகள், ஏங்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தான் இந்த அரசியல் தீர்வு காணுமா? இனி தருவதை வேண்டிக்கொண்டு மௌனமாக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களே வீதிக்கு இறங்கி மழையை யும், வெய்யிலையும் பார்க்காது போராடும் போது, எமது பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களுக்கு விளங்கவேண்டும் தமக்களிக்கப்பட்ட கடமையோ, தாங்கள் முன்வந்து ஏற்றுக் கொண்ட கடமையோ தீர்வில்லை என்று.

இது போதாதென்று இப்போ இரகசிய தடுப்பு முகாங்களும், சித்திரவதைக்கூடங்களும் இருப்பதை சர்வதேசமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்படி இன்னும் எத்தனை வதைகூடங்களில்

அங்கு எமது உறவுகள் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியாது. இந்த நிலையில் எமது பரப்புரையை விடாது, எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தொடர்ந்து செய்வது முக்கியமானது. தொடர் போராட்டங்கள்தான் அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கும், நிரந்த தீர்வை நோக்கி பயணிக்க வழிவகுக்கும்.

நாங்கள் எவ்வளவோ இழந்து விட்டோம், இனி இழப்பதற்கென்று ஒன்றுமே பெரிதாக இல்லை. இழந்ததை மீட்பதைத் தவிர.

பரப்புரையாளர்கள், தமிழ் அரசியல் வாதிகளை கட்சி கடந்து மக்களுக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும். புலம் பெயர் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் எம் பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்காமல், சிங்கள அரசியல் தலைவர் வரும் போது கொடுக்கும் அதே அழுத்தத்தை, வேறு கோணத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கொடுத்து அவர்களையும் அவர்கள் வகிக்கும் பொறுப்புக்கு பதில் அளிக்க வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சியில் இருக்கும் மட்டும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அங்கு தலையையும், இங்கு வாலையும் காட்டி இரு இடத்திலும் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வார்கள். அந்த நிலை மாற வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதை கண் காணிப்பதோடு அது பற்றி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தின் போதும் கேள்வி கேட்க வேண்டும். அடுத்தமுறை வெளிநாட்டுக்கு வருவது என்றால் அவர்கள் ஒரு தடவைக்கு இருதடவை யோசித்து பதிலோடு வரவேண்டும்.

கருத்துக்களுக்கு - [facebook.com/orupaper](https://www.facebook.com/orupaper)

24 மணி நேர செய்திகளுக்கு

ibctamil.com



மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

மாவீரர் நான்

11

2015

மன்னியுக் கோர வேண்டியவர்கள் யார் ?



கலாநிதி சேரமான்

1990ஆம் ஆண்டு வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும், இதனையிட்டுத் தான் வெட்கித் தலைகுனிவதாகவும் இராஜவரோதயம் சம்பந்தின்பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரம் வெளியிட்ட கருத்து பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது.

முஸ்லிம் மக்களை வெளியேற்றியதையிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வருந்துவதாக ஏற்கனவே 1994ஆம் ஆண்டு பி.பி.சி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியல் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இச்சம் பவத்திற்குத் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரிய தோடு, அவ்விடத்தில் உரையாற்றிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், வடதமிழீழத்தில் மீளவும் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்திருந்தார்.

இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் நிகழ்ந்த பொழுது, உடனடியாக லெப்டினேண்ட் கௌசல்யன் அவர்களை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக நியமித்து தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே சுமுகமான உறவைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை தமிழீழத் தேசியத் தலைவர் மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கடற்கோளை அடுத்து மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைத் தலைவர் அனுப்பி வைத்த பொழுது அவருக்கு வழங்கிய பணிப்புரைகளில் முக்கியமானது முஸ்லிம் சமூகப் பெரியவர்களை சந்தித்து அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது. மறுபுறத்தில் வடதமிழீழத்தில் மீண்டும் முஸ்லிம் மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். வன்னிப் பெருநிலப்பரப்பில் இதற்கான ஏற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதோடு, நல்லிணக்க சமிக்ஞையாக முஸ்லிம் வணிகர்களுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டது.

இவையெல்லாம் அப்பொழுது கொழும்பு மாநகரில் உட்பரிகையொன்றில் ஓயாரமாய் அமர்ந்திருந்து லயன் லாகர் புட்டிகளையும், மென்டிஸ் குவளைகளையும் காலி செய்து சிங்களவர்களுடன் மட்டைப் பந்து விளையாடிக் கொண்டிருந்த சுமந்திரனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த விவகாரம் சுமந்திரனால் மட்டுமன்றி அடிக்கடி முஸ்லிம் தலைவர்களாலும் கிளப்பப்படுவதால் இங்கு மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்? என்பது பற்றி நாம் ஆராய்வது அவசியமாகின்றது.

முஸ்லிம்களின் விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தொடர்ச்சியாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை. இரண்டாவது மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் 100 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். இதில் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நிகழ்ந்த கொலைகளுடன்தாம் எந்தவிதத்திலும் தொடர்புடையவல்லவல்ல என்பதை திட்டவாட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள். இக் கொலைகளை நிகழ்த்தியவர்கள் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஊடாக எவ்வித தங்கு தடையுமின்றித் தப்பிச் சென்றமை இதில் தமிழ் ஒட்டுக்குழுக்களின் பங்கு இருந்தமையை உறுதி செய்யும் நிலையில் இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எவரும் பழி

சுமத்த முடியாது. அவ்வாறு எவராவது பழிசுமத்துவதாக இருந்தால் அது ஆதாரமற்ற, அவர்களின் கற்பனையின் அடிப்படையிலான ஒன்றாகவே இருக்கும்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறு ஒன்றையொன்றுதான்: முஸ்லிம்களை வடதமிழீழத்தில் இருந்து வெளியேற்றியதுதான் அது. ஆனால் அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னியுக் கோரியதோடு மட்டுமன்றி, அதனை சீர்செய்வதற்கு சகல முயற்சிகளையும் எடுத்தார்கள். எனவே இனிமேலும் இதுபற்றி பேசிக்கொண்டிருப்பது வீண்பேச்சாகும். ஆனால் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களால் இழைக்கப்பட்ட கொடுஞ்செயல்களுக்கு இதுவரை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியோ அன்றி முஸ்லிம் சமயப் பெரியவரோ மன்னியுக் கோரவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த விதத்திலும் தொடர்புடைய காத்தான்குடி கொலைகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவரது கண்களுக்கும் தென்மீழீழத்தில் 11.06.1990 முதல் 31.10.1990 வரையான காலப்பகுதியில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தெரிவித்தல் போலும். இது பற்றி 1990ஆம் ஆண்டு காத்தான்குடி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை கீழே மீள்பதிவு செய்கின்றோம்:

“கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி (11.06.1990) தொடங்கிய தமிழீழ - சிறீலங்காப் போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குடும்பங்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிருகத்தனமான முறையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் காதையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதலில்லாத காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள். கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டுச் சாக்கினுள் கட்டிக் கடலினுள் வீசப்படுகின்றன. படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளம் பெண்களினதும் சடலங்கள் சோடி சோடியாகக் கட்டி, ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமாக இரசனைகளை முஸ்லிம் காதையர்கள் வெளிப்படுத்துகின்றனர். பாண்டிருப்புக் கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை, இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.”

இது ஒரு சிறு பதிவுதான். இதேபோன்று விடுதலைப் புலிகள் பத்திரிகை இன்னுமொரு செய்தியையும் அன்றைய காலப்பகுதியில் பதிவு செய்திருந்தது. அதனையும் இவ்விடத்தில் மீள்பதிவு செய்கின்றோம்:

“கல்முனையில் இராணுவப் பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த 14 வயதுத் தமிழ் யுவதி ஒருத்தி சிங்களப்படைகளில்

டம் சிக்கிப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர் காவற் படையிடம் கொடுக்கப்பட்டாள். மட்டக்களப்புப் பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலின் கூற்றுப்படி என்ருமில்லாதவாறு இன்று தென்மீழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்து விட்டார்கள்.”

தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறு ஒன்றையொன்றுதான்:

முஸ்லிம்களை வடதமிழீழத்தில்

இருந்து வெளியேற்றியதுதான்

அது. ஆனால் அதற்காக தமிழீழ

விடுதலைப் புலிகள் மன்னியுக்

கோரியதோடு மட்டுமன்றி,

அதனை சீர்செய்வதற்கு சகல

முயற்சிகளையும் எடுத்தார்கள். என

வே இனிமேலும் இதுபற்றி பேசிக்

கொண்டிருப்பது வீண்பேச்சாகும்.

இவற்றை விட தென்மீழீழத்தில் உள்ள எத்தனையோ சைவ ஆலயங்கள் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டு அங்கு மாட்டு இறைச்சிக் கடைகளும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும், இருப்பிடங்களும் கட்டப்பட்டன.

வடதமிழீழத்தில் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை இனச்சுத்திகரிப்பு என்று கூறும் சுமந்திரனும், முஸ்லிம் தலைவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியை முற்றுமுழுதாக ஒரேயொரு இனம் மட்டும் வாழும் பகுதியாக மாற்றியமைப்பதை மட்டுமே இனச்சுத்திகரிப்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அதிகாரபூர்வ ஆவணங்கள் வரை விலக்கணம் செய்கின்றன. வடதமிழீழத்தை விட்டு முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது அம் மாநிலத்தை முற்று முழுதாகத் தமிழர்கள் வாழும் நிலப்பகுதியாக மாற்றியமைக்கும் நோக்கத்தோடு அன்று. இது சுமந்திரனுக்கும், ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அவ்வாறு தமிழர்கள் மட்டும் வாழும் நிலப்பகுதியாக வடதமிழீழத்தை மாற்றும் எண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்திருந்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இதற்கு தமிழீழ தேசியத் தலைவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முஸ்லிம்களை மீளவும் வந்து குடியேறுமாறு அழைத்திருக்க மாட்டார்.

நன்றி: ஈழமுரசு

Immigration | Asylum | Family | Criminal Defence | Civil Litigation

<p>Expert in Criminal Defence Services.</p> <p>24 Hour Police Station Attendance</p> <p>Magistrates' & Crown Court Representation</p> <p>Contractual Disputes</p> <p>Matrimonial - Divorce ancillary relief matters</p> <p>Emergency Injunction</p>	<p>Immigration Law Specialists</p> <p>Asylum & Immigration</p> <p>Bail Application (Immigration Detention)</p> <p>Removals, Deportation</p> <p>Judicial Review & Emergency Injunction</p> <p>Civil Litigation</p>	<p>We offer Legal Aid (FREE) in Crime, Immigration and Asylum matter</p> <p>அகதி விண்ணப்பம், குடிவரவு, குற்றச்சாட்டு போன்றவற்றுக்கு இலவசமான சட்ட உதவிக் கொடை கொடுக்கப்படும்</p>
---	---	--

RAJLAW
SOLICITORS

169, Tooting High Street, London, SW17 0SY

Tel: 0203 133 0000 | Fax: 0203 133 0092 | www.rajlaw.co.uk

We are authorised and regulated by the Solicitors Regulation Authority (No. 421 980)

Tooting Broadway

Mail : info@rajlaw.co.uk

Emergency

079 4764 1876

079 1225 3418

மோடியின் பிரித்தானியப் பயணம்

இந்திய ஏழைகளுக்கு உதவுமா ?



வேல் தர்மா

(ஒரு பேப்பருக்காக)

இந்தியாவின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் மிக அவசியமானதும் அவசரமானதுமாகும். உட்கட்டுமான அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடு ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. இந்திய உட்கட்டுமானங்களில் முதலீடு செய்த பல உள் நாட்டுப் பெரு நிறுவனங்கள் கடன் பளுவில் அவலப்படுகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமல், சிவப்பு நாடா, ஊழல், நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள இழுபறி போன்றவை இந்தியாவின் கட்டுமான வளர்ச்சிக்கு மட்டுமல்ல மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கே தடையாக இருக்கின்றது.

மக்கள் தொகையில் அதிக அளவு இளையோரைக் கொண்ட இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றிற்கு பத்து இலட்சம் இளையோர் வேலை வேண்டி வந்து கொண்டிருக்கப் போகின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்காவிடில் பெரும் சமூக அரசியல் பிரச்சனை இந்தியாவில் வெடிக்கும். அதைத் தடுக்கவும் இவர்களைப் பாவித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் பெருமளவு முதலீடும் உரிய தொழில்நுட்பமும் மிக அவசியமானதாக இருக்கின்றன. இவர்களைச் சரியாகப் பயன்படுத்தினால் இந்தியா 2030-ம் ஆண்டு உலகின் முன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிவிடும்.

◆ வெளிநாடு வாழ் இந்தியரான மோடி

நரேந்திர மோடி தலைமை இந்தியாவின்

தலைமை அமைச்சர் ஆகிய பின்னர் 30 நாட்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரையும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்னும் அளவிற்கு அவரது வெளிநாட்டுப் பயணங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்தியாவிற்கு எப்படியாவது வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வந்துவிட வேண்டும் என தான் ஆலாய்ப்புறப் பதாகைச் சொல்கின்றார் மோடி. நவம்பர் 12-ம் திகதி பிரித்தானியாவில் வந்திருங்கியமோடி மிக நெருக்கமான ஒரு அட்டவணையின் கீழ் செயற்பட்டார். அரசியுடன் விருந்து, இரு பிரப்புக்கள் சபையும் மக்களவையும் இணைந்த பாராளுமன்றக் கூட்டத்தில் உரை என இந்திய ஏழை மக்களுக்கு 'அவசியமானவற்றை' மோடி செய்தார்.

◆ மோடியின் பயணங்களும் வாக்கு வேட்டை அரசியலும்

'சீன்' போடுவதிலும் 'பில்ம்' காட்டுவதிலும் வல்லவரான மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது உள்நாட்டில் தனது விம்பத்தை மேம்படுத்தத் தவறுவதில்லை. அமெரிக்கப் பயணத்தின் போது நியூயோர்க் நகரின் பிரபல மடிசன் சதுக்க அரங்கில் பெரும் கூட்டத்தை ஒழுங்கு செய்து அதில் மோடிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. அதே போல் வெம்பிளி அரங்கத்திலும் அமோக வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு மக்களைப் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து இறக்குவது போல் நியூயோர்க்கிலும் இலண்டனிலும் செய்யப்பட்டது. வெம்பிளி அரங்கத்தை இலவசமாகப் போய்ப் பார்ப்பதற்கு கிடைத்த வாய்ப்பைப் பலரும் தவற விடவில்லை. 17 இலட்சம் இந்தியர்கள் வாழும் பிரித்தானியாவில் அறுபதின்மூன்று இந்தியர்கள் வெம்பிளியில் கூடியது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. ஆனாலும்

சாவுக்குச் தேதி குறித்த சரித்திர வீரா...
கந்தகத்தை மேனியில் கட்டிய மாவீரர்..



ஒரு வெளிநாட்டுத் தலைவரை வர வேற்க அதிக அளவு மக்கள் திரண்டது மோடிக்குத்தான்.

◆ லைக்கா போன்ற வர்த்தக நிறுவனங்கள்

லைக்கா என்னும் கைப்பேசி தொடர்பாடல் நிறுவனம் வெம்பிளி அரங்க நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர்களில் முதன்மையானதாகும். தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ் மோடியின் உத்தியோகபூர்வ வரவேற்புக்கு முவில் ஒருவராகும். தொழிற்கட்சிக்கான தமிழர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் மூலமாக கீத் வாஸின் தொடர்பும் வாஸ் மூலம் மோடியின் தொடர்பும் கைப்பேசி வர்த்தகத்தை விரிவு படுத்த உதவுமா? தொழிற்கட்சிக்கான தமிழர்கள் இப்படியா? தமிழருக்கான தொழிற்கட்சி?

◆ சீன அதிபருக்கு குறையாமல் மோடிக்கு வரவேற்பு

பிரித்தானிய அரசைப் பொறுத்த வரை மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கொடுத்த வரவேற்பிற்குக் குறையாமல் கொடுக்கப்பட்டது. ஜி ஜின்பிங் மாலை போட்டு மரியாதை செலுத்த பிரித்தானியப் பாராளுமன்ற சதுக்கத்தில் மாவோ சே தூங்கின் சிலை இல்லை. ஆனால் மோடி மரியாதை செலுத்த மகாத்மா காந்தியின் சிலை இருந்தது. ஆனால் பாவம் மோடி. மோடியின் கட்சியினர் இந்தியாவில் காந்தியைக் கொலை செய்த கோட்சேயிற்கு சிலை அமைத்து மரியாதை செய்கின்றார்கள்.

◆ இந்தியாவிற்கு இழப்பீடு

ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இந்திய அமைச்சர் சசி தரூர் பிரித்தானியா குடியேற்ற ஆட்சி செய்தமைக்காக மூன்று ரில்லியன் டொலர்கள் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் நரேந்திர மோடி அது போன்ற எந்தக் கோரிக்கையையும் வைக்கும் நிலையில் இல்லை. மாறாக இரு நாடுகளுக்கும் இடையில் இனிய உறவு இருப்பதாகவும் அதை மேலும் விரிவு படுத்த வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார் மோடி. பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று தடவைகள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் வளரவில்லை மாறாகக் குறைந்து செல்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை முப்பது பில்லியன் ஆக உயர்த்த வேண்டும் என இரு நாடுகளும் 2010-ம் ஆண்டு திட்டமிட்டன. ஆனால் அது 2014-ம் ஆண்டு 14 பில்லியன்களாகவே இருந்தது. சீக்கியர்கள், தமிழர்கள், கஷ்மீரியர்கள், நேப்பாளியர், இஸ்லாமியர்கள், மதவாதத்தை எதிர்க்கும் இந்தியர்கள் எனப் பல தரப்பினரும் மோடிக்கு எதிராக இலண்டனில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

◆ முக்கிய உடன் படிக்கைகள்

சீனாவுடன் 30 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கைகளைச் செய்த டேவிட் கமரூன் இந்தியாவுடன் 9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை மட்டுமே செய்தார். இந்த 9 பில்லியனில் வெடாட்.

போன் என்னும் தொலைபேசி நிறுவனம் இந்திய ரூபாவில் வாங்கும் ஆவணங்கள் மட்டும் 1.3 பில்லியன் டொலர்கள் பெறுமதியானது. வெடாட் போன் இந்தியாவில் இரண்டாவது பெரிய கைப்பேசித் தொடர்பாடல் நிறுவனமாகும். இந்திய ரூபாவில் உள்ள கடன் முறிகளை இலண்டனில் விற்பனை செய்தற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. BAE Systems இந்தியாவிற்கு இருபது பயிற்சிப் போர் விமானங்களை விற்பதற்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. நிறைவேற்றப்படாமல் இருபட்டுக் கொண்டிருக்கும் 2010-ம் ஆண்டு இந்தியாவும் பிரித்தானியாவும் கைச்சாத்திட்ட அணுவலு உடன்படிக்கையின் நிறைவேற்றத்தைத் துரிதப் படுத்துவதாகவும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

அரசியுடன் விருந்து, இரு

பிரப்புக்கள் சபையும் மக்களவையும் இணைந்த பாராளுமன்றக் கூட்டத்தில் உரை என இந்திய ஏழை மக்களுக்கு 'அவசியமானவற்றை' மோடி செய்தார்.

Madame Tussauds இன் முதலாவது ஆசியக் கிளை புது டில்லியில் 2017-ம் ஆண்டு திறக்கப்படவிருக்கின்றது. அடுத்த பத்து ஆண்டுகளில் இதற்காக 50 மில்லியன் டொலர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்படவிருக்கின்றது. இந்திய சினிமா இரசிகர்களுக்கு அது நல்ல வாய்ப்பாக அமையும். இந்தியர்களின் மனப்பாங்கை சரியாகத் தான் புரிந்து வைத்துள்ளார்கள். Holland & Barret என்னும் மருந்து மற்றும் ஆரோக்கிய உணவு விற்பனை செய்யும் நிறுவனம் அப்பலோ மருத்துவ மனையுடன் இணைந்து இந்தியாவில் பல முதலீடுகளைச் செய்யவிருக்கின்றது. 2016-ம் ஆண்டு இந்தியா வெங்கும் 115 விற்பனை நிலையங்கள் திறக்கப்படவிருக்கின்றன. TVS என்னும் இந்திய நிறுவனம் பிரித்தானியாவில் 100 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கக் கூடிய முதலீட்டைச் செய்யும். TVS நிறுவனம் பிரித்தானியாவின் ஏஏ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Automobile Association உடன் இணைந்து மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் தெருவோர வாகன மீட்பு பணி செய்யும் நிறுவனங்களை உருவாக்க ஒத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய நிதி நிறுவனமான Housing Development Finance Corporation (HDFC) இலண்டனில் கடன் முறிகளை விற்பனை செய்வதன் மூலம் 750 மில்லியன் டொலர்களைத் திரட்டவிருக்கின்றது. இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான Bharti Airtel Ltd இலண்டனில் கடன் முறிகளை விற்பனை செய்வதன் மூலம் 500 மில்லியன் பிரித்தானியப் பவுண்டுகளைத் திரட்ட விருக்கின்றது. பிரித்தானிய காப்புறுதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும். State Bank of India (SBI) உடன் London Stock Exchange Group இணைந்து பிரித்தானிய மற்றும் இந்தியாவிற்கான பங்குச் சுட்டெண்ணை உருவாக்க விருக்கின்றன. இந்த முதலீடுகள் எத்தனை இந்தியர்களை ஏழ்மையில் இருந்து மீட்கும்?

கடன் சுமையால் கஸ்டப்படுகிறீர்களா?

தனிநபரோ... வியாபாரமோ...

- ▶ கடன்/Credit Cardக்கு மாதாந்தம் கட்டும் பணத்தை குறைக்க...
- ▶ Bankruptcy யை தழுவ அல்லது தவிர்க்க...
- ▶ வியாபாரத்தை பலப்படுத்த...
- ▶ TAX / VAT / PAYE போன்றவற்றில் தகுந்த ஆலோசனையைப் பெற...

இலவச ஆலோசனைகளுக்கு இன்றே அழையுங்கள்

உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறோம்

BARNET-LONDON 020 8216 2520 MR. BRIAN
CROYDON 020 8150 9950 MR SIVA RANJAN
CAMBRIDGESHIRE 01354 707 911 MR. VAHEESAN



www.bbka.com
Email: admin@bbka.com




Chartered Accountants and Business Recovery Professionals

- ▶ Accountancy / Audit
- ▶ Tax Solutions
- ▶ Company Formation
- ▶ Confidential Tax Consultancy
- ▶ Investigations / Tax Mitigation
- ▶ Bankruptcy / IVA
- ▶ Liquidations
- ▶ Business Startup & Consultancy
- ▶ Solicitors Rules Audit
- ▶ Payroll / VAT / Book keeping



யார் வரினும் தளரேரம்..
யார் வரினும் பணியேரம்..

South Africa to Singapore: global Tamils grasping geopolitics to act



A British maritime map prepared in 1930s showing the pivotal point of Colombo in the Indian Ocean

TamilNet

The powers of today have set their nodal points of global contention from the West to China. Whether it was landward, as visualised in Putin's Eurasia talk at the UN, or seaward, as the traditional option left to the West, it is called the 'Silk Route' in their silk-coated language. The nodal points don't care about the fundamental questions of the peoples in between, other than the question that which of the point overtakes or pre-empt the other. If the Islamic world in between is one example, Tamils without State in the sector between South Africa and Singapore is a worse example. The Eezham Tamils were particularly deceived in a similar situation before under the British, and now global Tamils have to grasp and set the bearings correct.

The move that is shuttling between South Africa and Singapore in the last couple of years on the question in the island, and showing just one of its faces in the conference at Durban in South Africa last week, clearly evidences Washington's orchestration. One could deduce it from the participants: the trained elephants and the captured ones or the lured ones.

This is a face that is set in parallel to the orchestration of Sumanthiran, Erik Solheim, International Crisis Group and such other outfits, in order to lure the ones that escaped the latter.

Whether there will be any guarantee of materialisation by the ultimate sponsor or not, the South African conference has come out with many demands that are dear to the heart of Tamils, such as demilitarisation, stopping Sinhala colonisation, repeal of the 6th Amendment to facilitate free negotiation etc.

But the slip was still showing when the conference avoided the term genocide, even though citing the resolutions of the NPC and the Tamil Nadu State Assembly for consideration.

What was more ironical that betrayed the deception was the slogan of the conference organizers that called the country they want to salvage as 'Sri Lanka', boldly written in Tamil. Even the existing constitution says that the name of the country is Ilangkai in Tamil. These were the people, who were talking of constitutional changes, self-determination of Tamils etc., at South Africa.

Tamil activists should take a note how the leaders of China and Taiwan have designed to address each other and each others countries in talks.

If the Tamils of today have any democratic and Gandhian space to show their resentment to the genocidal State in Colombo and its international patrons, the foremost of it that is symbolically and practically feasible

to every Tamil heart is to reject the identity 'Sri Lanka' to the face of those who impose the identity.

The task of priority lying ahead of the Tamil participants at the conference is not serving the deceptions of the conference sponsors, but to work for the realisation and solidarity of global Tamils to assert to their geopolitical rights and righteous political status in the region. They also have the task of enlightening the younger generation in this regard.

Under colonialism of the West, Ceylon was a point to bring in war prisoners of colonial conquests in large numbers, such as the Malays of East Indies and Boers of South Africa, from east and west of the particular sector of Indian Ocean. This is only a small example showing how the colonialists and imperialists of the past viewed the island.

The then world imperialism of the British wanted the Colombo-centric State created in the island to be different from the rest of South Asia to serve as a pivotal point in their imperialist pursuits. The importance became more acutely felt when the call 'Asia for Asians' came from Japan.

While the congenitally genocidal Colombo-centric State was always riding on the crest of the waves, which it is doing even now, the leadership of the Tamil nation in the island was always prodded, or was gullible, or had vested interests in 'cooperating' with the State and its patrons.

The then Eezham Tamil leadership, having illusions about Colombo and the paradigms set by imperialism, even disassociated itself from the anti-colonial struggle taking place in the rest of South Asia, citing that the island under the British was a 'model' to the colonies.

There was the genre of an alternative polity that emerged among Eezham Tamils to bring Mahatma Gandhi to Jaffna and to successfully boycott the election of 1931 under the Donoughmore Constitution that confirmed the unitary cum

majoritarian State in the island.

But deceptive promises and political engineering of gullible masses saw to it that this genre of polity never again came to the forefront. Citing World War II, constitutional remedy for Eezham Tamils witnessing an 'All Sinhala Cabinet' was postponed. After the war again the Tamils were prodded to participate in the semblance of a 'United National Party' State.

When one phase of colonialism and imperialism of 500 years thus ended, there was a genocidal State in the island but Tamils who were long having sea and trade power in the region, and who even under the exploitative colonial conditions had demographic dispersal from Guyana to Fiji, were left Stateless to even question when the genocide of Eezham Tamils took place in the island.

The demand of Eezham Tamils for justice against genocide and recognition of their statehood, are not aggressive against anyone.

If the unfolding scenario has the 'emergency' of West-East contention and securing bases again, and if the Colombo-centric State is at the old game of riding on the crest, Tamils all over the world have to grasp the geopolitics and rise up in solidarity to firmly demand the powers in the game for revision of equations.

No more Colombo-centric approaches for models and solutions.

New Delhi must be very well aware that strengthening southern South Asia is of utmost priority in the current scenario. But what it has to be made to realise, is that security cannot be achieved by keeping Tamils indefinitely at the receiving end. The demand of Eezham Tamils for justice against genocide and recognition of their statehood, are not aggressive against anyone.

Courtesy: TamilNet

The Second Sunrise

On that day,
there was no wind;
no rising tide,
even the waves had died.
Sea.

Walking across,
feet sinking in the sand,
again a sunrise.

This sunrise in the South.

What happened?
My town was burned;
my people became faceless;
in my land, my air,
in everything,
the stamp of outsiders.

Hands clasped behind you,
who do you wait for?

On the clouds
fire
has written its tale;
who waits even now?

From the ashen streets,
arise and march.

R. Cheran



Mass Global Shipping

Reliable, Dependable and honourable





Special Offer Freight + Wooden Box

£65.00



33 inches(L) 26 inches(W) 27 inches(H)
33" X 26" X 27" = Cuft 13

CITY WAREHOUSE

Located at **BIG YELLOW STORAGE, Wandsworth**

Mass Global Shipping – 100 Garratt Lane, London SE18 4DJ

T: 020 8864 4244 M: 07940108177

Special Offer

Within London Collection

£10/-*

* Within London Postcode Only

Door 2 Door Island-wide within Colombo £40*

* T carton

VEHICLES SHIPMENT

From **£725** all inclusive*

Conditions Apply

No Hidden Charges

No 3rd Party Agents

Fully Gated Yard Facility 24X7 CCTV Monitoring

No. 58, THE ARCHES, HARROW, HA2 8AA

Tel : 0208 422 1232, 0208 864 4244

Opening Times - Monday to Friday 9am – 6pm | Saturday 9am-6pm

E-Mail: info@massshipping.com Web : www.massshipping.com

4 Collection Points :

Harrow, Watford, Knightsbridge, Croydon

Sri Lankan government

boosts spending on security forces

By Saman Gunadasa

Sri Lankan Finance Minister Ravi Karunanayake allocated an unprecedented sum of 306 billion rupees (\$US2.2 billion) for defence expenditure in the Appropriation Bill presented on October 23 before next year's budget. The budget proposals will be presented to parliament on November 20.

The allocation for the security forces is 7 percent more than this year's quota, which was drawn up by the government of former President Mahinda Rajapakse. Another 60 billion rupees was allocated for the police next year, up 18 percent from this year. The combined budget for the military and police exceeds the total for education and health—186 billion and 174 billion rupees respectively.

While government ministers boasted that education spending will increase four-fold next year, the rise comes after the continuous rundown of education expenditure to just 2 percent of gross domestic product (GDP). The increase is an attempt to deflect anger among university and school students, who have been protesting over the lack of facilities.

The huge expenditure on the

security forces comes six years after the defeat of the separatist Liberation Tigers of Tamil Eelam, ending the island's protracted communal war. The increased security allocation goes hand in hand with an ongoing assault on the living standards of working people and is in preparation for suppressing the resistance of workers and the poor.

Total estimated government expenditure for 2016 is 1.9 trillion rupees, excluding debt repayments. The government expects to borrow up to 1.3 trillion rupees in 2016, mainly for huge debt payments. In 2014, debt servicing required 1.07 trillion rupees - more than the 1.05 trillion rupees of total revenue raised from all taxes.

On October 28, the Central Bank raised \$US1.5 billion by selling ten-year global sovereign bonds at a high interest rate of 6.8 percent. Reuters reported finance ministry sources as saying that the money would be used plug the hole in the budget. Over the past 10 months, the government has obtained \$2.3 billion in loans from the international money market, including \$1.5 billion from India.

Speaking at a seminar in Colombo last week, economist Dushini Weerakoon warned that "the

government is heading for major foreign reserves crisis."

A major part of the reserves consists of loans obtained on the international money markets at high interest rates. Sri Lanka's foreign debt has risen from 36 percent of GDP in 2010 to 94 percent this year.

The balance of payments in the first eight months of the year showed a deficit of \$1,795 million, compared to a surplus of \$2,150 million a year earlier. The chief reason is the widening trade deficit as global recessionary trends and rising geo-political tensions have impacted on exports.

The trade deficit for the first eight months of the year reached \$5,412 million amid declining exports. The Central Bank reported "decreases in all major export categories," including lower earnings from tea, textiles and garments. Overall export earnings fell year-on-year by 3.4 percent for the first eight months of this year.

The balance of payments deficit would have been even higher if not for remittances from expatriate workers, mainly housemaids in Middle Eastern countries, and income from tourists. Remittances in particular are highly

vulnerable to the volatile situation in the Middle East.

Facing balance of payment difficulties, the finance minister flagged the resumption of talks over a \$4.6 billion loan application to the International Monetary Fund (IMF). In March, the IMF rejected a similar request, declaring that the government must slash the budget deficit. It was highly critical of limited public sector wage and pension rises in February, which were aimed at heading off discontent. Public sector salaries had been effectively frozen since 2006.

Karunanayake said the expected budget deficit for this year was 6.5 to 6.8 percent of GDP. An IMF mission to Sri Lanka in September "strongly recommended keeping the 2016 fiscal deficit to 5.5 percent of GDP." In other words, the IMF is demanding further drastic cuts to government spending.

In this context, the November budget will almost certainly contain harsh austerity measures, including cutbacks to essential social services, such as welfare, and tax hikes on essential goods for workers and the poor.

The government has already devalued the rupee, by allowing it to float freely—a move praised by the IMF. Over the past 10 months, its value has fallen by 7 percent, including a large 4.4 percent fall after the Central Bank floated the currency in September.

The devaluation has increased the price of all imported goods, including essential items. The government also raised prices for food such as dhal, dried chillies, cowpeas, sprats, gram, onions and potatoes.

The Finance Ministry recently announced tax rises for potatoes, sugar, dhal, kurakkan (an edible seed), margarine and green peas. Three weeks before the Appropriation Bill was presented, prices for alcohol and tobacco were increased by about 10 percent.


The IMF is also calling for a major restructuring of state-owned enterprises. Its September statement declared: "Putting state firms on a commercial footing, allowing them to make market-based financial decisions (including pricing) and subjecting them to the greater financial discipline will also help to reduce risks to the budget and the financial system."

These enterprises include the Ceylon Electricity Board, Ceylon Petroleum Corporation, National Water Supplies and Drainage Board and Sri Lankan Air Lines. Prime Minister Ranil Wickremesinghe recently suggested that the government would set up a holding company like Singapore's Temasek, responsible for all state-owned enterprises. Such a move would be a preparation for a major restructuring of these enterprises, which will mean a new round of job cuts and attacks on wages and working conditions.

எங்கள் உணர்வுகளில் குடியிருக்கும் வீரத் தெய்வங்களுக்கு
நாங்கள் விழி திறந்து விம்மி.. விம்மி.. விளக்கேற்றும் நாள்!



வழித்தலம் தொடர்வோம்....



சொற்களைத் தேடுங்கள் (தாயகம்) - 254

Mini Bites

Kids Jokes

- Q:** What did the ghost say to the other ghost?
A: Do you believe in humans?
- Q:** What do vampires take when they are sick?
A: Coffin drops!
- Q:** What do you get when you cross a duck with a vampire?
A: Count Quackula!
- Q:** What is a ghost's favorite pie?
A: Booberry pie!
- Q:** Where do ghosts buy their food?
A: At the ghost-ery store!



ய	ள	ன	க	ப	த	த	ய
எ	த	யி	ழ்	பா	அ	க	ன
ட	ரு	சி	ர்	ர	வீ	மா	எ
ழு	து	ஆ	ஓ	னு	மு	தா	ழ்
ட	ம்	ந	ம்	ழ	ந	ய	அ
வு	ர	சி	ங	ய	கு	க	இ
ரு	வீ	ட	ழ	ண	ப	ம்	ம
சு	வ	ற	வி	டு	த	லை	ள

சொற்கள்: தமிழ், விடுதலை, தாயகம், ஈழம், மாவீரர்

Animal, Nature & Wildlife Riddles

How did the big mountain know that the little mountain was fibbing?

Because it was only a bluff.

How do birds stop themselves in the air?

With air brakes.

How do rabbits keep their fur neat?

They use a harebrush (hairbrush).

How do you know that bees are happy?

Because they hum while they work.

If a farmer raises wheat in dry weather, what does he raise in wet weather?

An umbrella.

If a rooster laid a brown egg and a white egg, what kind of chicks would hatch?

None. Roosters don't lay eggs.

If an electric train travels 90 miles an hour in a westerly direction and the wind is blowing from the north, in which direction is the

smoke blowing?

There is no smoke from an electric train!

If there were ten cats in a boat and one jumped out, how many would be left?

None, because they were all copy-cats.

When does a female deer need money?

When she doesn't have a buck.

Why is a cat like a penny?

Because it has a head on one side and a tail on the other.

If we breathe oxygen in the daytime, what do we breathe at night?

Nitrogen.

If you throw a pumpkin in the air, what comes down?

Squash.

What is the brightest fish?

Sunfish.

How can you fix a short circuit?

Lengthen it.

Why is it so wet in Great Britain?

Because of all the kings and queens that reigned (rained) there.

Riddle

I have a bed but never sleep. I have a mouth but never eat. I do not have feet but yet keep moving. What am I?



Kids' Endless Questions

Q: Why does it get so windy ??

A: When the sun shines, it heats up the Earth and the air nearest the ground gets warmer. The warmer the air, the lighter it gets, so it starts floating upwards. Cooler air, which is heavier, moves underneath it. These swishing movements create winds. The faster the air moves, the stronger the wind blows.



R.Sobiini



Pranavee.R

The Sun and The Wind



Once The Sun and The Wind happened to have a quarrel. Both of them claimed to be stronger. At last they agreed to have a trial of strength. "Here comes a traveller. Let us see who can strip him of his cloak?" said the Sun. The Wind agreed and did choose to have the first turn. He blew in the hardest possible way.

As a result, the traveller wrapped his cloak even more tightly around him. Then it was the turn of the Sun. At first he shone very gently. The sun went on shining brighter and brighter. The traveller felt hot. Before long he took off his cloak and put it in his bag. The Wind accepted his defeat. Moral : Fury or force cuts no ice where gentleness does the job.





இலண்டன் ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயம்

272, High Street North, Eastham, London, E12 6SA

www.srimahalakshmitemple.net | Tel: 02085525082

Charity Number 292677



எல்லாம் வல்ல ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருப்பெருங்கருணையினால் இலண்டன் ஸ்ரீ மஹாலட்சுமி புதிய ஆலயத் திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இந்த அரிய பெரிய திருப்பணியில் பங்கு பெறுமாறு அடியார்களைக் கேட்டுக் கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு ஆலயத்தைத் தொடர்பு கொள்ளவும்.

ஆலய அறங்காவலர் குழுவினர்

கிறிஸ்மஸ் பொருட்களை UK யிலிருந்து
இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்ப

50% விலைக்
கழிவு

நீங்கள் அனுப்பும் 2வது பெட்டிக்கு 50% விலைக் கழிவு

UK யிலிருந்து வாராந்த கப்பல் சேவை

£10

£15

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது

உங்கள் பொருட்களை எங்களிடம் கையளிக்குமாறு உங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் கூறுங்கள்!
நாளை உங்கள் வீடு வந்து உங்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்வோம்.

AGILOGIX SHIPPING
connecting the world

Sri Lanka 0711 551 551 | info@agilogix.co.uk
UK +44 (0)20 3371 1272 | sales@agilogix.co.uk

"Amusing, energetic... charged with feel-good moments" The Hollywood Reporter



FOX STAR STUDIOS

Presents

A
Dhanush & Vetri Maaran
Production



The Crow's Egg



Written - Cinematography & Direction **Manikandan.M**

Editor **Kishore T.E** Music composer **G.V. Prakashkumar** Art Director **Vijaiathinathan** Sound Design and Final Mix **Rajakrishnan M.R**

Production Executive **S.P.Chokkalingam** Produce by **Dhanush** and **Vetri Maaran**

OPENS FRIDAY 20TH NOVEMBER



FELTHAM

ILFORD

WANDSWORTH

STAPLES CORNER

WEMBLEY

BIRMINGHAM

தோற்பன தொடரேல்

தோல்வி வெற்றிக்கு முதற்படி என்பது உலகின் சாதனை படைத்த அனேகரின் உதாரணங்களாகும். தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்த பின்னரே, வியக்கத்தக்க அதிசயமான கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் தந்துள்ளனர். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது கூட வழக்கில் உள்ள ஒரு முதுமொழி. அப்படியிருக்க தோற்பன தொடரேல் என ஒளவையார் எச்சரிப்பது எதனால் என்று சிந்திக்கத் தூண்டுகிறது.

எந்த ஒரு கருமத்தையும், நன்றாகச் சிந்தித்த பின்னரே செயலாற்றுவது புத்திசாலித்தனம். அவ்வாறு சிந்திக்கும்போது எடுத்த கருமம் எந்த வகையிலும் வெற்றி அளிக்காது என்ற முடிவுக்கு வர நேர்ந்தால் அதைத் தவிர்த்து விடு என்பதை சூசகமாகத் தெரிவிப்பதே தோற்பன தொடரேல் என்ற ஒளவையாரின் அறிவுரையாகும் ஏனெனில் தோல்வியில் முடியப் போகும் கருமத்தினால் விளையப்போகும் இழப்புகளை முன்சூட்டி அறிதலே புத்திசாலித்தனமாகும்.

இதுவரை இரண்டுமகாயுத்தங்களை உலகம் கண்டுவிட்டது. இதில் எவரும் வெற்றி கண்டதாக சரித்திரம் கூறவில்லை. இறுதியில் இலட்சக்கணக்கான உயிர்களையும், பொருட்களையும் இழந்ததுதான் மிச்சம். யுத்தத்தைத் தூண்டியவர்களும், யுத்தத்தில் ஈடுபட்டவர்களும் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற குடும்பங்களின் நலனுக்காகவும், இன்று அஞ்சலிதான் செலுத்த வேண்டிய நிலைமையை காண்கிறோம். ஒளவைப்பிராட்டிசூறிய படி, தோல்விதான் இறுதி முடிவென முன்சூட்டியே தெரிந்திருந்தால் அத்தகைய கொடிய யுத்தத்தை தொடராமல் இருந்திருக்க முடியுமென நம்ப இடமுண்டு.

இவ்வரிய அறிவுரையை நினைவில் வைத்தோ என்னவோ, ஈழத்துக்கான இறுதி யுத்தத்தை, தேசியத் தலைவர் பிரபாகரன் மௌனிக்கச் செய்தார். அத்தகைய ஒரு முடிவு, சரியான நேரத்தில் எடுத்திருக்காது போயிருந்தால், ஏற்கனவே இழந்த ஓர் லட்சத்து 46 ஆயிரம் உயிர்களுக்கு மேலாக எத்தனையோ இலட்சம் உயிர்களை ஈழத்தமிழர்கள் பலி கொடுத்திருப்பார்களோ தெரியாது.

ஈழப்போரில் காவு கொடுத்த மாவீரர்களுக்கான அஞ்சலிசெலுத்தும் இவ்வேளையில், தோற்பன தொடரேல் எனும் ஒளவையாரின் தீர்க்கதரிசனமான அறிவுரை ஞாபகத்திற்கு வரவது வருங்கால சந்ததியினருக்கும் பொருந்தும்.

உடல் எடை

அதிகரிப்பு

காலையில் 15 நிமிடங்கள் நடை மாலையில் 15 நிமிடங்கள் நடை. அதற்கும் அப்பால் வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு தரமோ ஜிம்மில் உடலை வருத்தி அப்பியாசம். எப்படித்தான் உடலை வருத்தினாலும் உடையும் குறைவதில்லை. நடையும் குறைவதில்லை. இதற்கு என்னதான் காரணமாக இருக்குமென அவஸ்திரேலியாவின் குயின்லாந்து தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவர் கேத்தரின் ஹென்னா மற்றும் அவரது சகாவான பீட்டர் ஆய்வொன்றை நடாத்தினார்.

150 நபர்களைத் தெரிவு செய்து, அவர்களுடைய நாளாந்த பழக்கவழக்கங்களை ஆய்வு செய்தனர். இவர்களில் அனேகர் நடுத்தர வயதுடையவர்களாகவும், தனியாக பிரமச்சாரிய வாழ்க்கையை கடைப்பிடிப்பவர்களாகவும், காணப்பட்டனர். இவர்கள் அன்றாடம் உடல் பயிற்சியில் ஈடுபட்டாலும், முக்கியமாக உணவுப் பழக்கத்தில் கோட்டை விட்டது தெரியவந்துள்ளது.

தனியாக வசிக்கும்போது தமக்கு மட்டும் தானே உணவு சமைக்க வேண்டுமென்பதால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சமைப்பதில் அதிக நாட்டம் கொள்வதில்லை. கண்டதையும் திண்ண வண்டிதான் பெருக்குமென்று உணராமல், ரெடிமேட்டாக கிடைக்கும் உணவுப் பொதிகளை வாங்கிவந்து, உதாரணமாக சப்பாத்தி, ரொட்டி, பரேட்டா போன்ற வகையறாக்களை சூடாக்கி உள்ள தள்ளிவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் கரு்சியல்
வைத்திருப்பவர் : உமா மகாலிங்கம்

இவ்விதமாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உணவில் சேர்க்காததால் உடல் எடையானது கட்டுப்பாடின்றி ஊதிப் பெருகுவதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எவோ, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் பிரமச்சாரிய வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டியது அவசியமென்று நான் சொல்லவில்லை. ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலரது செவியில் விழுந்தாலும் பரவாயில்லை.

யாழ். நகரை அழகுபடுத்த உலக வங்கியின் உதவி

உலகப் பிரசித்தி பெற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, யாழ். மாநகரம் மிகச்சிறிய நகரமாக இருப்பினும், பாடலின் பரிசாகப் பெற்ற நகரமாக யாழ்ப்பாணம் என அழைக்கும் பெருமை பெற்றது. வரலாறு, ஒல்லாந்தர் காலந்தொட்டு பிரித்தானிய சாம்ராஜ்யம் வரை கோட்டை கொத்தளங்களுடன் வாழ்ந்த சரித்திரம் யாழ். நகருக்கு உண்டு.

ஒல்லாந்தரின் கோட்டையை காவல் அரணாக வைத்து, மூன்று திசைகளிலும் கடல் சூழ, பனை, தென்னை, பலாமரம், மாமரம் என்ற வகையில் மத்தியதரக் கடலின் சுவாத்தியத்தை ஒத்ததாக சகல கனிவளங்களும் பூத்துக் குலுங்க இயற்கை தந்த வரப்பிரசாதமாக இக்குடா நாடு திகழ்ந்தாலும், முப்பது வருடப்போரினால் தனது பொலிவை இழந்துவிட்டது ஒரு கனி திருஷ்டி. மூவின் மக்களும் முரண்டு பிடிக்காமல், தத்தம் தொழிலையும், கலை கலாசாரத்தையும் பேணி வளர்த்த யாழ். மாநகரம் ஒரு கலைக்கட்டத்தில் முஸ்லிம் பெருமகனான சுல்தான் என்பவரை மாநகர மேயராகவும் அரியாசனத்தில் அமர்த்தியது, பெரும்பான்மை இனமாக யாழ். நகரில் குடி வாழ்ந்த தமிழ் தமிழ் மக்களின் சகோதர ஐக்கியத்தை உணர்த்துகிறது. அதற்கு கைமாறாக, அவர் தலைமையில் வெளிப்படுத்திய மாநகரை அழகுப்பணிகள் என்றும் மறக்க முடியாதவை.

ஆசியாவிலேயே தலைசிறந்த அறிவியல் நூல்நிலையமாகத் திகழ்ந்த யாழ். நூல் நிலையம், சிங்களக் காலையர்களால் துவசம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்டாலும், மீண்டும் உயிர் பெற்று நிற்பது மண்ணின் மகிமை. நகரில் நடுநாயகமாக நிமிர்ந்து நிற்கும் நல்லூர் முருகனின் ஆலயம் நகருக்கு அழகு சேர்க்கும் அலங்காரம். சங்கிலியன் மன்னரது, இராசதானி உட்பட சரித்திரப்பிரசித்தி பெற்ற யாழ். நகரை அழகுபடுத்த உலக வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அள்ளி வழங்க முன்வந்துள்ளது இறைவன் திருவருள்.

அடுத்த ஆண்டுமார்ச்சுமாதமளவில் ஆரம்பிக்கவிருக்கும் அழகுபடுத்தும் வேலைகளை திட்டமிட்டு செயற்படுத்த சகல அரச திணைக்களங்களுக்கும் தயாராகிவிட்டதாக யாழ். செயலக வட்டாரங்கள் உறுதி செய்தன. இவ்வரிய சந்தர்ப்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி, யாழ். நகரின் அழகைக் கூட்ட சகலரும் மன வாசனையுடன் மனமுவந்து உழைப்பார்களென முற்றுமுழுதாக நம்புவோம் நல்லவை நடக்க நாமும் வாழ்த்துவோம்.



காக்கா முட்டை

திரை விமர்சனம்

உலக மற்றும் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை வென்ற படம். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் உயிர் தந்த காக்கா முட்டை இவ்வாரம் லண்டனுக்கு வந்திருக்கிறது. இன்றிலிருந்து (நொவெம்பர் 20) Cineworld திரையரங்குகளில் காண்பிக்கப்படவிருக்கிறது.

இத்தகையதொரு திரைப்படத்தை எடுக்கும் எண்ணம் உங்களுக்கு எவ்வாறு உருவானது என்று இயக்குனர் மணிகண்டனிடம் கேட்ட போது அதற்கு அவர் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.

“சில வருடங்களுக்கு முன்னர் ஒரு துண்டு பிற்சாவை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கக் கூடிய வசதி என்னிடமிருக்கவில்லை. இருந்தாலும் எனது மகன் விரும்பிக் கேட்டதால் வாங்கிக் கொடுத்தேன். சிறுவர்கள் ஏன் பழங்கள், இனிப்பு போன்றவற்றை விட்டுவிட்டு பிற்சாவை கேட்கிறார்கள் எனச் சிந்தித்தேன். பிற்சாவை உண்ண விரும்புவார்கள் அதற்கு வசதியில்லாதிருந்தால் என்னவாகும் என்றும் சிந்தித்தேன். இதுபற்றி தொடர்ந்து சிந்தித்ததால் ஒரு கதைக் கரு என்மனத்தில் தோன்றியது. இந்த முரண்பாட்டை மேலும் வலுப்படுத்த சேரிகளில் வாழும் சிறுவர்களை மையப்படுத்தியதாக எனது கதை உருவாகியது. சேரிகளில் வாழும் சிறுவர்கள் தினசரி கூலிக்காக உழைப்பவர்கள். அவர்கள் பிற்சாவை சுவைக்க விரும்பினால் அது நடக்குமா? அவர்களது விருப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வார்கள்? இதுவே எனது கதையின் கருவாக மாறியது. கண்ணைக் கவரும் விளம் பரங்களால் கவர்ந்திழுக்கப்பட்டே சிறுவர்கள் பிற்சா உண்ண விரும்புகிறார்கள் என்ற முடிவிற்கு வந்தேன். இது தொடர்பிலான எல்லா விடயங்களையும் கூறுவதற்கான வெளியை இக்கதை தந்திருக்கிறது என எண்ணினேன்.”

சைதாப்பேட்டை கூவம் ஆற்றை ஒட்டி இருக்கும் குப்பத்தில் வாழும் சகோதரர்கள் சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டை. காக்காய் முட்டைகளை சாப்பிடுவதில் அலாதி இன்பம் கொண்டவர்கள். தந்தை சிறையில் இருக்க தனி ஆளாக பேராடி வளர்க்கிறார் தாய். தங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் இடத்தில் புதிதாக பீட்சா கடை ஒன்று முளைக்க அதனை எப்படியும் ருசிபார்த்து விட முடிவு செய்துக்கிறார்கள் அண்ணனும், தம்பியும். 300 ரூபாய் மதிப்புள்ள பிற்சாவை வாங்க கடுமையாக உழைக்கிறார்கள். பலநாள் ஆசைக்கும், உழைப்பிற்கும் பலன் கிடைத்ததா?

“தமிழ் திரையுலகில் குழந்தை - சிறுவர்களுக்கான மிகச்சரியான சினிமா இதுவரை வந்திருக்கிறது” எனும் விவாதம் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வெளி வருவது வழக்கம். பாண்டிராஜின் ‘பசங்க’ சில அடிபாய்ச்சலை முன்னோக்கி எடுத்ததென சொல்லலாம். ஆன

ாலும் வணிக நிர்ப்பந்தங்களுக்காக ஒரு மினியேச்சர் மசாலா படம்போல ஆங்காங்கே காட்சிகளை அமைத்திருந்தார். அதுவும் போதா தென்று சோபிக்கண்ணு மற்றும் மீனாட்சி ராக் வேறு ஓட்டப்பட்டது. ஆனால் காக்கா முட்டை ‘பசங்க’ படத்தைவிட பல அடிகள் தாண்டி இருக்கிறது என அடித்து சொல்லலாம்.

உலக சினிமா விற்கான நேர்த்தியை கொண்டுவர கடுமீ பிரயத்தம் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் மணிகண்டன். சிரிப்பு, சோகம், ஏழ்மை, பேராசை, சுய கௌரவம் என ஒவ்வொரு விஷயத்தையும் அளந்து அளந்து திரைக்கு கொண்டு வந்திருப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதது கம்பீரம்.

தம்பியாக ரமேசும், அண்ணனாக விக்னேசும் அற்புதமான செலக்சன். நடிப்பு கற்று கொண்ட தற்கால செயற்கைத்தனம் இம்மியளவும் இல்லை இவர்களிடம். தாயாக ஐஸ்வர்யா. ஒரு அளவிற்கு மேல் மகன்களை ஏசுவோ, கைநீட்டி அடிக்கவோ விரும்பாத கேரக்டர். அருமை யான பெர்பாமன்ஸ். பழரசம் எனும் ரயில்வே ஊழியராக ஜோமல்லூரிக்கும், இவ்விரு சிறுவர்களுக்குமான நட்பு அவ்வளவு யதார்த்தம்!!

பிற்சா கேட்கும் பேரண்களுக்காக வீட்டிலேயே பிற்சா சமைக்கும் ஆயா வீடுகளில் இருக்கும் முதியோர்களின் நிலையை தத்ரூபமாய் பிரதிபலித்து இருக்கிறார். மட்டையாகும் குடிமகன்களை பொம்மை காரில் அமரவைத்து வீட்டிற்கு கொண்டு செல்வது, உடைந்த சேபாவில் அமர்ந்து சாப்பிடும் தாத்தா, காக்கா முட்டைகளை நையாண்டி செய்யும் சக தோஸ்துகள், வாசல் குண்டு பல்பை பாதுகாக்கும் கோகா கோலா பாட்டில் என சென்னையின் விளிம்பு நிலை வாழ்க்கை முறையை காட்சிக்கு காட்சி அச்ச அசலாக செதுக்கி இருப்பது அபாரம்.

வீடியோ ஒன்றை வைத்து பிற்சாக்கடை முதலாளியை ரமேஷ் திலக் மிரட்டினனொரு பக்கம் அவரது நண்பர் செய்யும் ரகளைக்கு அரங்கம் அதிற்கிறது. விளிம்பு நிலை மக்க

ளின் வாழ்வை வைத்து சென்டிமெண்ட் அறுவடை செய்யாமல் தவிர்ந்திருப்பது பெரிய மற்றும் முக்கியமான ஆறுதல். தங்கள் ஏரியா விற்கு பீட்சா கொண்டு வரும் நபரிடம் பாக்கலை திறக்க சொல்லி அதன் வாசனையை இருசகோதரர்களும் முகர்ந்து பார்க்கும் இடம் ஆசம். பீட்சா சாப்பிடாத அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊற வைக்கும் தருணமது.

பணத்திற்காக அரும்பாடு பட்டாலும் கௌரவத்தை விட்டுக்கொடுக்காத தாய் மற்றும் மகன்களாக ஐஸ்வர்யா மற்றும் ரமேஷ், விக்னேஷ் ஆகியோரின் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார் மணிகண்டன். அதனை வசனங்கள் மூலம் சொல்லாமல் உலக சினிமா விற்கான பாணியில் உணர்த்தி இருப்பது க்ளாஸ்.

ஜி.வி. பிரகாஷின் பாடல் மற்றும் பின்னணி இசை, மணிகண்டனின் ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் படத்தின் முக்கிய பலங்கள். மொத்தம் நான்கு பாடல்கள். ஒவ்வொன்றும் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன.

சர்வதேச விருதுகளை பெறவேண்டும் எனும் நோக்கில் ‘கலை’ தன்மையுடன் எடுக்கப்படும் படங்களுடன் வெகுஜன (தமிழ்) ரசிகர்களால் பெரும்பாலும் ஒன்றி விட முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.

ஆனால் காக்கா முட்டை க்ளாஸ் மற்றும் மாஸ் வகை படங்களை விரும்பும் இருதரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு அட்டகாசமான உணவைப் படைத்து ரசிகர்களுக்கு வைத்திருக்கிறது தனுஷ் - வெற்றிமாறன் - மணிகண்டன் கூட்டணி.

ருசிபார்த்துவிட்டு முடிவை சொல்ல வேண்டியது மக்கள்தான். ஒருவேளை இம் முயற்சி வென்றால் அது ஆரோக்யமான தமிழ் சினிமா விற்கான கதவினை அகலமாய் திறந்து வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.



எங்கள் சரித்திரத்தை எழுதிடவே

உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள்...

மார்ச் நான்

19

2015



பிரிகேடியர் துர்க்கா வீர உரலாறு

பிரிகேடியர் துர்க்கா அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பிரங்கிப்படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணி வண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்பமுடிவற்றது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர் விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது.

1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலி காமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில்

தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப். கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில் தங்கள் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர்.

இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றுமும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்துகோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.

உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜூன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்று கையில் நின்றபடி "எங்களைப்பாக்காதீங்க.. எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க" என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமரவைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவின் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார்.

ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப்பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக்க் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம். தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில புத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட "ஏன் எனக்கு எடுக்க இயலாதா? நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்" என அன்பாகக் கடிந்து கொள்வார்.

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கிவந்த போர்ப்பயிற்சி, தொலைத் தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சி கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப்பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமதமே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார்.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்து பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைசூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதியா படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப். கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப். கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப். கேணல் தர்ம தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட பெயர் 'காட்டுக் கோழி'. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து, காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன்பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள்ள மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார்.

அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள்..

(தொடர்ச்சி 20ம் பக்கம்)

பரதநாட்டியம் - பாட்டு - வயலின்
வகுப்புகள்
Bollywood Dance
WALLINGTON & CROYDON
079 19 17 8006



இன்றும் ஆளர்க்கும் னெய் புழக்கமேனெடு...

ஈரம் காயாத
உனது குருதிச்
சுவடுகளின் மீதேறிச்
சென்று கொண்டிருக்கிறது
வன்மங்களின்
வெறியடங்கிய மௌனம்..
உறைந்து போன
கனவுகளை அள்ளியபடி
அலைகிறது உனது
உயிரின் காற்று..

நீ நேசித்த நிலவும்
நிசப்தம் நிறைந்த இரவும்
உனது ஆத்ம அலைவின்
எச்சமாய்
இரவெல்லாம் காய்ந்து
பகலில் பயங்கலோடு
தேய்கிறது...

கடைசிச் சாட்சியங்களுடன்
கடல் கடந்திருப்பாயென்ற
எங்களது நம்பிக்கையை
கடைசிவரை
உன்னோடிருந்து
காலெதன்றையிழந்து
கடைசியாய்
மீண்ட தேதழுனின்
சாட்சியங்களுடன்
நீயில்லையென்பதை
நிரந்தரமாக நம்புகிறோம்...

கண்முன் இறந்த
குழந்தைகளுக்காய் நீயழுததும்
களத்தில் கூட நின்ற
தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும்
கடைசிவரையும் நீ நேசித்த
எதையுமே தப்பிக்க விடாமல்
சாம்பராக்கிச் சாம்பலாக
நின் கனவுகள்
மெய்க்குமென்றுதான் நம்பினாய்...
மௌனமாகிறேன்... உனக்காக...
உன்போன்றோருக்காக...
"நானில்லாட்டி..
என்றை ஞாபகமாய்"
நீயனுப்பிய
பொக்கிசமாய் மிஞ்சிச் சிரிக்கும்
உனது நிழற்படங்களை
சாயிகளோடு
சமன்படுத்துகிறேன்...

சேமிக்கப்பட்ட உனது
நினைவுகளுடனும்
நெஞ்சுக்குள் கனக்கும் உனது
கனவுகளுடனும்
காலக்கொலைஞரின் கண்களின்
முன்னால்
மறைக்கப்பட்ட உங்களது
வாழ்வைச் செதுக்குகிறேன்....
மீண்டும் துளிர்க்கும் என்ற
நம்பிக்கைகளோடு..

- சரத் (17.10.10)

ஓ..
மாவீரர் நான்..
என்பது..
ஓய்ந்து
கடல்போடும்..
உணர்ச்சுடும் நான்..
வீழ்ந்து கடல்போடும்
வீரஞ்சை காட்டும்
நான்!



நடக்க இருக்கும் நிகழ்வுகள்



SUNDAY

அஞ்சலி நிகழ்வு

'டேவிட் ஐயா' என எல்லோராலும் அழைக்கப்பட்ட
காலஞ்சென்ற S.A. டேவிட் அவர்களின் நினைவு நிகழ்வுகள்.

நேரம்: மாலை 6.00 மணி முதல்

இடம்: Shiraz Mirza Community Hall,
76A, Coombe Road, Norbiton,
Kingston Upon Thames, KT2 7AZ.

தொடர்புகளுக்கு : 0208 546 1560.



FRIDAY

தேசிய மாவீரர் நாள் 2015 - ஸ்கொட்லாந்து

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

நேரம்: மாலை 4.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்

இடம்: The Wood side Hall, 36, Glenfarge Street
Glasgow, G20 7QF.

தொடர்புகளுக்கு: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு



FRIDAY

தேசிய மாவீரர் நாள் 2015 - பிரித்தானியா

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

நேரம்: காலை 11.00 மணி

இடம்: Wembley Arena, Arena Square,
Engineers Way, Wembley Park,
Wembley, HA9 0AA.



SATURDAY

மண்டல இருமுடிக்கட்டு விழா

இலண்டன் சுவாமி ஐயப்பன் ஆலயத்தின் வருடாந்த
மண்டல திருவிழாவும் இருமுடி கட்டும் வைபவமும்.
இருமுடிக்கட்டு வைபவம் 26-12-15 அன்றும், மகரஜோதி
நாள் 14-01-16 அன்றும் இடம்பெறும்

இடம்: 453 High Street North, Manor Park, E12 6TJ

தொடர்புகளுக்கு : 020 8586 6761

பிரிகேடியர்..

(19ம் பக்கத் தொடர்ச்சி)

என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய
வராமல் போன உண்மை. களமுனையில் நிற்பதும்
போராடிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக்
கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல
முறைகள் தானே வேறு போராடிகளுடன் சேர்ந்து
நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு
செல்வார்.

களமுனையில் நிற்கும் ஆண்போராடிகள் கூட
"அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது
கொண்டு வந்திருப்பா மறைக்காமல் எடுங்கோ.."
என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின்
மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே
கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண்
போராடிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும்
இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக
ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின்
நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே
சற்றுப் போட்டியைத் தனது நண்பரும் கராத்தேயில்
கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக
இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி
வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா
அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம்
இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச்
சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி
வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் தூக்கா அக்காவுக்கு குழந்தைகளில்
அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச்
சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக்கொள்வதிலும்
அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும்
எப்போதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். திருமணமான
பெண் போராடிகளின் குழந்தைகளை விதம் விதமாகப்
படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை
அலங்கரித்துக் கொள்வார்.

வீரச்சாவைத் தழுவிக்கொள்வதற்கு முன்

னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற
போராடிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம்
திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராடிகளுக்கு
எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழு
வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி
விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள்
மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு
அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார்.
மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள்
மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால்
கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்
களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த
பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள்
படுத்திருந்தார். கள முனையில் நித்திரையின்றி அவர்
உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும்
உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை.

“என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?”
ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும்
எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய
வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான்
அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ
அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க
விரும்பமாட்டார்” என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே
இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த
அதே அரிசிச் சுவையைக் குடித்துவிட்டு எறிகணைகள்
ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை
விரித்து சாய்ந்து கொண்டார். கள முனையில் பல
மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின்
எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து
எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான்
நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது
எங்களுக்கு நிச்சயம் தெரியாது.

குறிக்குட்த திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத்
தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி
தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக்
கொண்டு வந்தார் பிரிகேடியர் தூக்கா அக்கா. தனக்குக்
கீழுள்ள போராடிகள் வேவுத் திறன், மறைந்திருந்து

தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ் உண்டு
ருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும்
ஆண் போராடிகளுக்கு சமமாக தங்களால் எல்லா
விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என
உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார்
பிரிகேடியர் தூக்கா. தலைவனின் ஆணையை அப்படியே
ஏற்று நடத்திவந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின்
பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர்
அவர்கள் குறிப்பிடும்போது

“எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்..”
என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின்
தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற
ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் தூக்கா அக்கா
பிரிகேடியர் தூக்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச்
சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத்
தழுவிக்கொண்ட ஏனைய சோதியா படையணியைப்
போராடிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல்
மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல்
அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா,
லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர்
அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சரபி, மேஜர்
ஈழக்கனி, மேஜர் இசையாழனி, மேஜர் இசையறிவு,
மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கட்டன் அலையரசி
ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத்
துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் தூக்கா
அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த
2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத்
தழுவிக்கொண்ட மூத்த போராடிகளான நயவாணி,
கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத
பல நூறு மாவீரர்களும் களவும் எங்கள் ஆண்மாவில்
ஓலித் துக்கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை
அடையும் நாளில் அவர்களின் துயிலகைகளை அழகுபடுத்தி
அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய
பொன்னான நாட்கள்.

நன்றி - www.eelamsun.com

சாரம் கட்டிய பொடியன்கள்தான்..
ஆனால்..
எதிரியிடம் எப்போதும் சேரம் போகாத பொடியன்கள்..
வீரம் விளைந்த பொடியன்கள்..
எப்போதும்.. காரம் குறையாத...பொடியன்கள்..
சேற்று நீரில் குளிப்பும்..
குடிப்பும்-அன்று புலிகளின் தேசிய நடைமுறைகள்..
சூழுவனைக் கண்டால்..
சூழ்மாலம் அருவிபோல்..
குளிராக இருக்க மாட்டார்கள்..
இந்தோனேசிய எரிமலைபோல்..
குமுறி எழுவார்கள்..
தங்கள் தானியங்கிகளுக்குள்..
குண்டுகளை மட்டும் போட்டு முழங்கியவர்கள் அல்ல..
எங்கள் நாட்டு.. தமிழர்..
மானத்தைக் காக்க..தங்கள்..
இதயங்களைப் போட்டு முழங்கியவர்கள்..
சாரம் கட்டிய பொடியன்கள்தான்..
தமிழுக்கு உலகம் எங்கும் பிரபாவின் தலைமையில்..
முகவரியைத் தந்தவர்கள்..!

சாரம் கட்டிய பொடியன்கள்தான்.. துருக்கு... முகவரியைத் தந்தவர்கள்..!

08.08.2015



செத்தோம் இனியென நாம் சத்தமிடுகையில்..
எதிரியைச் சுத்தமாகத் துடைத்தெறிந்தவரே..

யாரிஸ் நகரத்

தாக்குதலின் மின்னால..



வேல் தர்மா

(ஒரு பேப்பருக்காக)

பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக் கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகின்றது.

சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஈராக்கின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள நகரங்களில் செயற்பட்டு வந்த ஐ.எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ எஸ் என்றும் அழைக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அரசு அமைப்பு தனது செயற்பாட்டை உலகெங்கும் விரிவுபடுத்தப்போகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் இருந்து 30,000 போராளிகளைத் திரட்டிய ஐ.எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது தனது போராளிகளை உலகெங்கும் அனுப்பித் தாக்குதல் செய்ய முடியும்.

♦ ஒட்டுக்கேட்பவர்களை ஏமாற்றினார்கள்

பல்வேறு உளவுத் துறையினர் தம்மை ஒட்டுக் கேட்பார்கள் என்பதை உணர்ந்த ஐ எஸ் தாக்குதலாளிகள் தமது தொடர்பாடல்களை சோனியின் PlayStation 4 ஊடாக தமது தாக்குதல் திட்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். தமக்கு எதிரான உளவாளிகளின் கண்களில் மண்

ணைத் தூவுவதற்கு அவர்கள் புதுப் புது முறைகளைக் கையாள்கின்றார்கள்.

அமெரிக்கா இரண்டு ஆண்டுகளாக ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றது இரகசிய தாக்குதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரகசிய விமானம் எகிப்தில் விழுத்தப்பட்டது எப்படி? இது அமெரிக்காவின் சதியானன்றே கேள்வி எழுந்துள்ளது நிலையில் சி.எஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் செய்யும் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரத்தில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்தது. அம்ஸ்ரேடம் நகரில் இருந்து பரிஸுக்குச் செல்லும் தொடருந்தில் ஐ.எஸ் போராளி என ஐயப் படும் ஒருவர் குண்டு வைத்ததால் அவர்களுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் ஆரம்பித்தது.

♦ பரிசின் பயங்கர இரவு

- * 9:20 - கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் - ஒருவர் கொலை.
- * 9:25 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - 15 பேர் கொலை
- * 9:30 - கால் பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் 9 பேர் கொலை.
- * 9:32 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொலை,
- * 9:36 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொலை
- * 9:40 - உணவகம் ஒன்றில் தற்கொடைத் தாக்குதல். காயம் மட்டும்.
- * 9:40 - இசை அரங்கில் துப்பாக்கிச் சூடும் தற்கொடைத் தாக்குதலும் 89 பேர் கொலை.

* 9:53 - கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் காயம் மட்டுமே

மொத்தமாக இருபது பேர் தாக்குதலில் சம்பந்தப் பட்டுள்ளார்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதலாளிகள் எவரும் இதுவரை உயிருடன் பிடிபடாதது அவர்களுக்கு வெற்றியே. தாக்குதலில் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என நம்பப்படுகின்றது.

♦ பிரெஞ்சு அதிபரை இலக்கு வைத்தனர்.

1988-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகர் Lockerbie இல் அமெரிக்க விமானம் 258 பயணிகளுடன் குண்டு வெடிப்பால் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர். 2004-ம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்டீட்டில் நான்கு தொடருந்துக்களில் ஒரே நேரத்தில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 191 பேர் கொல்லப்பட்டு 1841 பேர் காயப்பட்டனர். 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் இலண்டனில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் மூவர் கொல்லப்பட்டனர். இவை எல்லாவற்றிலும் பார்க்க பரிஸில் நடந்த தாக்குதல் மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இருந்த உதைபந்தாட்ட மைதானத்தினுள் தாக்குதல் செய்ய எடுத்த முயற்சி தீவிரவாதிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் என எண்ணத் தோன்றுகின்றது. மூன்று தடவைகள் மைதானத்திற்குள் நுழைய முயன்ற தற்கொலையாளர்கள் தடுக்கப்பட்டதால் வாசலில் வைத்தே அவர்கள் தமது பட்டிக் குண்டுகளை வெடிக்க வைத்தனர். மைதானத்தினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருந்த படியால் குண்டு வைப்பவர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதனால் அவர்கள் வெளியில் குண்டை வெடிக்க வைத்தனர். இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் 2007-ம் இலண்டனில் செய்யப்பட்ட குண்டு வெடிப்பின் போது இலண்டன் மக்கள் கலவரமடையாமல் இருந்ததாகவும் ஆனால் பரிஸ் மக்கள் கலவரமடைந்துள்ளனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பரிஸில் இருந்து எழுதிய கட்டுரையாளர் பரிஸ் ஒரு உன்னதமான நகர் என்றும் தானும் தனது பிள்ளைகளும் அங்கு வாழ்வதை விரும்பியதாகவும் ஆனால் பரிஸ் ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பிரித்தானிய ஊடகங்கள் பிரெஞ்சு மக்கள் மீது சேறு வீசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எப்போதும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். 1999-செஸ்னியப் போராளிகள் மொஸ்கோவில் செய்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அவர்களைத் தொலைத்துக் கட்டுவேன் என விளாடி மீர்புடன் வெகுண்டு எழுந்தார். இரகசியர்கள் கலக்கமடையவில்லை.

♦ பிரான்ஸின் உளவுத் துறையின் வலுவின்மையா?

பல ஊடகங்கள் பிரான்ஸின் உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றன. ஆனால்

ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள். பிரித்தானியா ஒரு தீவாக இருப்பதாலும் அமெரிக்கா மேற்காசியாவில் இருந்து தொலைவில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு அங்கு நுழைவது சிரமம். பிரான்ஸில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இருந்தும் இரகசியத்தில் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பரிசீலிக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்களைக் கொண்ட பிரான்ஸில் இருந்துதான் அதிக அளவு போராளிகள் ஐ எஸ்ஸில் இணைந்து கொண்டனர். பிரான்ஸின் படை முகாம்களில் இருந்து ஐ.எஸ் போராளிகள் பல வெடிபொருட்களைத் திருடியுள்ளனர். இதில் 200 வெடிக்கவைக்கும் கருவிகள் (detonators) உள்ளடங்கும்.

♦ சதிக்கோட்பாடு

அமெரிக்க உளவுத்துறை சிஜேயின் முன்னாள் இயக்குனர் John Brennan பிரெஞ்சு உளவுத் துறை DGSE இயக்குனர் Bernard Bajelet, பிரித்தானிய உளவுத்துறை MI6 இன் உயரதிகாரி John Sawers, இஸ்ரேலிய உளவுத்துறை DMI இன் முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான, Yaacov Amidror ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2015 ஓக்டோபர் 27-ம் திகதி மேற்காசியாவின் எதிர்காலம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடாத்தினர். இந்த இரகசியக் கூட்டம் அமெரிக்க துணை அதிபர் ஜோபிடின் வதிவிடத்தில் நடந்தது இந்தக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கின்றது என நம்பப்படுகின்றது. பரிஸ் நகரம் பாதுகாக்கப்படுவதாயின் ஐ.எஸ் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற தலைப்பில் நியூயோர்க் ரைம்ஸ்ஸில் வந்த கட்டுரை நடக்கப் போவதற்குக் கட்டியம் கூறுகின்றது.

ஈழத் தமிழர்கள் தமது ஆட்சி உரிமையை இழந்தமைக்கு ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்துகின்றோமோ அத்தனைக்கும் மேலாக பிரான்ஸின் மீது குற்றம் சுமத்த பல இஸ்லாமிய இனக் குழுமங்களுக்கு உரிமை உண்டு. சில இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள்:-

"God is great and thank God for these lone wolf attacks. At least 100 hostages and countless wounded."

"Oh God, burn Paris as you burned the Muslims in Mali, Africa, Iraq, Syria and Palestine."

பல ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடுத்தது பிரித்தானியா என்றுக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

♦ பின் விளைவுகள்

பரிஸ்தாக்குதலால் பாதிக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுக் கொள்கையே. தாக்குதலாளிகளுள் ஒருவர் சிரியாவில் இருந்து புகலிடத் தஞ்சம் கோருபவராக வந்தவர் என நம்பப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேசியவாதக் கட்சிகளிற்கான ஆதரவு அதிகரிக்கும்.

(தொடர்ச்சி 24ம் பக்கம்)

Maths Tuition

Shan Master

* Shan Master specialises in
GCSE & A-level Maths

* Home visits

For prices & Availability

PLEASE CALL 02086406119

Or email ShanMathsMaster@gmail.com



WORKPLACE PENSIONS

All businesses with employees will have to have a workplace pension.

We can take the burden from you and use our expertise to set everything up quickly and efficiently.

The government has made it compulsory for all employers to not only have a pension scheme but to also comply with the new regulations

Why not give us a call and see how we can help you?

ARM ASSOCIATES - FOR MORE DETAILS - 020 8763 2221

Web : www.srinivasan.co.uk | Mail : srini@srinivasan.co.uk



நாங்கள் விடும் மூச்சு நீங்கள் தந்தது

நாளைவரும் வாழ்வு உங்கள் உயிர்ப்பில் மலர்ந்தது



SELAM
VALUERS

மாவீரர் நாள்
நவம்பர் - 27

 **தமிழ்**
தொலைக்காட்சி
www.tamil.com

App Store Google Play amazon fireTV Roku chromecast apple tv

Powered by **TAMIL HUB**



வீரர்களை வரலாறு

விடுதலை செய்யும்

தமிழீழ படுகொலைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றினை தயாரிப்பதற்காக பிரதியொன்று எழுத வேண்டியிருந்தது. அதற்காக சில தகவல்களைச் சேகரித்தேன். ஈழத்தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளிலிருந்து சிங்கள தேசத்தின் கோர முகத்தை கண்ணுற்றேன்.

வேறோர் உண்மையினையும் அது சொல்லாமல் இல்லை. இப்போது மாவீரர்களாகி விட்ட போராளிகளின் எழுச்சி இவ்வாறான இனப்படுகொலைகளை வெகுவாக தளர்த்தி விட்டிருக்கிறது.

1948 பெப்ரவரி 4ஆம் நாள் இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றார்கள். ஆனால், 1940 லேயே விவசாய அமைச்சராக இருந்த D.S.செனநாயக்க, தமிழர் தேசமான அம்பாறை மாவட்டத்தில் அரசு நிதி உதவியுடன் சிங்கள குடியேற்றங்களை அமைக்கிறார். சிங்களக் குடியேற்றங்களுக்கு காவல் துறை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. அங்கு பல விகாரைகள் அமைக்கின்றன. பெரிய காண்டா மணி பொருத்தப்பட்டு மணியோசை கேட்கும் தூரம் வரைக்கும் சிங்கள பெளத்தர்களுக்குரிய தேசமாக வரையறுக்கப்படுகிறது.

பௌத்த சிங்கள பெருந்தேசிய இனவாதம் கவனமாக காய்களை நகர்த்துகின்றது. இலங்கைத் தீவு முழுமையாக பௌத்த சிங்களவர்களுக்குரியது என்பதை அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

வரலாற்றை நாங்கள் மறந்து விட முடியாது. அன்னியர் இலங்கைத் தீவிற்குள் புகுந்தபோது மூன்று இராட்சியங்கள் இருந்தன. கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்பனவே அவை. கோட்டை இராச்சியமும், கண்டி இராச்சியமும் சிங்கள மக்களுக்குரியன. யாழ்ப்பாண இராச்சியத்தை தமிழர் ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர் தமது நிர்வாக வசதி கருதி, மூன்று இராச்சியங்களையும் ஒன்றாக்கி இலங்கை என்ற நாடாக்கினர்.

தமிழர் இறையாண்மையை தகர்க்கும் காரியங்கள் ஆரம்பகாலங்களில் நிகழ்ந்தன. 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் S.W.R.D பண்டார நாயக்க பிரதமர் ஆனபோது 'சிங்களம் மட்டும்' சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதாவது அரசு கரும மொழியாக சிங்களம் மாத்திரமே இருக்கும். வடக்குக் கிழக்கிலுள்ள நீதிமன்றங்களில் கூட சிங்கள மொழியில் மாத்திரமே வழக்காட முடியும். தமிழர் நிலத்தை அபகரித்தவர்கள், தமிழர் மொழியை அழிக்கத் துடித்தார்கள். D.S.செனநாயக்காவிற்கு 'எதிர்' அரசியல் நிகழ்த்திய பண்டாரநாயக்க தமிழர் விடயத்தில் 'ஒத்த' அரசியலையே செய்கிறார். பெரும்பான்மையான சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையே ஆதரிக்கிறார்கள் என்பது வெற்றி பெறுகின்ற சிங்கள அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது புரிகின்றது.

1956இல் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் சத்தியாகிரகம் நடைபெறுகின்றது. அகிம்சைப் போராட்டத்தின் ஒரு வடிவம் சத்தியாகிரகம். ஆனால், அதனை ஆயுதமும், வன்முறையும் கொண்டு அடக்குகிறது சிங்களம். சகிப்புத் தன்மை இல்லை என்பதல்ல இதன் அர்த்தம். 'ஏன் என்று கேட்க தமிழர் யார்' ? அவர்கள் உழைக்கவும் சாகவும்

பிறந்தவர்கள், அடிமைகள்" என்பனே அதன் அர்த்தம்?. தமிழர்கள் இந்தத் தீவில் இரண்டாம் தர பிரஜைகளாகக் கூட அல்லர். இதைத் தான் சிங்களம் காலாதி காலமாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி வந்தது.

நில அபகரிப்பு, மொழிப் பறிப்பு இவற்றைச் செய்த சிங்களம், மனிதத்தின் உன்னதமான உயிரையும் பறித்துக் கொண்டது. 1956ஆம் ஆண்டே அது ஆரம்பம். தமிழர் நிலத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களே இதனைச் செய்தார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் 'இக்கினியாக்கலை' என்ற இடத்தில் கரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 150 தமிழ்த் தொழிலாளர்களை அங்கு வேலை புரிந்த சிங்களக் காவலர்கள், சிங்கள இராணுவக் காவல் துறையின் உதவியுடன் கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் கொன்றார்கள். அரைகுறை உயிருடன் இருந்தவர்களை தீயில் தூக்கிவிட்டனர். இவ்வாறு 150 தமிழ் உயிர்கள் அகாலமாக மாண்டனர். இதுவே இலங்கைத் தீவில் தமிழின படுகொலையின் முதல் அங்கம்.

இரவி அருணாசலம்

எழுதுவது என்னவெனில்

ஈழத்தில் தமிழரின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. இன்று நேற்று அல்ல, நெடுங்காலமாகவே சிங்கள தேசம் செய்யாமல் விட்டதில்லை. ஒரு விதத்தில் அந்தத் தேசத்தில் நாம் பிறந்தோமே, வாழ்ந்தோமே, வளர்ந்தோமே என்று நினைக்கையில் வெப்பியாரத்தில் விம்மு கிறேன். வாழ்வு ஒன்று, அந்த வாழ்வில் நரகத்தில் இடர்படுவதா?

சில லட்சம் தமிழர்கள் வாழும் அந்த சிறிய தீவில் தமிழர் மீதான இனப்படுகொலைகள் எவ்வளவு நேர்ந்திருக்கின்றது என்பது தெரியுமா? 158 இனப்படுகொலைகள் 1956 இலிருந்து 2008 வரை நிகழ்ந்தவை இவை. தமிழர் என் கின்ற ஒரே ஒரு காரணத்திற்காக சிங்களப் பேரினவாத அரசு செய்த அட்டுழியம் இது. இங்கு வெள்ளாளர் என்றோ தலித் என்றோ வேறுபாடு காட்டவில்லை. தமிழர் என்ற ஒரே ஒரு காரணம் தான்.

D.S.செனநாயக்க முதல் கொண்டு மகிந்த வரை அத்தனை சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழர்கள் இரத்தில் தம் கையை நனைக்காமல் விட்டதில்லை.

வேதனை மீதாரப் பெற்று இதனை எழுதுகிறேன். ஒவ்வொரு இனப்படுகொலைகளையும் வாசிக்கும் போது நெஞ்சு வெடிக்கின்றது. இந்த 158 இனப்படுகொலைகளின் போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் மேவியது. இதுவெறும் இலக்கமல்ல. இதயத்தைத் துளைக்கும் வேதனை.

இந்தத் தகவல்களைத் தேடித் திரிந்தபோது ஒன்றை உணர முடிந்தது. போராளிகள் தலை நிமிர்த்தி எழுச்சி காண்கின்றபோது இவ்வாறான இனப்படுகொலைகளின் வீரியம் குறைபத்தொடங்கியது. காரணம் உணர்வது கடின மல்ல. ஆயுதத்திற்கு ஆயுதம்பதில் சொன்னது. அதனைத் தூக்கியவர்கள் சொன்னார்கள். அதைத் தூக்கியவர்கள், அதனால் போராடியவர்கள். மாவீரர்களாகி மனதில் நின்றார்கள், நிற்கின்றார்கள்.

என் தலை தாழ்த்தி, உடல்சரித்து, கை கூப்பி வணக்கம் தருகின்றேன், மாவீரர்களுக்கு.

கல்வெட்டுகளை கவலாடிக் கொள்...

முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும் பிறப்பைச் சபித்து வெறுத்த மகன்களின் கனவுப் பெருங்காட்டின் ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள் சூரியனைப் போல் பிரகாசித்தன உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை தொடுவானத்திற்கும் அப்பால் பயணித்தது பின்கட்டுத்தளைகளின் கண்ணிகள் கழன்று அடைபட்ட வாசல்கள் அரைவிழிப்பென திறந்தது கொண்டன அச்சமற்ற வீதியில் நடந்து புழுதி கிளப்பிய தெருவே அறியாத மென்பாதங்கள் பல்கலையின் படிக்கட்டில் ஒய்வெடுத்தன இலக்கை அடைந்து முற்றுக்கை தகர்த்து கந்தக நெடியுடன் உருகருகிக் கரைந்தபோது நகரத்தின் அழகு நிலையங்களிருந்து வெளியேறிய மெழுகு உடல்கள் காதலர்களின் தழுவுலுக்குள்

கட்டுண்டு கிடந்தன கண்துஞ்சா கனமழைக்குள் காவலரணில் சாரலின் சரடில் இளமையின் கனவுகளைக் கோர்க்க தலைமுறையும் தாண்டி நீள்கிறது கொடும்வலி முன்னெற்றி வேர்வையென நினைவு கசிந்துச் சொட்டும் கதகதப்பான சொற்களை மின்மினியாக்கிக் கூரைக்குள் பதுக்கினாய் காதலின் நினைவாக நிரந்தரமாக உன்னை பதுங்குக்குழிக்குள் கையளித்துவிட்டு எல்லைகள் கடந்து எல்லா காலங்களிலும் நான்கு சுவர்களுக்குள் மென்குளிர்ந்தபட்ட களிவிருந்தில் தஞ்சமடையும் நகரத்து நங்கை தன் காதலர்களுக்கு மின்மினிகளை பரிசளிக்கும் பேரம் பேசவும் உடன்படிக்கைகள் கைச்சாத்திலும் கற்றுத் தேர்ந்தான் போராளிகளின் கல்லறையிலிருந்து விடுதலையைக் களவாடியவன் ஆயிரமாயிரம் சகோதரிகளின் சரித்திரத்தைக் கொள்ளையடித்தவன் அண்ணாந்து உமிழ்கிறான் தற்போது..

- மரகத் மெக்தூர்

யாரிஸ் நகரத்..

(19ம் பக்கத் தொடர்ச்சி)

நேட்டோவின் உறுப்பு நாடான பிரான்ஸின் மீது நடந்த தாக்குதலை மற்ற 27 நேட்டோ நாடுகளும் தம்மீது நடந்த தாக்குதல் போல் கருதிச் செயற்பட வேண்டும். பிரான்ஸிற்கு அவை இனி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது நேட்டோ உடன்படிக்கையின் முக்கிய அம்சம். நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி இதுவரை காலமும் ஐ.எஸ் போராளிகளுக்கு மறை முகமாக உதவி வந்தது. அதில் இணைவதற்கு போராளிகள் உலகெங்கிலும் இருந்து துருக்கி ஊடாகவே செல்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய துருக்கி ஒத்துழைக்கத் தயக்கம் காட்டி வந்தது. இனி அது முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயக்கம் காட்டியது. அதற்கான அனுமதி பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கிடைக்காதது என பிரித்தானிய வெளியுறவுத் துறை கணிப்பிட்டது. அதனால் அந்த முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. ஏற்கனவே நேட்டோ உடன்படைக்கையைப் பிரித்தானியப் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டபடியால் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் சம்மதம் பெறாமல் பிரித்தானியாவால் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய முடியும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புக்கான செலவுகளையும் உள்வசு செலவுகளையும் அதிகரிக்க வேண்டியிருக்கும். இத்துடன் போர் முளக்கூடிய அபாயமும் அதிகரித்திருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிப்படையும். பங்கு விலை வீழ்ச்சி, நாணயங்கள் மதிப்பிழத்தல், தங்கம் விலை ஏறுவது போன்றவை நடக்கலாம்.

ஐ எஸ்ஸின் முடிவின் ஆரம்பமா?

சிரிய அரசு, அமெரிக்கா உட்பட்ட 28 நேட்டோ நாடுகள், இரசியா, ஈரான், ஹஸ்புல்லா அமைப்பு, குர்திஷ் போராளிகள், யதீஷியர்கள் இப்படி பலதரப்பட்ட எதிரிகள் மத்தியில் ஐ.எஸ் போராளிகளால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்? எனலாம்.

பிரித்தானியா

TEL: 020 7043 4315 FAX : 020 7043 4312

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டுமா?

TEL: 647 724 4188 FAX : 416 438 7855

கனடா

தஸஸஸர் பீறந்த றாள் தழீழர் நீழீர்ந்த றாள்



ஐந்து றாற்றாண்டின் பின்னும்
அவன் தரிசனத்தில் தெறிக்கும்
நெசவின் றுட்பாங்களும் செய்நேர்த்தியும்
தேசம் நெய்யும் நெசவாளர்களுக்கு
முன்மொழிவுகளாய் அவை இருக்கும்
அது பிரபாகரனியம் எனவாய் சிறக்கும்.

-கீ.பி.அரவிந்தன்



காந்தியம் டேவிட் ஐயா

அண்மையில் காலமானவர் காந்தியம் டேவிட் ஐயா. ஊர்காவற்றுறை ஊர்களில் ஒன்றான கரம் பனில் பிறந்தவர், கல்வியில் சிறந்தவர், மிகச் சிறந்த சமூகபல வரைகலைஞராக உயர்ந்தவர். தமிழீழ உணர்வு, சமூக நல பரிவு, தீர்க்கதரிசன அறிவு என்பனவற்றை செறிவாகக் கொண்டமை அவரின் ஒளிர்வு. நாலு முழுவேட்டி, அரைக்கை மேல் சட்டை, காலில் ஒரு செருப்பு, குள்ளமான உருவம், வெள்ளை உள்நாள். இறுதி வரை திருமணம் புரியாத உறுதியான பிரம்மசாரியம். அகத்தில் கொள்கை உறுதியும், புறத்தில் எளிமையும், பொறுமையும் இறுதிவரை நிறம் மாறாத கோலத்தோடு வறுமையின் உறுத்தல்கள் மத்தியில் வாழ்ந்தது இவரின் பெருமை.

இவரைப் பற்றிய தெரிவு பலருக்கு இல்லாதது ஒரு குறைபாடு என்று தன்னுடைய ஏக்கப் பாட்டை அண்மையில் சமூக உணர்வாளர் வெளிப்படுத்தினார். அந்த வெளிப்படுத்தல் தந்த தாக்கமே அவர்கள் ஒன்றிப்புகிய என்னுடைய எழுத்தாக, ஊரின் வாசப் பகுதியில் இன்று உதிர்கிறது.

1976இல் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு, இதே தவிப்போடு இருந்த டாக்டர் சோ.ராஜசுந்தரத்தோடு கொண்ட பிடிப்பு இருவரின் இணைப்புக்கும் காந்தியம் என்ற நிறுவனத்தின் உதிப்புக்கும் காரணமாகின. மலையகத்தில் மருத்துவத் தொழில், அதனோடு மக்கள் நல சேவை, இவற்றில் நிலைத்தவர் டாக்டர் சோ.ராஜசுந்தரம். மானிப்பாயில் பிறந்த வைத்திய கலாநிதி சாந்தி காரளசிங்கத்தின் காதல் மணாளன் இருவருமாக அரசு தொழிலை உதறித் தள்ளி மனித நேயத்துடன் கூடிய மருத்துவமனையை வவுனியாவில் நிறுவி வாழ்ந்து வந்தனர். நகருக்கு அண்மையாக மன்னார் வீதியில் அமைவற்றது இந்த சாந்தி கிளினிக். ஒரு படவரை கலைஞர் தனது சமூக நல விருப்பை பெரு மனதோடு காந்தியம் என்ற நிறுவனத்தை செதுக்கி குறுகிய காலத்துக்குள் துளிர்விட செய்ய இது களமானது. இரு நல்ல இதயங்களையும் சாந்தி கிளினிக் தன் கட்டடத்துக்குள் ஒட்டி வைத்து திட்டங்களை உருவாக்கச் செய்தது. 1977இல் இனக்கலவரக்கொடுமை காந்திய சேவைகள் செறிய அடிகோலிட்டது. இந்த அடிகோலின் பிரகாரம் சேவைகள் உயர்வு கண்டது. அகதிகள் சேவைக்காக ஏற்கனவே

உதயமானது கே.சி.நித்தியானந்தம் ஐயாவின் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் தான் உருவாக்கிய சென்.பாம், டொலர் பாம் உட்பட பல பணனைகள் அரசு புலனாய்வுத் துறையின் கண்களை உறுத்திய காரணத்தால் அந்தக் காரணத்தையும் ஒன்றாகக் கொண்டு அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் அவற்றை கைவிட வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் திணித்தது. காந்தியம் அவற்றை பொறுப்பேற்றது. காந்தியத்தை அரசு பதிவு பெற்ற அறக்கட்டளை ஆக்கினார் டேவிட் ஐயா.

இளம் தொண்டர் படையை கூட்டினார் டேவிட் ஐயா. ஆயிரக்கணக்கான குறித்த பண்ணைகளை வதிவிடமாக்கிய மலையக இடம்பெயர்வாளர்களின் அச்சத்தைப் போக்கினார் டேவிட் ஐயா. நிதி நிறுவனங்களின் தொடர்போடு காந்தியத்தின் நிதி வலுவை உருவாக்கினார் டேவிட் ஐயா. அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என 8 தமிழ் மாவட்டங்களிலும் காந்திய திட்டங்கள் சென்று தொட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் காந்திய மாவட்டக் கிளைகள். மாவட்ட தேவைக்குரிய ஊர்கள் தோறும் கிராமியக் கிளைகள், கிராமிய நிர்வாகக் குழு, மாதர் குழு, சிறுவர் பாடசாலையை இயக்க இவர்களுடைய லாம ஊரில் இணைத்து செயற்பட வைக்க ஒரு காந்திய தொண்டர் பொறுப்பாளியை. பாலர் பாடசாலையின் ஆசிரியையாகவும் தொழிற்பட்டவர் இந்த தொண்டர் ஆசிரியை. கிளிநொச்சி குருகுலத்தில் ஒரு பொறுப்பாளியை யின் கீழ் 6 மாத கால பயிற்சி இந்தத் தொண்டர் ஆசிரியர்களுக்கு உரித்தானது. நோவிப், கேயர், பிரட் போ த வேர்ல்ட், கிறிஸ்டியன் எயிட் போன்ற வெளிநிதி நிறுவனங்களின் கவனத்தைப் பெற்ற இந்த கிராமிய திட்டங்களே அவற்றின் மனமார்ந்த பண உதவிக்கு காரணமாகியது.

குடும்ப தலைவரான ஆணுக்கு ஒரு ஏக்கர் பண்ணைத் திட்டம். மூன்று குடும்பங்களுக்கு ஒரு பொதுக் கிணறு, நீர் இறைக்கும் இயந்திரம், விதை, நாற்று, பயிர், அடிநாற்றுப் பசளை உட்பட அடிப்படை உதவிகள். பெண்களுக்கு மாதர் குழு ஊடாக கைத்தொழில் பயிற்சி. கைத் தொழில் ஆரம்பிப்பதற்கான மூலதன உதவி, கோழிவளர்ப்புக்கு தேவையான ஆரம்ப உதவி

கள் முதலான பல நல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாலர் கல்விப் பாடசாலை குழந்தைகளுக்காக ஊர்தோறும் உதயமானது. இலவச கஞ்சி சத்துணவு அல்லது பால்மா இரவுவேளை முத்தோடுக்கான பாடசாலை, பாரதி விழா போன்ற விடுதலை வேட்கையாளர்களின் விழாக்கள் மூலமாக கிராமிய விடுதலை விழிப்புணர்வு, பெரியோர், குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் என காந்தியம் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்துள்ளும், தமிழ் உணர்வையும், சுய அறிவையும், பொருளாதார தன்மையையும் கொள்வதற்கான அடிப்படைகளை பெற்று 'ஒளிர்வு' உதயமானது. திருமலை, மட்டக்களப்பு, வவுனியா என தமிழ்ப் பிரதேசங்களை எல்லைப் படுத்தி நின்ற மாவட்டங்களை புதிய பண்ணைக் குடியிருப்பு திட்டங்கள் உருவானவை அவற்றின் தொகை உயர்வானது. 624 கிராமிய பண்ணைத் திட்டங்களை கிராமியக் கிளைகளைக் கொண்டதாக மிகச்சிறப்பானதாக காந்தியம் 78 ஆம் ஆண்டு முதல் 83 ஆனி முதலாம் நாள் அழிக்கப்படும் வரை இயங்கியது, நொவிப் உதவியுடன் பெற்ற ஜீப் வண்டி, அதிலே டாக்டர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா என்ற இணைச் சேவையாளர்கள் இவர்களைக் கொண்டு அந்த ஜீப் வண்டி ஓடாத தமிழக கிராமங்கள் இல்லை என்று இவர்களின் தொண்டு நின்று நிலைத்தது.

உயிரின் உயிர்

சுவாசிப்பவர்: ப.வை. ஜெயபாலன்

தன்சுயதொழிலோடு ஒட்டிகொழும்பை வாசல் தலமாகக் கொண்டவர் டேவிட் ஐயா. திங்கள் முதல் வியாழன் வரை கொழும்பு வாசம். அங்கும் வெளிநாட்டு நிறுவனங்களோடு நேசம் பேணி, புதிய செயல்திட்டங்களில் காணைக்காணச் செய்வதற்காக இரவு பகலான அவரின் தாகம், திருமணமாகாத தனிமை வாழ்வு, ஆடம்பரம் இல்லாத கோலம், நாலு முழுவேட்டி இரண்டு, மேல்சட்டை இரண்டு, ரண்டு சோடி செருப்பு, இரு வேளை உணவு என்பன அவரின் எளிமையான அவருடைய தேவையாக இருந்தது. கரம் பனில் தனிமையில் வாழ்ந்த இரு சகோதரிகளுக்கும் ஏதாவது உதவி செய்தால் போதும் என்று அவருக்கு இருந்த பொறுப்பு. இவையெழுமையாக காந்தியத்துக்கு நேரத்தையும், எண்ணத்துக்கும், பொருளையும் அர்ப்பணிப்பதற்கு தோதாக அமைந்தது. மாதத்திற்கு ஒரு மாவட்டக் கூட்டம் ஒரு மத்திய குழு கூட்டம் என்று திட்டங்களோடு அலைவதும், கோவில் புதுக்குளத்தில் ஆதரவற்றோருக்கான சிறுவர் இல்லத்தில் ஒருவராக இணைந்து இயங்குவது அவரின் முழுமையான பணியாக இருந்தது.

வவுனியாவில் அவர் நாட்டத்துடன் நாடச் செய்தது, அந்த ஆதரவற்றோர் சிறுவர் இல்லம், கோவில் புதுக்குளத்தில் அமைந்தது. அரசு புலனாய்வாளர்களின் கழுக்குக் கண்கள், காந்தியம் தமிழீழம் அமைக்கும் என்ற அறிக்கையை அரசுக்கு தந்தது. ஜே.ஆர். அரசு ஹரத் என்ற பொலிஸ் அத்தியட்சகரையும் ஏக்கநாயக்க என்ற சாஜுடன் தர பொலிஸ் அதிகாரியையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்தி

காந்தியத்தை கண்காணிப்பதே அவர்களின் கடமையாக்கியது. 1983 ஏப்ரல் 7ஆம் திகதி வவுனியா பணிமனையில் காந்திய அமைப்புச் செயலாளர் டாக்டர் சோ.ராஜசுந்தரம் கைதானார். அதேநாள் கொழும்பில் டேவிட் ஐயா கைதானார். விடுதலை வேட்கையோடு வெவ்வேறு இயக்கங்களாக செயற்பட்ட விடுதலைப் புலிகள், புளொட் இயக்கங்களின் தலைவர்களாக பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகியோரை இணைத்தார்கள். ஏனைய உணர்வாளர்களைக் கூட்டி கூட்டம் கூடினார்கள். அவர்களை இணைத்து வைக்க பாடுபட்டார்கள் என்பது அவர்கள் மீது சுட்டிக் காட்டப்பட்டது.

வெலிக்கடை சிறை வாசம் கொட்டுபுறமான விசாரணைக்கு அவர்களை உட்படுத்தியது. எந்த இடப்பாடினும் கலங்காத வகையில் உறுதியாக இறுதி வரையிலே அவர்கள் வெலிக்கடை சிறை வாசத்தை சுவாசித்தார்கள். ஆரம்பம் முதல் கிளிநொச்சி மாவட்ட அமைப்புச் செயலாளராக பின்னர் மத்திய குழு ஆளராக செயற்பட கிடைத்த வாய்ப்பு இறைவன் எனக்குத் தந்த கொடை எனலாம். அன்றைய தொண்டர் பொறுப்பாளியையாக என் மனைவியும் ஆரம்ப காலம் முதல் இவர்களின் அன்பைப் பெற்ற ஒருவர். டாக்டர் ராஜசுந்தரம் கைதை அடுத்து பதில் அமைப்பு செயலாளராக இயங்கிய யான் 1983 ஏப்ரல் 15ஆம் திகதி திருமலையில் மாவட்டக் கிளைக் கூட்டத்தை நடாத்திக் கொண்டிருந்த போது கைதானேன். என்னுடன் கூட்டத்தில் இருந்த ஏனைய 18 பேரும் கைதானார்கள்.

அனூராதபுரத்தில் 3 நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். காந்தியம் இயங்கக் கூடாது என்பது எங்களின் கைதின் நோக்கமாக இருந்தது. 1983 ஜூன் 1ஆம் திகதி காந்தியத்தின் கீழ் புறம் அமைந்திருந்த சந்தையில் இரு கடற்படை சிப்பாய்கள் கொல்லப்பட்டதை காரணம் காட்டி காத்திருந்த வவுனியாப் பொலிஸ், காந்தியத்தை எரியூட்டினார்கள். தொண்டர்களை கைது செய்தார்கள். வவுனியா கோவில்புதுக்குளத்திலிருந்த ஆதரவற்றோர் இல்லம் பண்ணைகளிலிருந்த உழவு இயந்திரம், தொண்டர்கள், பணிமனைகள் எரிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது. சிறுவர்களும் தொண்டர்களும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். காந்தியம் ஸ்தம்பித்தது. நான் உட்பட பலரும் கைதானோம். வவுனியா சிறையிலும், வெலிக்கடை சிறையிலும் காந்தியத் தொண்டர்களான பரிசை பெற வேண்டியவர்களானோம். இதன் பின்னர் டேவிட் ஐயா, அவரோடு இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் இனக்கலவர கொடுமைகளுக்கு வெலிக்கடையில் ஆணதும், டாக்டர் ராஜசுந்தரம் உட்பட 53 கைதிகள் கொல்லப்பட்டதும், மட்டக்களப்பு சிறைக்கு டேவிட் ஐயா மற்றும் பலர் மாற்றப்பட்டதும் மட்டக்களப்பு சிறை உடைப்பைத் தொடர்ந்து இந்தியாவில் காந்தியம் டேவிட் ஐயாவின் சேவை நிலைப்பதும் அடுத்த அத்தியாயமாக தொடர்ந்தது. டேவிட் ஐயா மரணித்து விட்டார், ஆனாலும் தியாகம், எளிமை, விடுதலை உணர்வு தீவிர உறுதியான கொள்கை பிடிப்பு என அவர் திசையெங்கும் தெளித்து வைத்திருக்கின்ற கொள்கை திடங்கள் பல நெஞ்சங்களுடாக அந்தக் கட்டை பிரம்மசாரிக்கு பரம்பரைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். வாழ்க டேவிட் ஐயாவின் நாமம்.

Kayaal IT Solution Ltd

CCTV Camera Installation & Maintenance EST Aug 2012

- CCTV Installation and Maintainance
- We are Offering cameras 1000 TVL at Different Prices from £25
- AHD - 720P, 1080p, 1.3 Megapixel Camera, CMOS 1000 TVL all available all day
- Wireless HD IP Cameras also available
- DVR all quality - Sunvision make

Simply and Friendly Easily In Your Pocket Money!!!

If Any One Start Pay with Month 50 Pounds Then Year after You Make Weekly Earn Regular and Continue Until You Member Weekly earn 250 pounds For More Details Call - JOTHY -07859892657

Please Contact : KAYAL-07457178826
JOTHY - 07859892657
Electrical and Electronic Engineer [BEng Hons], CITY UNIVERSITY, LONDON
MCP2.0, MCT, [WINDOWS7], MCT[WINDOWS8]. PAT CERTIFIED [CITY AND GUILDS]

FRIENDLY SERVICES BY QUALIFIED ENGINEER.....

Only £ 500.00 (Inc VAT)

4 Dome camreas, DAY AND NIGHT, 1000tvL, cmos 4 ch dvr, 500 GB Hard Disk and Install, Online Support.

Only £ 650.00

4 Dome Cameras 12 MM Lens, 30 Meter, Day And Night Vision, 720p, 1080p, 1.3 Mega Pixel AHD 1000 TVL AHD 4 CH dvr With 1TB Hard Drive, All Install And Online Setup

Paying Method : By PayPal or Cash

83, Roberts Bridge Road, Carshalton, SM5 1AH

E-Mail : info@kayaalcctv.com

Web : WWW.KAYAALCCTV.COM

COMPANY REG NO : 08193915



வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக **ஓடு பெயர்** நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பி வைப்புகள். வெளியீட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா:
Tel: 020 7043 4315 Tel: 647-724-4188
Fax: 020 7043 4312 Fax: 416-438-7855

email: info@orumanam.com



மணமகள் தேவை

1. 28 வயது, 5'8" British citizen, working as a safety security manager, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5653.
2. 38 வயது, 5'6" British citizen, working as a sales manager, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5655.
3. 45 வயது, 5'9" British citizen, Divorced Graduate engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5657.
4. 34 வயது, 5'5" Temporary visa, Finished degree in HND and business management, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5662.
5. 36 வயது, 5'8" work permit, Finished master degree in networking, working as a computer engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5665.
6. 29 வயது, 5'4" British citizen, Graduate who is an accounting professional, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5666.
7. 31 வயது, 5'11" British citizen, Graduate, Administrative services, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5670.
8. 29 வயது, 5'7" Born and brought up in UK, as a director of gravitas recruitment, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 3540.
9. 37 வயது, 5'11" Born and brought up in UK, Master degree from imperial college, working as an Investment banker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5517.
10. 32 வயது, 5'8" Divorced, Born and brought up in UK. Finished degree in MSC IT and PGCE computer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5635.

11. 37 வயது, 5'10" EU citizen, Divorced Graduate as an accountant, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5113.
12. 29 வயது, 5'7" work permit, Finished degree in Business management. Working in an American company as a product manager, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5636.
13. 35 வயது, 5'8" Student visa, Finished degree in Bsc, Msc in engineering. working as an engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5642.
14. 34 வயது, 5'8" Student visa, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5643.
15. 30 வயது, 6'0" Born and brought up in uk Graduate in actuarial science. working in london, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5644.
16. 29 வயது, 5'7" work permit, Finished degree in Bsc hons in commercial management & quantity surveyor. working as a quantity surveyor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5646.
17. 34 வயது, 5'8" British citizen, Graduate working as a Lawyer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 611.
18. 37 வயது, 5'8" Asylum seeker, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5615.
19. 35 வயது, 6'0" Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5617.
20. 32 வயது, 5'8" asylum seeker, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5620.
21. 34 வயது, 5'8" British citizen graduate, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5622.
22. 33 வயது, 5'6" Divorced Asylum seeker, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5623.
23. 38 வயது, 5'7" Living in Uk, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5624
24. 38 வயது, 5'9" Graduate work permit. working as a Civil engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5630.
25. 31 வயது, 5'6" Born & brought up in Uk. Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5406.
26. 39 வயது, 5'6" Post graduate visa. Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 4532.
27. 38 வயது, 5'8" British citizen. Graduate, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 3737.
28. 38 வயது, 6'1" Finished degree BA honours Accounts & Finance. Now working as an accountant, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5593.
29. 35 வயது, 5'9" Divorced Asylum seeker, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5594.

30. 37 வயது, 5'6" British citizen working in a restaurant, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5595.
31. 29 வயது, 5'11" Born & brought up in Uk Graduate working as an IT consultant for a Banking group, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5599.
32. 29 வயது, 5'10" Born & brought up in Switzerland working as a finance sales controller in swiss, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5604.
33. 47 வயது, 5'5" British citizen, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5605.
34. 32 வயது, 5'5" British citizen Graduate working as a Technical IT, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5607.
35. 51 வயது, 5'4" British citizen now doing a business தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5610.
36. 28 வயது, 5'6" British citizen, catholic graduate now working in a credit trading french company as an analyst தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5569.
37. 29 வயது, 5'4" Living in UK working in a shop manager, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5581.
38. 37 வயது, 5'3" British citizen, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5371.
39. 41 வயது, 6'0" British citizen. Finished degree in MA in computer holding a good job in same field, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5550.
40. 37 வயது, 5'6" Temporary visa finished BA economics now working in a petrol station தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5547
41. 33 வயது, 5'6" living in France தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5549
42. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
43. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
44. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
45. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
46. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
47. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
48. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
49. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
50. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
51. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
52. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
53. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
54. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
55. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
56. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
57. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
58. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
59. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
60. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
61. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
62. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
63. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
64. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
65. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
66. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
67. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
68. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
69. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
70. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
71. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
72. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
73. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
74. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
75. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
76. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
77. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
78. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
79. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
80. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
81. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
82. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
83. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
84. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
85. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
86. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
87. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
88. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
89. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
90. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
91. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
92. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
93. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
94. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
95. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
96. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
97. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
98. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
99. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554
100. 37 வயது, 5'7" British citizen, doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5554

மணமகன் தேவை

1. 37 வயது, 5'7" Living in Sri Lanka. Graduate working as an IT manager in colombo, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5654.
2. 26 வயது, 5'5" Born and brought up in UK, Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5656.
3. 34 வயது, 5'4" British citizen, Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5659.
4. 49 வயது, 5'2" Swiss citizen, Living in Swiss, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5667.
5. 28 வயது, 5'2" British citizen, Graduate, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5397.
6. 29 வயது, 5'3" Born & brought up in Uk. Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5632.
7. 24 வயது, 5'2" Born & brought up in Uk. Now working in a super-market manager, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5637.
8. 31 வயது, 5'5" Born & brought up in Uk. Finished master degree in social worker. now working as a social worker, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5639.
9. 27 வயது, 5'2" born & brought up in UK. Finished degree in Msc chemical engineering. Working as a Global multi asset analyst, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5647.
10. 36 வயது, 5'4" British citizen, Studied Phd. Now working as a Consultant, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5648.
11. 36 வயது, 5'8" British citizen, Graduate working as an engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 4153.
12. 36 வயது, 5'2" Born & brought up in Uk, Graduate, working as a Lawyer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5329.
13. 31 வயது, 5'6" Living in Sri Lanka, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5459.
14. 24 வயது, 5'4" Living in India. Graduate, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5597.
15. 24 வயது, 5'4" Living in sri lanka. Finished degree in medicine graduate, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5625.
16. 43 வயது, 5'6" Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5618.
17. 43 வயது, 5'1" Living in Sri Lanka. Working as a secretary in a company, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5631.
18. 28 வயது, 5'5" Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5413.
19. 37 வயது, 5'6" British citizen doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5598.
20. 33 வயது, 5'1" Living in sri lanka Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5601.
21. 30 வயது, 5'2" Born & brought up in Uk, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 3627.
22. 26 வயது, 5'4" British citizen Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5376.
23. 23 வயது, 5'1" Graduate Finished degree in computer science now studying MBA masters, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5613.
24. 30 வயது, 5'4" Born and brought up in UK, Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5575.
25. 40 வயது, 5'4" British citizen. Graduate working as an Accountant. தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5580.
26. 35 வயது, 5'7" Born and brought up in Uk. Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5582.
27. 27 வயது, 5'6" Born and brought up in Uk. Doctor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5583.
28. 36 வயது, 5'4" Now studying PHD in Norway working in a hospital as a medical researcher, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref 5584.
29. 26 வயது, 5'0" Divorced temporary visa, தகுந்த மணமகளை Ref 5585.
30. 30 வயது, Divorced british citizen, மணமகளை தேடுகின்றனர் Ref 5588.
31. 30 வயது, 5'3" British citizen. Graduate working in NHS trust as clinical physiologist, மணமகளை தேடுகின்றனர் Ref 5590.
32. 27 வயது, 5'3" Born and brought up in Uk. Graduate. Medical sector, மணமகளை தேடுகின்றனர் Ref 5343.
33. 32 வயது, 5'0" British citizen graduated in computer system &

- electronic engineering now working in a private bank with insurance broker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5560
34. 29 வயது, 5'5" British citizen finished pharmacist degree now working in a Boots தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5564
35. 20 வயது, 5'5" Divorced living in Sri Lanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5567
36. 31 வயது, 5'5" Born and brought up in uk. Graduate working as an Investment Banker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5572
37. 42 வயது, 5'3" Divorced british citizen working in a Food company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5374
38. 32 வயது, 5'2" British citizen graduate working as a clinical coding supervisor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4388
39. 30 வயது, 5'6" work permit, Graduate Administrative service தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5543
40. 29 வயது, 5'3" Born and brought up in Uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5540
41. 28 வயது, 5'3" Graduate living in sri lanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5544
42. 32 வயது, 5'7" Divorced graduate living in Sri Lanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5519
43. 27 வயது, 5'0" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5522
44. 24 வயது, 5'4" Born & brought up in uk. Graduate working as a medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5526
45. 27 வயது, 5'4" living in sri lanka graduate working in a international school in colombo as a teacher தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4536
46. 25 வயது, 5'3" Born & brought up in uk finished degree working in a pharmaceutical company as a laboratory technician தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5530
47. 26 வயது, 5'6" Living in sri lanka Finished Dance degree grade 6 தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5532
48. 32 வயது, 5'2" Born & brought up in uk. Finished degree in Finance தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3914
49. 27 வயது, 5'3" Finished degree living in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5506
50. 33 வயது, 5'4" British citizen Graduate working as an Accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5504
51. 28 வயது, 5'6" British citizen working in at Childcare, christian தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5505
52. 25 வயது, 5'4" Studying CIMA at colombo, living in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5507
53. 30 வயது, 5'3" British citizen Graduate working as a podiatrist in NHS, christian (catholic) தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5400

இணையத்தில்
மேலதிக விபரங்கள்
www.orumanam.com



போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்..



மாசிலாமணி (ஒரு பேப்பருக்காக)

போராளிகள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் 1969ல் மார்லின் பிராண்டோ நடித்து வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளான படக் கதையின் அடிப்படை கருத்துக்களுடன் மாவீரர்களுக்கான அகவணக்கத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

1840க்கும் 50க்கும் இடைப்பட்ட காலம். இடம் கரிபியனில் உள்ள ஒரு கற்பனைத்தீவு. போர்த்துக்கேயக் காலணியான இத்தீவின் கறுப்பின அடிமைகள் அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்திப் பிரித்தானியா அங்கு 'வாக்கர்' என்னும் கூலிப்படைப் பிரதிநிதியை அனுப்புகிறது. அவர் கிளர்ச்சியாளருக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி, போர்த்துக்கேயக் கவர்னர் கொல்லப்படும் அளவிற்கு மேலோங்க வைக்கிறார். வெள்ளை நிறத்தவர் செல்வாக்குக் கொண்ட ஒரு பொம்மை அரசு நிறுவப் படுகின்றது. அடிமைகள் அத்தனைபேரும் சுதந்திரக் குடிமக்களாக்கப் படுவார்கள் என்ற நிபந்தனையும் அம்மக்கள் மத்தியில் உள்ள நிர்வாகத் திறன் இன்மையையும் காரணமாக வைத்து டொலோஸ் தலைமையிலான கர்ந்தடிப் படையினர் புதிய அரசாங்கத்தை அங்கீகரித்து தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கிறார்கள்.

10 ஆண்டு காலத்தில் அந்த அரசாங்கத்தின் பிரித்தானிய நலன் காக்கும் நடவடிக்கைகண்டு விரக்தியடைந்த கறுப்பின மக்கள் திரும்பவும் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்குகிறார்கள். பிரித்தானியக் கூலிப்படைப் பிரதிநிதிக்கு உதவிய அந்த டொலோஸே கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றான். படத்தின் பெயர் 'BURN'.

திரும்பவும் அதே பிரதிநிதி வாக்கர் அங்கு அனுப்பப்படுகிறார். கிளர்ச்சி அடக்கப் படுகிறது. தலைவன் கைது செய்யப்படுகின்றான். வாக்கர் அவனைச் சந்தித்து அவன் தப்பிச் செல்வது பற்றி பேச முற்பட்டபோது அவன் மறுக்கின்றான். காரணம் சுதந்திரம் என்பது போராடிப் பெறவேண்டிய ஒன்று. யாரும் அதைக் கொடுக்க முடியாது. அத்துடன் ஒரு போராளியை கொல்வதை அரசு தவிர்ப்பது அவன் ஒரு மாவீரனாகி வரலாற்று நாயகனாகினால் அரசுக்கு பாதகமாக அமையும் என்பதனாலேயே. எதிரிக்கு எது இலட்சியத்திற்கு தீங்காக அமையும் என்பதால் அத்தலைவன் தான் தூக்கிவிடப்படும்வரை தன் இலட்சியம் பலம் குன்றுவதற்கு காரணியாக விரும்பவில்லை.

விடுதலைப் புலிகளும் ஒட்டுமொத்த சரணாகதியை கடைசி நேரத்தில் கூட விரும்பவில்லை. அவர்கள் ஒட்டுமொத்த சரணடைவை விரும்பாதிருந்தாலும் அவர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தவேண்டிய தேவை அரசுக்கு இருப்பது அரசியலில் ஒன்றும் புதிதல்ல. ஒரு நாயைக் கொல்வதானாலும் முதலில் அதன் பெயரைப் பழுதடைய வை என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பல வழிகளில் இந்த முயற்சி நடக்கும். அவர்களை ஆற்றல் குறைந்தவர்களாக, கோழைகளாக, சுயநலவாதிகளாகக் காட்ட எத்தனையோ வழிகள் கையாளப்படும். இந்த முயற்சியின் ஒரு அங்கம்தான், 2009 மே மாதத்தில் ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்னணியில் தேசியத் தலைவருக்கு என்ன நடந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் விடுதலைப் புலிகளைக் கோழைளாக்கக் காட்டும் நோக்கில் பல கதைகள் கட்டி விடப்பட்டன. அனைத்துலக விசாரணை காரணமாக உத்தியோகபூர்வமாக இவை பற்றிய விபரமான பகிரங்க அறிக்கை விட முடியவில்லை என்று கரடி வேறு விட்டார்கள். இக்கதைகளை எங்கள் மத்தியில் பரப்புவதற்கு எம்மினத்தின்

கோடரிக் காம்புகளையே பயன்படுத்தினார்கள். இதில் கவலை தரும் விடயம் எதிரியினதும் கோடரிக் காம்புகளினதும் செயல் அல்ல. ஆழமற்ற சிந்தனைகொண்ட பலர் உண்மை என்று நம்பி பேசுவதுதான் எம் உள்ளத்தை கொதிக்கச் செய்கிறது. விடுதலைப் புலிகளின் கொள்கை உறுதி கட்டுப்பாடு ஆகியவைபற்றி இக்கூட்டம் அறிந்திருந்தவற்றை இம்மியளவு என்றாலும் மீளாய்வு செய்திருந்தால் இப்படி உளறாது.

இது தொடர்பாக 'tamilnation.org' இணையத் தளத்தில் ஒருமுறை இவ்வாறு குறிப்பிடப் பட்டிருந்தது. தலைவர் இறந்து விட்டார். புலிகள் அமைப்பு கலைக்கப் பட்டு விட்டது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழரின் தமிழீழத் தாயக நனவும் மறைந்து விடுமா என்றால், இல்லை அது திரும்பவும் எழும், புதிய போரும் தொடங்கும் புதிய போர் நிறுத்த ஏற்பாடும் ஏற்படும். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சமாதான சூழலாகக் கொள்ளும்.. (Comment by tamilnation.org) ".But imagine it happens: Killinochchi is flattened, Mr P is dead, LTTE dissolved. Will the Tamil dream of a Tamil Eelam die? Of course not. It will be revived, and new cycles of violence will occur. And probably new CFAs. And possibly the same mistake, confusing ceasefire with peace, using it as a sleeping pillow to do nothing..." Conflict Resolution in Tamil Eelam - Sri Lanka: the Norwegian Initiative- Professor Johan Galtung)

நாம் இப்போது என்னத்தைப் பெற்றுவிட்டோம் அமைதி காக்க. நல்லாட்சி என்று பெயர் பெற்ற இன்றைய அரசு பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் விடயத்திலேயே திக்குமுக்கு நிலையில் உள்ளது. 30 ஆண்டுகள் சிங்களக் குடியேற்றம் தடைப்பட்ட கவலை வேறு அவர்களுக்கு.

எம் இஸ்லாமியச் சகோதரர்களை 25 ஆண்டு களுக்கு முன்பு வடக்கில் இருந்து வெளியேற்றியது தவறுதான். ஆனால் அது எந்தச் சூழலில் நடந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாது கனவான்கள் உருவில் தமிழ் அரசியலுள் புகுந்த தசரதனின் அமைச்சர் போன்றோர் நிகழ்வைத் திசைதிருப்பி, அதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்த எம்மை எல்லாம் வெட்கப்படச் சொல்லுகிறார்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் இவர்கள் போன்ற கயவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாது போவார்கள். தமிழ் மக்கள் போராட்டம் தொடரத்தான் போகிறது. தவறுகள் திரும்ப நிகழாது தடுக்கும் நோக்கில் மட்டும் விமர்சிக்கலாம்.

மாவீரர்களை உள்ளத்தின் ஆழத்தில் புதிய வைத்து செயல்படல் அவசியம். ஆதனால் தான் நவம்பர் 27 ஐ, உலகெங்குமுள்ள தமிழ் பற்றாளர்களாகிய நாம், எம் உள்ளத்தில் உறைந்திருக்கும் மாவீரர்களுக்கு, அகவணக்கம் செலுத்துகின்றோம். எம் இனத்தை துச்சமாக மதித்து, எம் தாயகத்திலேயே எம்மை சிறுபான்மையினராக்கி பேரினவாதத்தின் கொடூரப் பற்களால் இன்னல் தந்து அவமானப்படுத்த எத்தனித்த கயவர்களின் செயல்கண்டு திரியாது தங்கள் அரிய உயிர்களுடைய துச்சமாக கருதி

கடும் சீற்றத்துடன் களம் இறங்கிய போராளிகள் அல்லவோ அவர்கள். அவர்கள் இலட்சியம் அவர்களை வழி நடத்திய தலைவனின் ஆணையின்படி செயற்பட்டு எம் இனத்தின் மானம் காத்தலே. அவர்கள் இலட்சியம் நிறைவேறு முன்பே உலகின் வல்லாதிக்கம் ஒன்றுதிரண்டு அந்த இளம் தளிகளின் எழுச்சியை செயல் குன்றச் செய்துவிட்டது.

நாம் இவ்வாறு அகத்தில் அவர்களை வைத்துச் செயற்படத் தவறும் பட்சத்தில் நடந்த சிறு தவறுகளைக்கூட பூதாகரப் படுத்தி தமிழீழக் கனவை மழுங்கடிக்க வைக்க எத்தனையோ கோடரிக் காம்பாகச் செயற்படுபவர்களும் அபிவிருத்தி, சகவாழ்வு போன்ற பதங்களைக் கையாளும் கனவான்களும் உள்ளனர். போராட்டம் அது காலத்தின் கட்டாயம் என்று கூறுவது நாம் எவ்வளவுக்கு விடுதலையில் அக்கறை வைத்துள்ளோம் என்பதை வைத்தே பொருந்தும். வரலாறு எப்படிமே தேவையற்று ஒன்றைச் செய்யாது.

இங்குள்ள பலருடன் பேசியிருக்கின்றேன். அநேகரின் அபிப்பிராயம், எல்லாம் முடிந்து விட்டது என்பதுதான். எங்களுக்கோ எந்த உரிமையும் கிடைக்கவில்லை. உள்ள உரிமைகளையும் படிப்படியாகப் பறித்துச் சிங்களவர்களை தமிழ் பிரதேசங்களின் குடியமர்த்தி விகிதாசாரத்தில் தமிழர்கள் கூடிய பிரதேசம் என்று ஒன்று இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரலுடன் அரசு செயல்படுவது கண்கூடு. இந்த நிலையில் எல்லாம் முடிந்துவிட்டது என்றால் தமிழர் பிரதேசமற்ற ஒரு இனமாக இலங்கையில் வாழ வேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. உண்மை அப்படி அமையாது. இந்தச் சூழல் தொடருமாயின் அது நிச்சயம் இன்னும் பல போராளிகளை எதிர்காலத்தில் உருவாக்கியே தீரும். அடுத்த தலைமுறைக்கு இந்தச் சமையை விடக்கூடாது என்று செயற்பட்ட நல் உள்ளங்களைதான் இப்போது மாவீரர்களாய் நினைவு கூரும் தூர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டதே. இந்தத் தலைமுறையின் வீர உள்ளங்கள் வீரமரணம் அடைந்தாலும் வருங்காலச் சந்ததி அப்படி இருக்கப் போவதில்லை. என்ன செய்வது உண்மையான நாட்டுப்பற்று என்பது தங்களை அர்பணித்து நாட்டின்மேல் வைக்கும் பற்றுத்தானே. அதுவும் பெரும்பான்மை இனத்தின் கையில் ஆட்சி போகும் தன்மையில் உருவான, அரசியல் முதிர்ச்சி அற்ற இலங்கையின் அரசியல் அமைப்பில், பதவிக்காக அரசியல் வாதிகள் பெரிய நாட்டுப் பற்றாளர்கள் போல் நடிப்பார்கள். அதற்கமையச் செயற்படுவார்கள். ஆகையால் எந்த அரசாங்கம் வந்தாலும் தங்கள் பதவியைக் காப்பாற்ற இனவாதம் பேசத்தான் போகின்றது. வாசுதேவா போன்ற சிலர் பேச்சளவில் மட்டும் எமக்காக சிறிது பேசினார்கள், இன்று முதல் தர இனவாதியாக வாசுதேவாவே மாறிவிட்டார் எமக்காகக் குரல் கொடுக்க ஆட்சி அதிகாரம் கொண்ட நீதிநியாயம் கொண்ட அண்டை நாடுகளும் இல்லை. இந்தியா இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். ஆகையால் உரிமைவேண்டுமென்றால் எம்மினம் போராடியே தீரவேண்டும். உலகின் அரசியல் மாற்றங்கள் அனுசூலமாக மாறினால் எமது அழிவுகள் குறையுமே அன்றி போராட்டம் தவிர்ந்த இன விடுதலை இல்லை.

அரங்கேற்ற மலர்கள் | விழா மலர்கள் |
அழைப்பிதழ்கள் | நினைவு மலர்கள்
விளம்பர பிரசுரங்கள் | தமிழ் தட்டச்சு மற்றும்
அனைத்து அச்ச வேலைகளுக்கும்....

seven | zero
graphic designers

020 7043 4310

G11, LOMBARD HOUSE | 2, PURLEY WAY | CROYDON | CR0 3JP



creative artwork from concept to design



கல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்...

என் கையணைப்பில் உன்னை
நொடிப் பொழுதாயினும்
ஆரத்தழுவ அனுமதிப்பாய் என் மகனே!
உயிர் பிழிந்து கசியும் உதிரம்.

திக்குற்றுப்போகும் திரண்டிருக்கும் உறவுகள்,
பக்கத்துக் குழியருகும் பாடும் துயர்ப்பாட்டொன்று
விக்கலுடன் எழும்.
அங்குலமாரு தாய்ப்பறவை அழும்.
"அம்மாவென அழைத்த அமுதவாய் திறந்தின்று
இன்னோர் முறையென்னை எழுந்துழைக்க மாட்டாயோ ?
கனவிற் தினம் வந்து கட்டியெனை அணைக்கின்ற
மகனே! ஒரு தடவை மார்பணைக்க வாராயோ?"
சொல்லியமும் குரலில் கல்லும் கசிந்துருகும்.
கேட்கும் செவியெல்லாம் கிறுகிறுத்துப் போகும்.
உள்ளே நரம்பெல்லாம் தீமுண்டு நடுங்கும்.
ஆறாத் துயர்வெள்ளம்
அணையுடைத்துப் பாயும்.
அப்போது தான் கல்லறையின்
கதவுகள் திறப்பதாய்
ஒரு காட்சி விரியும்
உள்ளே முகம் தெரியும்.
விழிகள் திறந்து பேசத்துடிப்பதாய் வாயசையும்
மெல்ல சிரிப்பொலியும் கேட்கும்.

"அம்மா!
என்னை இழந்தாய் ஏன் புலம்புகிறாய்
எனக்கா சாவு வரும்'
உள்ளே உயிர் கொண்டே உறங்குகின்றேன்
தமிழீழம் வரும்வரை எனக்குச் சாவில்லை
அதன் பின்பும் எனக்கு அழிவில்லை.
இது பீஷ்மரின் படுக்கை
காத்திருக்கும் கண்ணுறக்கம்"
என்றோர் அசரீரி எல்லாச்
செவிகளிலும் கேட்கும்.
கோயில் மணிகள்
அசையக் குழிவிழிகள் மூடிவரும்.
கல்லறைக் கதவுகளில்
பூட்டு விழும்.
காணிக்கைத் திருநாளுக்கான
பூசைமணியசைய
கற்றுப் பிரகாரம் சூடு பெறும்.
நெய் விளக்குகள் நிமிர்ந்து
சுடர் பிடித்தெரியும்.
திருப்பலிப்பாடல் தொடங்கும்.

"மொழியாகி எங்கள்
மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி"

பாடல் தொடங்கவே நெஞ்சு பாரம் சுமக்கும்.
விழிநீர் சொரியப் பாடும் போது
நெஞ்சுள்ளே கிளறும்

உணர்வில் நெருப்பு மூளும்.
கல்லறையில் விழும் கண்ணீர்த்துளிகளால்
வெள்ளையடித்த சுண்ணாம்பு கரைந்தொழுகும்.

இது வீர வழிபாடு.
பழைய மரபொன்றின் புதிய வடிவம்
வீரர்களைத் தெய்வங்களாக்கும் விதிமுறை
ஈமத்தாழி
நடுகல்
வெறியாட்டு
இதுவே முதுதமிழர் காலத்து வழித்தடம்
தீயிடும் ஆரிய மரபுழித்து
மீண்டும் வேரியிருந்து பூக்கிறது வீரப்பு.

மாவீரர் நாள்
செத்த பிணங்களுக்கு சாப்பிணங்கள் கதறுவதாய்
சித்தர்கள் பழித்துரைத்த திருநாளல்ல.
வல்லமையை எமக்கு வழங்குங்கள் என்று
கல்லறைக்கு முன்னே கைகூப்பும் நாளாகும்.
உங்கள் பணிமுடிக்க உள்ளோம் நாம் எனச் சொல்லி
பொங்கும் மனத்திடத்தைப் பெறுகின்ற நாளாகும்.
மாறாமனத்தை அருள்வீர்
நீர் பெற்ற
மானத்துக்கான மரணத்தை எமக்களிப்பீர்.
என்றோர் வரம் கேட்க எழுகின்ற நாளாகும்.

இது அருச்சுனன் தபசு.
காண்டய நாதத்துக்கான கரும் தவம்.
கார்த்திகை மாதம் கூத்திடும் காலம்.
ஊழிக் கூத்துக்கான ஓத்திகை.
உமக்கருகில் எமக்குமொரு குழி என
போருக்குப் போகின்ற புனிதநாள்.
அடியே கொற்றவைக் கிழவி!
ஆயிரம் யானைகளின் பலமளிப்பாய்.
எதிர்வரும் பகைரதங்கள் யாவும்
எம் மூச்சுப்படியும் வரமளிப்பாய்.
துயிலுமில்லக் கதவுகளே! திறந்தேயிருப்பீர்.
வெற்றிபெற்று வந்து கல்லறைக்கு மாலையிருவோம்.
இல்லையேல் வித்துடலாய் வந்து
உனக்குள்ளே காலை விடுவோம்.



சாமம் பேயுலவும் சவக்காலை
என்ற பழிச்சொல்
போய் மறையலானது.
வீரர் துயிலுகின்ற இல்லம்
என்ற புனிதச் சொல்
வாய் நிறையலானது.
கார்த்திகை மாதத்திலேன் கனத்த மழை?
ஏனிந்தப் பச்சை விரிப்பு?
நிலமேன் நெக்குருவிக் கிடக்கிறது?
சூரியமேன் சுட்டெரிப்பதில்லை?
அயர்ந்துறங்கும் ஆலகண்டருக்கு
இயற்கையின் இந்த மாத அஞ்சலியது.

ஔவென்றிரையும் ஊதற்காற்றே!
வேகம் குறைந்து வீசு.
தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர்.
துயில் கலைத்துத் தொலைக்காதே.
கல்லெறியும் பொல்லாக் கனத்த மழையே!
மெல்லப் பூவெறிதல் போலப் பொழிக.
இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்
தொட்டெழுப்பித் தொலைக்காதே.
நிலமே! மழை நீரைக் குடிக்காதே
உள்ளே சில்விட்டுப் போகும் அவர் தேகம்.
அதிர நடப்பவரே கவனம்
பிள்ளைகளின் ஆனந்தசயனம் கலையக் கூடும்.
பூக்களெனினும் மெதுவாகப் போடுங்கள்
தூக்கம் கலைந்து போகலாம்.
காலப் பணியில் கண் துஞ்சாதிருந்தவர்கள்
கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகின்றனர்.
வாழ்வின் வசந்தம் யாவையும்
தாயக வேள்வியில் தர்ப்பணம் செய்தவர்
நீள்துயிலிற் கிடக்கின்றார்
ஏன் எழுப்ப வேண்டும் அவர்களை?

கார்த்திகை இருபத்தேழு
எம் காவற்தெய்வங்களுக்கான
காணிக்கைப் பெருநாள்
துயிலுமில்லத்தின் தூமணிக்கபாடங்கள்
அன்று அகலத்திறந்திருக்கும்.
ஊர்கூடி விதைத்த வயல்தேடி வந்திருக்கும்.
சிறகெடுத்த பறவைகளின்
உறவங்கு திரண்டிருக்கும்.
தனித்த குரலில் ஒரு தாய்ப்பறவைகதறியமும்.
மகனே!
பால்தந்த பாவி பூக்கொண்டு வந்துள்ளேன்
கால் கொண்டதைத்து நிலம் கிழித்து
வாமகனே வெளியே.

தமிழீழ தேசிய மாண்புமிகு வாரம்

களம் வீழ்ந்த முதல் வேங்கை மாண்புமிகு தினம் இதுதான்...

“தாயகத்திலும் தமிழ்சூறும் நல்லுலகு எங்கும் தமிழீழத் தேசிய மாண்புமிகு வாரம் இன்று ஆரம்பமாகிறது”

“உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது”.

“இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்”

1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாண்புமிகு பிரகடனப் படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாண்புமிகு நாளாக தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாண்புமிகு நாளும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒருநாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

அவ்வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டு மதிலைத்தாண்டிக்குதித்துக்கொண்டான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல் தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத்தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டுக் கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக மருத்துவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்பட்டுமூலம் கடல் மாரக்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல்

நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டுபிடிக்கும் வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்த போதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தேசியத்தலைவரும், தோழர்களும் கண் கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறான். (இதே நாளே இதே நேரமே தமிழீழ மாண்புமிகு நாளாக நினைவு கூரப்பட்டு, மாண்புமிகு நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.) அவன் தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படைபினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..

ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடி குண்டுகளின் தயாரிப்புக்களிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசுபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றிகிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்சூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரசு படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப் படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிகையில் வாசிக்கையில் குமுறுவான்.

அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரசு படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத் தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரசு படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரசு படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக்

கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப்போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பிவடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்த போது, நெல்லியடியில் அரசு படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப்போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்தவைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது.

இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாதிரத்தில் குறிவைக்கும் அவனது சாதாரியம் அலாதியானது. நெல்லியடியில் அரசு படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரசு படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத் தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உசார்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விசப்பரிச்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்?

ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரசு படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பா பிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.

எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லாத் தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியே வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்



றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்தினான். தெளிவாக விளக்குவான். தனக்குத்தொரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சக போராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.

தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப்போராட்டமே சங்கரின் முழு மூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்புவைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதும் சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப்போர்மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான். சாகும் தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவில்லை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக் கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையை ஒரு வீரகாவியம்தான்.

தமிழீழத் தேசிய மாண்புமிகு வாரம் இன்று ஆரம்பமாகிறது. எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீரவணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும்... வரும்...

நன்றி - தேசக்காற்று இணையம்



Violin, Keyboard & Guitar

புதிய வகுப்புகள்

ஆரம்பமாகவுள்ளன

அனுபவம் மிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது

OEFL , OFAL Syllabus,
Trinity college Syllabus க்கு ஏற்ப கற்பிக்கப்படுகிறது.

இடம் : New Malden Centre and
Rosehill Roundabout.

For More Details : 07917 128 581

அனுபவம் மிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது

ஒரு பேப்பர்

ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர,
ஒரு வருடத்திற்கு £35 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address : _____

Postcode: _____

Telephone: _____

மேலுள்ள விண்ணப்ப படிவத்துடன், £35 க்கு "Oru Paper Ltd." ன் பெயரில் காசோலையிணையும், G11, Lombard House, PURLEY WAY, CROYDON, CR0 3JP என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Selling or Renting this Autumn ?

இனிவரும் காலங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப விற்க அல்லது வாடகைக்கு கொடுக்கவிரும்புகிறீர்களா ?

Let us find
your next Home
Because
We already
have buyer for yours



உங்கள் எண்ணங்களுக்கமைய
வழிகாட்டுதலுடன் கூடிய நாணயமான
சேவைக்கு நம்பிக்கையுடன்
எங்களை அணுகவும்

Book your FREE Market
Appraisal quoting
"koffer12" and get **25%** off
our Standard fee

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

Karan Fossils

229 High Street, Acton London, W3 9BY.

Tel: 020 3725 4242

Email: acton@karanfossils.com Web: www.karanfossils.com



Most Trusted and Reliable Name in the Trade Since 1985

Door
To
Door

Services We Offer;

- இலங்கை மற்றும் உலகின் எப்பாகத்திற்கும் கடல் மற்றும் விமான மார்க்கமாக குறைந்த விலையில் பொதிகள் அனுப்பும் சேவை
- இலங்கையின் எப்பாகத்திற்கும் வீட்டுக்கு வீடு சேவை (Door to Door) *
- தனிப்பட்ட மற்றும் வர்த்தக சேவைகளும் உண்டு
- உங்கள் பொருட்களை நம்பிக்கையுடன் பாதுகாப்பாக உரிய நேரத்தில் அனுப்பி வைக்கவும் மேலும் 36 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் ஒரே ஒரு நிறுவனம் கிளென் கரியர்ஸ்

- Sea Freight and Air Freight
- Full Container (20ft and 40 ft)
- Pick-up and Delivery Services in UK and EU
- House Removals with FREE Survey

இலங்கையில் பொதிகளைப் பெற்றுக் கொள்ளுமிடங்கள்

Laksiri Seva Customs Bonded Warehouses

Collection
from £ 10
within
London *

Collection from
your door point in any
part of UK or Europe *

2 x Tea Carton for
£ 19.50 *

* Conditions Apply

Colombo Warehouse

Laksiri Seva Pvt Ltd.
66, New Nuge Road,
Peliyagoda, Colombo
+94 1129 177 29-31

Eastern Province Warehouse

Laksiri Seva Pvt Ltd.
26, Hmyl Lane, Main Street,
Addappallam, Ninthavur.
T: 0672 0510 50-51

அழையுங்கள் : **020 8743 7353**

Mon - Sat 9:30 am to 5:00 pm
10:30am to 2:30pm on all other public & bank holidays.
Closed on Sundays, Christmas day and Boxing day

Web : www.glencarriers.com email : info@glencarriers.com || 14 Allied Way, Off Warple Way, Acton, London W3 0RQ

Southall Travel

Redefining Travel

Why travel with Southall Travel?

- ✓ Great value flights to Sri Lanka
- ✓ Number One Travel Agent to India, with over 20 years experience
- ✓ Open 24 hours a day, seven days a week. Call us anytime
- ✓ Price guarantee will not be beaten on price
- ✓ Specialists for worldwide flights and holidays with any airline, anywhere, anytime
- ✓ Fast and reliable service
- ✓ Multilingual staff offering impartial advice
- ✓ Trusted household brand for total peace of mind

ஏன் சவுத்ஹால் டிராவல் மூலம் பிரயாணம் செய்ய வேண்டும்?

- ✓ சிறிலங்கா செல்லவிருக்கும் பயணிகளே நீங்கள் கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியாக சொகுசாகவும், மனநிம்மதியாகவும் பிரயாணம் செயலாம்.
- ✓ 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமுள்ள இந்தியாவிற்கான முதன்மைவாய்ந்த பிரயாணமுகவர்.
- ✓ வாரத்தில் 7 நாட்களும் 24மணிநேரம் சேவை. எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- ✓ விலைகளுக்கு உத்தரவாதம். விலையில் எங்களை ஒருவரும் வெல்ல முடியாது.
- ✓ உலக விமான விடுமுறைப் பயணங்களையும் எங்கேயும் எப்போதும் எந்நேரத்திலும் எந்த விமானத்திலும் மேற்கொள்ள பிரசித்திபெற்ற நிறுவனம்.
- ✓ நம்பிக்கையான துரித சேவை
- ✓ பலமொழிகளிலும் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள். பாரபட்சமற்ற சேவை செய்யக் காத்திருக்கிறார்கள்.
- ✓ நிறைந்த நிம்மதியுடன் பயணம் செய்ய நம்பிக்கையான எல்லோருக்கும் தெரிந்த ஓர் நிறுவனம்

Call Centre
open 24 hours

0844 855 8017

Think Travel, Think Southall Travel

www.southalltravel.co.uk

